



நமத்தின்

தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை
தீரு. சி. இராமலிங்கம் அவர்களின்



வெள்ளி விழா மலர்



University of Jaffna

653
IRA

49889(AR; MAIN)



29 - 3 - 1976

P PTC C

இன்று

நாம் காணும்

வெள்ளி விழா

நாளை

நாம் பூனும்

பொன் விழாவின்

அடிக்கல்

நாட்டு விழா

ஆகுமே;

“ நல்லசான் இன்றுபோல் என்றும் வாழி ”

பெட்டா டிரேடிங் சென்றர்

(உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர்)

நிர். 90, 4ம் குறுக்குத் தெரு,

கொழும்பு 11.

தொலைபேசி: 24436

தந்தி: அப்பேக்டெ

“நூலகம்” மாத். வளாகம்.

653
3RA AR.

இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தின்

தலைவரும் தமிழ்த்துறைத் தலைவருமான

கலாநிதி க. கெல்லாசபதி அவர்களின்

வாழ்த்துச் செய்தி

திரு. சி. இராமலிங்கம் அவர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டிலே பெரும்பணி ஒன்றில் ஈடுபட்டு வந்திருக்கிறார். எத்துறையிலும் முன்னேடிகள் முழுமனதாரப் போற்றப்பட வேண்டிய வர்கள் இலங்கையில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை எனக் கருதப்படத் தக்கவர் அன்பர் இராமலிங்கம்.

அச்சியந்திரம் எவ்வாறு நவீன சமுதாயம் உருவாகுவதற்கு ஏது வாயிருந்த காரணிகளில் ஒன்றுயிருந்ததோ அவ்வாறே, நவீன சமுதாயம் திறம்படச் செயற்படுவதற்குரிய கருவிகளில் ஒன்றுக்குத் திகழ் கிறது தட்டச்சு. கையெழுத்துப் பிரதியிலிருந்து அச்சடித்த பிரதி எத் துணை முன்னேற்றமுடையதோ அத்துணை முன்னேற்றமுடையதே தட்டச்சுப் பிரதியுமாகும். நவீனத்துவத்தின் சின்னங்களில் ஒன்று தட்டக்கச்.

தட்டச்சின் உடன்பிறவியே சுருக்கெழுத்து ஆகும். அதனை இலங்கையெங்கும் பரப்பியவர் இராமலிங்கம் தட்டச்சுப் பொறி யொன்றைக் கண்டு பிடித்த ஈழத்தவரான திரு. ஆர் முத்தையா (1886-1959) நம் அனைவரினதும் பாராட்டுக்குரியவராயிருப்பதைப் போலவே, திரு. இராமலிங்கமும் நம்மவரின் மதிப்புக்குரியவர்.

அன்னரின் சேவை
பல காலம் தொடர்த்து இலங்குவதாக.

பல்கலைக்கழக வளாகம்,

திருநெல்வேலி,

யாழ்ப்பாணம்.

17 - 3 - 76.

க. கெல்லாசபதி

University of Jaffna
249889



Library

ARCHIVES

249889

249889

தெள்ளிய தமிழ் அழகத்தை
 பண்ணிய சுருக் கெழுத்தால்
 அள்ளித் தந்திட்ட இராமலிங்கத்தை
 எண்ணியே வாழ்த்து கின்றோம்.

SRI MEENAKSHI COMMERCIAL COLLEGE

38, 40, Seenivasagam Road,

KODDADY, JAFFNA.

COURSES OFFERED

- * INTERNATIONAL ASSOCIATION OF BOOK-KEEPERS, LONDON
- * INSTITUTE OF BOOK-KEEPERS (I. A. A.)
(ALL PARTS)
- * LONDON PITMAN EXAMINATIONS
- * G. C. E. (O/L) & (A/L)

Branch: 434, Hospital Road, JAFFNA

S. D. Jayasingam,
B. Com. (Lond.)
Certi - in - Education (Lond.)
PRINCIPAL.

Polytechnic Institute,
Brown Road,
JAFFNA.

My felicitations to Mr. S. Ramalingam on the occasion of his Silver Jubilee Celebrations.

Mr. Ramalingam has blazed a new path for Tamil Shorthand which is quite different from the one in practice in Tamil Nad.

I am proud to say that his system of Shorthand has been adopted all over Ceylon especially in the Parliament and the Courts.

He is a born teacher. He has been teaching Shorthand at the Polytechnic with great success for the last 15 years and has student admirers all over Sri Lanka.

May God grant him long life and health so that he may continue his fruitful service in the cause of commercial education in Sri Lanka.

S. D. Jayasingam

1976 - 03 - 23

Principal.

கருக்கிகழுத்தின் தந்தை என அழைக்கும்
 கருக்கிகழுத்தின் ஆசான் தீரு இராமலிங்கம் அவர்கள்
 வெள்ளியூக் கண்டு உள்ளம் பூர்த்தோம்
 இன்றுபோல் ஏற்றும் வழி என வாழ்த்தி நின்றேம்!



அ
 ன்
 ப
 ளி
 ப
 பு



ராஜ்பவான்

2, 4 & 6 கிருண்ட் பஜார்,

யாழ்ப்பாணம்

ஆசிச் செய்தி

171, நூயிட்ஸ்ரோடு,
சென்னை 14

யாழ்ப்பாளம் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் தமிழ்ச் சுருக் கெழுத்து விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. சி. இராமலிங்கம் அவர்களது கால் நூற்றுண்டுப் பணியைப் பாராட்டி, வெள்ளிவிழாக் கொண்டாடவும் மலர் வெளியிட்டுப் பெருமை செய்யவும் அன்பர்கள் முன் வந்திருப்பது கேட்டு மகிழ்ச்சியுறுகிறேன்.

தமிழ்ச் சுருக்கெழுத்து முறை எளிமையாக அமைவதற்காக, அவர்கள் புதுமுறைச் சுருக்கெழுத்தை அறி முகம் செய்திருப்பது, வளர்ச்சியில் அவர்களுக்குள்ள ஆர்வத்தையும் அதற்கேற்ற சிந்தனை வளத்தையும் புலப்படுத்துகிறது.

அவர்களிடம் சுருக்கெழுத்துப் படித்தவர்கள் பலர் அங்கங்கே முக்கியமான பொறுப்புக்களில் இருக்கிறார்கள்; என்பது பெருமைக்குரிய தாகும்.

திரு. சி. இராமலிங்கம் தொடர்ந்து பணியாற்றவும், அவர்கள் வாழ்வில் வளம் பெருகவும், அவர்கள் பணிக்கு அடுத்து நடைபெறும் பொன்விழா இன்னும் சிறப்பாக நடைபெறவும் என் உளம் நிறைந்த வரழ்த்துக்கள்.

அன்புள்ள
அலீஸ்
19 - 8 - 75

காவியத்து நாயகனை
வாயார் போற்று கிள்ளேம்!
வெள்ளி விழா சிறப்புற
நாவார் வாழ்த்துகின்றேம்!!

தொலைபேசி: 678

தந்தீ: “அம்பிகாஸ்”

ஸ்ரீ அம்பிகாஸ் பெண்ணி பலஸ்

(ராணித் தியேட்டருக்கு அருகாமை)

5 & 7, மின்சார நிலைய வீதி, ஜூபிலி பஜார் யாழ்ப்பானம்

எங்களிடம் சகலவிதமான

அழகு சாதனப்பொருட்கள்

கோல்ட் கவரிங் நகைகள்

★ ரீல் நூல்கள்

★ ரேந்தைகள்

★ பட்டங்கள்

★ எலாஸ்ரிக் வகைகள்

★ லூல் நூல்கள்

★ வினையாட்டுப் பொருட்கள்

மற்றும் சாய்ப்புச் சாமான்களும்

மொத்தமாகவும், சில்லறையாகவும், மலிவாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.

SRI AMBIKA'S FANCY PALACE

(Near Ranee Cinema)

5 & 7, Power House Road, (Jubilee Bazaar) JAFFNA.

SWAMI TECHNICAL INSTITUTE,
(ESTD. 1942)

Approved by the Government of Madras.

K. N. SAMI
PRINCIPAL

1796, South Main Street,
THANJAVUR.

Certificate Holder,

in

English Shorthand Higher Grade, (Pitman's)

Tamil Shorthand Lower Grade, I Class

(Srinivasa Rao's System)

English Typewriting Higher Grade,

Tamil Typewriting Higher Grade,

and

English Typewriting Higher Grade T. T. C.

ந. மோகன்,

அதிபர்.

‘ஸ்வாமி நுண்கலைப்பள்ளி’

தெற்கு வீதி, தஞ்சாவூர்.

திரு. சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்களின் வெள்ளிவிழாக் கொண்டாடும் இச்சமயத்தில் அவர் எழுது நிலையத்தின் மாணவர் என்ற நிலையிலும் அவர் சுருக்கெழுத்து - தட்டெழுத்துப் போதிப்பதில் ஒரு முன்னேழுயாக விளங்குவதையிட்டும்; அன்றையின் வெள்ளிவிழா மலருக்கு - இந்நிலையத்தின் மறைந்த எனது தந்தையார் நாராயண ஸ்வாமி அவர்களின் மகனும், அன்றையின் சேவையினைத் தொடர்ந்து ஆற்றுபவருமாகிய நான் வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெரு மதிமுச்சி அடைகிறேன்.

திரு. சின்னத்தம்பி இராமலிங்கம் என்பவர் “ஸ்வாமி நுண்கலைப்பயிற்சிப் பள்ளியில்” 1950-ம் ஆண்டில் சென்னை தொழில் நுட்ப இயக்கத்தால் நடாத்தப்பட்ட தமிழ்ச் சுருக்கெழுத்து மேல் நிலையிலும், தட்டெழுத்து மேல் நிலையிலும் தோச்சி பெற்றவர். அவர் நுண்ணிய அறிவும், அயராது உழைக்கும் திறனும் போற்றற்றுகிறது. அவர் வாழ்நாளில் வெற்றிகள் பல கண்டு மேலும் மேலும் சிறப்பு அடை தல் வேண்டும்.

மறைந்த ஆசிரியரின் நினைவில் என்றும் நீங்கா இடம் பெற்ற மாணவச் செம்மலாகிய இவர், நானும் புகழுங் வாழ இறைவனை ஏத்துகிறேன்.

N. Mohan.
அதிபர்.

13-8-75

யாழ் நகர் தந்திட்ட
 இரா மலிங்கம் எனும் அண்ணைல்
 ‘பார் புகழும் வெள்ளி
 விழா மன்னன்’ வாழியவே!



யாழ் நகரில் . . .

★ B. A.

★ G. A. Q.

★ G. C. E. (A/L) (O/L)


பரீட்சார்த்திகளுக்கு.....

சிறந்த கல்வி நிலையம்

BRILLIANT INSTITUTE,

81/1, Sivan Pannai Road,

JAFFNA.



கருக்கெழுத்துத் தந்தை இராமன்கும் அவர்
குத்தொருமித்த மணவி மகாலட்கமியும் தாம்
பெற்றெடுத்த குழந்தைச் செல்வங்களும் ஈங்கு
வீற்றிருக்கும் அழகான காட்சி தாமே!

கண்ணே! என் மனம் அறிவாய்!

“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது வேந்தாலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவின்றிக் குறைவுருது கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ மிகளளிது கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப் பொருள்தேடி யுழல்கின்றாரே!”

என்று கல்விதான் அழிவில்லாத செல்வம் என்பதைப் பல புலவர்கள் ஒன்று திரண்டு பாடிச் சென்றுள்ளனர்.

அன்றியும், காண்பதெல்லாம் கலையின் வடிவாய்; சேட்பதெல்லாம் இசைக் கலையின் உருவாய் வாழ்வை அமைத்த வன் தமிழன். வாழ்வின் ஒருபாதி கலை-அந்தக் கலை எங்கிருந்து - எப்போது - எப்படிப் பிறந்தது என்பது போன்றது இன்றும் ஆராய்ச்சியின்பால் உள்ளது. ஆனால், தன் அறிவினைக்கொண்டு தான் கண்டதை; கேட்டதை; ரசித்ததை - பொது நலன் கொண்டு சமுதாயப்பிடியில் உள்ளதை உள்ளவாறு - மக்கள் மடியில்; சமுதாயப் படியில் வைத்து பிறரும் அறிய - தெளிய வைப்பதே; ரசிக்க வைப்பதே கலைஞர்களும்.

அறிவுனர்வு சிந்தனையின் தூண்டு கோல் - அறிவின் கருவி மொழி. இவற்றைக் கொண்ட அரும்பெரும் படைப்பேநம் நெஞ்சைஷ்ட்டு நீங்காத இலட்சிய - இலக்கியப்படைப்பு;

-நம் இடையே உலாவும் புதுமைப் படைப்பு,
-நம் அறிவின் பால் சுரக்கும்-சிறக்கும் புதுமைகண்டு பிடிப்பு.

இரு சிறப்புரிமை பெற வேண்டுமென்று அழகுணர்வு - அறிவுணர்வு - நன்மை யுணர்வு; தெளிவு - துணிவு - கனிவு என்பவை ஒன்றினைந்துவிட வேண்டும். இவை ஒன்று கூடி உறவாடுவது அரிதிலும் அரிது, ஆனாலும் சிலவேளை ஒன்று திரண்டு பின்னிப் பினைந்து விடுவது ஆயிரத்தில் ஒன்றுக் கூடி அமையலாம். இது இயற்கையின் விநோதப் படைப்பு என்னாம். அந்தப் படைப்பில் பிறந்து-ஒருவராகச் சிறந்து-ஆயிரம் மலர்களில் ஒரு மலராக விளங்குபவர்களில் ஒரு வர்தான் இன்று நடைபெறும் இந்த வெள்ளி விழா நாயகன்.

இ

இந்த விழா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்திருக்கவேண்டும்: ஆனால் சின்னகுழந்தை வளர்ந்து - இருபத்தைந்து ஆண்டு கால் தாண்டும்போது பொன்விழாவாக அமையவேண்டும் மென்பதன் அறிகுறிபோலும்-இந்த விழா.

இவ்வெள்ளி விழா நாயகனுக்கு இன்று எடுக்கும் வெள்ளி விழா அவரை ஈன்று புறந் தந்த தாயாருக்கு; சான்றேஞ்கியதந்தைக்கு எடுக்கப்படும் விழாவாக மட்டும் அல்ல - மங்காட் புகழ்கொண்ட சேர். கனகசபை அவர்களின் மைத்துனர் திரு. க. சிறிசுந்தரமூர்த்தி அவர்களுக்கும் எடுக்கப்படும் விழாவென்றால் புதுமையானதல்ல.

தெல்விப்பழை - பன்னலையில் வசித்ததிரு. சிறிசுந்தரமூர்த்தி (ஆரூரர்) இன்றேல் இன்றைய வெள்ளிவிழா நாயகனை - ஈழத் தின் சருக்கெழுத்தின் தந்தையென்ற உருவில் கண்டிருக்க முடியாது. எனவே அன்னரை நினைவு கூர்ந்தும் இவ்விழாவைக் கொண்டாட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்த விழா ஏன்?

- செயற்கரிய செய்பவர்களுக்கு விழா எடுப்பது புதுமையல்ல,

- மெய்ஞ்ஞானிகளுக்கு விழா - விஞ்ஞானிகளுக்கு விழா - மக்கள் இலக்கியம் படைத்திடும் எழுத்தாளர்களுக்கு விழா - தீந்தமிழ் வளர்த்தி டும் உண்மைத் தியாக சீலர்களுக்கு விழா - கலைஞர்களுக்கு விழா - கவியரசர்களுக்கு விழா - இசைவாணர்களுக்கு விழா - இப்படி எங்கும் விழா; இதே போன்று இங்கும் ஒரு வெள்ளி விழா:-

புதுமையான - தமிழ் உலகில் புதுக்கண்டுபிடிப்புகளான - விஞ்ஞான ரீதியாக நம் மொழிக்கு சுருக்கு மொழி கண்டு பிடித்து இருபந்தைந்து ஆண்டுகள்; - நம் கண்ணித்தமிழுக்குண்டான ஒசை நயத்தை வைத்து அன்னிய மொழிக்கீடாக நம் இன் பத்தழிமுக்கு ஒரு அழிய - நல்ல - சிறந்த சுருக்கெழுத்து கண்டுபிடிப்புச் செய்து ஒரு பெரும் பரம்பரையை உருவாக்கிக்கொண்டு வரும் ஒரு புதுமை விஞ்ஞானிக்கு எடுக்கப்படும் விழாதான் இவ்வெள்ளி விழா !

சிலைவடித்தான் - கலைவடித்தான் என்பதை என்னியே தன்னுள் அடங்கி - ஒடுங்கி இருக்கும் அறிவைத் தட்டியெழுப்பி அதன் மூலம் புதுமைக் கண்டுபிடிப்பைக் கண்டு பிடிக்கத் துடித்த வேளைதான் நம் தமிழுக்கு உயிர்த் துடிப்புள்ள சுருக்கெழுத்தை உருவாக்க, அரசாங்க மொழிகள் தினைக்களாம் திரு. சி. இராமவின்கம் அவர்களை 1952இல் - அனைத்துக்கொண்டது.

சுருக்கெழுத்து முறை எந்த மொழி யில் முதற் தோன்றியது என்பதை விட நம் தமிழ் மொழிக்கு - அதன் ஒலிக்கு ஒரு சுருக்கெழுத்து வரிவடிவம் கொடுத்தவரை ஈழத்தின் முடியாக அமைந்திருக்கும் யாழ் நகரில் - நினையாமல்; நம் தமிழ் அன்னைக் காவலர்கள் ஆசிப நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. அதனால்தான் இன்று ஈழத்தின் சுருக்கெழுத்தின் தந்தைக்கு எடுக்கப்படும் இவ்வெள்ளிவிழாவுக்கு சிறப்புரை வழங்க மாண்புமிகு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஐனுப். எம். எம். அப்துல் காதர் அவர்கள் முன்வந்துள்ளார்கள். இது வெள்ளி விழா நாயகனின் எழுச்சிக்கு ஒரு வழிகாட்டி - விழிப்புணர்ச்சிக்கு ஓர் உயிர் ஊட்டி எனலாம்.

�ழத்தில் பரந்து இருக்கும் இடங்களில் இருக்கும் பல அறிஞர்கள்-நண்பர்கள்-மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்திருக்கும் நோக்கமே விழாவைச் சிறப்பு

★கண்ணே! என்மனம் நீ அறிந்தாய்
உன் மனம் நான் நிவேன்
உன் மனம் வழி..... தொடர்ந்து செல்வாய்.....

நன்றி:

மாவட்ட நீதி மன்றம்,
யாழ்ப்பாணம்.

29-3-1976

புறவைக்கவும் - இதே போன்ற தொண்டு நாழும் பொழுதும் மலரவேண்டும் என்பதனாலுமே.

அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு சட்டமன்ற அறிக்கையாளர் திரு. அனந்தநாராயணன் அவர்கள் இவரைப்புரிந்து கொண்ட காரணத்தால் ஒருக்கட்டுரை அளித்திருப்பதும், தஞ்சாவூர் மோகன் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதும், பிரபல நாவல் ஆசிரியர் 'அகிலன்' ஆசிச் செய்தி வழங்கியிருப்பதும் இவ்வெள்ளி விழா நாயகனின் சிறப்புக்கு - தரத்திற்கு; மதிப்புக்குத்தகுதிக்கு எடுத்துக்காட்டாகும்.

தாயகத்து மக்களின் ஆசியும் எமக்கு கிடைக்கும்போது நம் ஈழத்து பெரியார்களும் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியும், கட்டுரைகள் வழங்கியும் இருப்பதுடன், யாழ்நகர் தந்த பல்கலைக் கழகத் தலைவர் கலாநிதி திரு. கைலாசபதி அவர்களின் ஆசிச் செய்தியும் இவ் வெள்ளிவிழா நாயகன் எழுதிய கட்டுரை ஒன்று ஆய்வரை செய்யப்பட இருப்பதும் அவரின் வளர்ச்சியின் படிக்கல்-உரைக்கல் எனலாம்.

இவ்விழா இருபத்தைந்தாண்டு சேவை செய்தாரென்பதற்காக எடுக்கப்படவில்லை என்பதை யாவரும் அறிவர். நம் தமிழ் மொழிக்கு விஞ்ஞானமூலம் கொடுத்த புதுமைப் படைப்பான சுருக்கெழுத்தின் இருபத்தைந்தாண்டு வளர்ச்சிக்கு எடுக்கப்படும் விழாவே - இந்த வெள்ளி விழா.

எனவே, அவர் படைத்திட்ட தமிழ்ச் சுருக்கெழுத்து - படிப்பித்த மொழிக்கலை-என்றும் காலத்தால் அழியாது - என்றும் குறைவின்றி நிறைந்து கொடுக்கும் அட்சயபாத்திரம்; நிலையான ஒர் கலை-வளமான தமிழ்ச் சுருக்கெழுத்துக் கலை.

“இன்தமிழில் எண்ணரிய கலைகள்-இந்த மண்ணகத்தில் மலர்ந்து மணம் வீசச் செய்வோம்”

அன்பின் இனிய
கிழ்கரவை - பொன்னையான
செயலாளர்
வெள்ளிவிழா குழு கார்பாக.

பங்குனி மாதத்தில்
 பங்கு நீ என்றே
 இங்கு நீ நாயகனும்
 வந்து நின்றும்!
 வாழ்த்துகின்றேம்!

LINGAMS SILK HOUSE

SPECIALIST IN SAREES

18, New Model Market,
Power House Road,
JAFFNA.

காவியத்து நாயகனைப்
 போற்றிப் புகழ்ந்திடுவோம்
 நல்வாழ்வு வாழ நாழும்
 ஏற்றி வாழ்த்திடுவோம்.

ஆ. சி. பழனிவேல்

பாக்கு வெட்டிச்சீவல், புகையிலை, சூருட்டு,
 நாறல்பாக்கு, கொட்டைப்பாக்கு, சீவுளிச்
 சீவல், நல்லெண்ணெய், சகலவிதமான சாய்ப்
 புச் சாமான்கள், கலியாண பாக்ஸ், காசுக்
 கட்டி, வெற்றிலைக்கட்டு, அபிஷேகத்தீரவியம்,
 கிரிகைச் சாமான்கள் முதலியன மொத்தமாக
 வும், சில்லறையாகவும் சகாயமான விலைக்கு
 பெற்றுக் கொள்ளலாம்.

30, 31, பெரியகடை மாக்கற்,
யாழ்ப்பாணம்.

சுருக்கெழுத்துக்
 கலை தண்ணை ஏற்றிவைத்த
 தலை மகன் தண்ணை வாழ்த்தி வைக்க
 நகை மன்றம் நாழும் புன்
 நகை யுடன் முன் வந்தோம்!

யப்பான் ஜூவலர்ஸ்

(ஆறுமுகம்பிள்ளை அன் சன்)

64, கன்னுதிட்டி வீதி,

யாழ்ப்பாணம்.

போன்: 518

ராமரை வென்ற ராமரிடு!

புலவர் தமிழ்மாறன்

அந்த ராமர் இந்தியா
அழகுற வந்து பிறந்தாரடி !
இந்த ராமர் ஈழம்
எழிலுறப் பிறந்து சிறந்தாரடி !
அந்த ராமர் காடுசென்று
அவனிபுகல யாகம் காத்தாரடி !
இந்த ராமர் கொழும்புசென்று
இயம்புநற் சுருக்கெழுத்து வளர்த்தாரடி !

பதவி இழந்து அவ்விராமர்
பாழும் காடு சென்றாரடி !
பதவி பெற்று இவ்விராமர்
வாழும்தொழிற் கல்லூரி வந்தாரடி !
பதினாறு ஆண்டு காட்டிலவர்
புகழை இழந்து அலைந்தாரடி !
பதினைந்து ஆண்டெடம் நிறுவனத்திவர்
பார்புகழப் பணியாற்றி வாழ்ந்தாரடி !

வில்லிலே அந்த ராமர்
வெல்ல முடியாத வீரரடி !
சொல்லு சுருக்கெழுத்தில் இவ்விராமர்
சோடை போகாச் சூரடி !
வில்லை முறித்து அவ்விராமர்
விளங்கெழில் சீதையை மயக்கினாரடி !
நல்சுருக் கெழுத்தைக் காட்டியிவர்
நம்மிளம் மாணவரை மயக்கினாரடி !

அவ்விராமர் பேரைச் சொல்ல
ஆகவிரு புதல்வர் தானடி !
இவ்விராமர் பேரைக் சொல்ல
எண்ணற்ற மாணவர் கூட்டமடி !
அவ்விருவரும் முரட்டுக் குதிரையை
அச்சமின்றி அடக்கிச் சிறந்தாரடி !
இவ்விராமர் மாணவரோ சொல்லைச்
சுருக்கெழுத்தில் அடக்கிச் சிறந்தாரடி !

அவ்விராமர்க் கயோத்தியில் விழாவடி !
அதற்குஅச் சுமலரெதுவும் இல்லையடி !
இவ்விராமர்க் மெம்மாநிலத் தலைநகரில்
எழிலான வெள்ளி விழாவடி
தில்வியயல் விழாவிற்கு இதோரும்
தீந்தமிழ் மலரும் வருத்தடி !
எவ்வகையில் பார்த்தாலும் எம்மிதாமர்
அவ்விராமரை வென்ற ராமரடி !

தந்தையும் மெந்தனும்

தம் வாழ்வை சுருக்கெழுத்துக்காக அர்ப்பணித்து, அச்சுருக்கெழுத்து வளர்ச்சிக்காக, அதில் ஈடுபோவார் உயர்ச்சிக்காக தனது முழு முயற்சியையும், சிந்தனையையும், செயல்யையும் ஒப்படைத்து அதிலே மன நிறைவேயுப், மிகிழவையும் பெற்று, தமக்கெண் ஒரு மாணவ சமுதாயத்தை படைத்து தானைத் தலைஞருக்கு விளங்கி, சுருக்கெழுத்துக் கூடுதலாக இன்று தம் சுருக்கெழுத்துச் சேவையில் “வெள்ளி விழா” காலூகிருர் திரு சி. இராமலிங்கம் ஆசிரியர் அவர்கள்.

அன்னுரின் சுருக்கெழுத்து மெந்தர்களாக விளங்கும் அவரது மாணவர்களின் ஆலஜீ ஏற்று, விழாவுக்கும் மலர் வெளி யீட்டுக்கும் ஒப்புதல் தந்து, எம்மைக் கெளரவித்து, எம்கும் வாழ்வையும், வளத்தையும் தந்ததுபோல், பெருமையையும், புகழையும் ஈந்தமைக்கு சிரந்தாழ்த்தி கடமையுணர்வுடனும், நன்றியுணர்வுடனும், வணக்கம் செலுத்துகிறேன்.

இவரைச் சந்தித்ததும், இவரே எமது சுருக்கெழுத்து ஆசிரியராக வாய்த்ததும் ஒரு மகிழ்ச்சிக்கரமான நிகழ்ச்சிதான். யாழ்ப்பாணம் கனிட்ட தொழில் - நுட்பப் பாடசாலையில் (இன்று பல் தொழில் நுட்ப நிலையம்) முதற் தொகுதி வணிகமாணவன் என்ற வகையில் சுருக்கெழுத்துப் பாடத்தையும் கற்கவேண்டிய ஒரு பாக்கியம் என்குக் கிடைத்தது. எனது சுருக்கெழுத்து ஆசிரியராக வாய்த்த திரு. கா. ஏராம்பழுர்த்தி அவர்களும் தம் மனக்கள்முன் தமது குருவை நிறுத்தி, எமது மாணசிகக் கணக்குக்கும் குருவாக்கி எமக்கு சுருக்கெழுத்தைப் புகட்டும் தன்மை அவரது ஆசிரியராக அமைந்த தந்தையை எண்ணி எண்ணி ஏங்க வைத்தது. எமக்குப் பாக்கியராக வாய்ப்பாரா? என அங்கலாய்க்க வைத்தது. அந்தப் பேறு எமக்குமிகவிரைவிலேயே, அடுத்த ஆண்டே (1960) கிட்டியது. தந்தையிடம் கற்று சுருக்கெழுத்தில் உயர் தலைமையைப் பெற்றமையும் அத்தலைமை மூலம் நல்ல தொழிலைத் தேடிக்கொண்டமையும் தந்தையின் மனமும், கை வண்ணமுமேயெனில் வியப்பில்லை.

தந்தையின் கைராசியும், அறிவுக்கார் மையும் அள்ளி வழங்கும் தன்மையும், பேச்சு நடையும், முக வசீகரமும், தொற் றமை ஒரு தனித்துவம் பெற்றதாக ஒரு மேதைக்கு, ஒரு தியாகிக்கு, ஒரு தொண்டனுக்கு காணப்படும் பல இயல்புகளாக மிளிர்க்கின்றன என்றால் மிகையாகாது.

தந்தையின் கற்பித்தல் திறமைக்கு இன்னொருவரை ஒப்பிட முடியாது. ‘கடவுள் நாதவடிவம், அதுபோல் சுருக்கெழுத்தும் நாதவடிவம்-ஒலியுருவம், ஆகவே, சுருக்கெழுத்துக் கலையும் கடவுளாரும்’ எனவும், ‘சுருக்க முறைகள் இரத்தக் தோடு இரண்டற்க்கலந்து, கையிலே உறைந்து, பெங்கில் மூலம் ஒழுங்காக ஒழுக வேண்டும்’ என்றும், ‘சுழியே அளைத் தமிழுக்கு முதலாக அமைவது போல், சுருக்கெழுத்துக்கும் அமைந்துள்ளது’ எனவும் விளக்கங்கள் தரும்போது அவர் சுருக்கெழுத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதும், மாணவர்கள் சுருக்கெழுத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும் என்பதும், அப்படி முக்கியம் கொடுப்பதன் மூலம்தான் அவர்கள் தம் முயற்சியில் ஆர்வமும், உற்சாகமும் கொண்டு உழைப்பார்கள் என்பதும் அவரது சிரிய நோக்கமாகும்.

தனிக்குறிச் சொற்கள் கற்பிக்கும் போது அக்குறியீடுகளை தனதுக்கைமூலமோ, விரல் அசைவு மூலமோ படம்போட்டுக் காட்டுவதும், அலகு பாடத்திற்காக கிளியின் சொன்னுகள் கருத்திற்கேற்ப போக்கு மாறும் இயல்பையும், கிளியைப்போன்ற நடித்துக்காட்டி ஒப்பிடுவதன் மூலம் மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைக்கும் திறமையும் அவருக்கேயுரிய தனித்தன்மை. சொல்லாக்கங்கள் நடைபெறும் போது அதற்கான உறியீடுகளுக்காக அவர் தரும் நகைச்சுவைக் கருத்துக்கள் அக்குறியீடுகளைச் சிரிப்போடு, சிந்திக்க வைத்து மனதில் நிலைக்கக் கூடிய விடும். (குறியீடுகளுக்கான நகைச்சுவைக் கருத்துக்கள் இம்மலரில் பல இடங்களில் காணலாம்) இவைகள் அக்குறியீடுகள் மனதில் இலகுவில் பதிவதற்கு அவர் கையானும் தந்திரமாகும்.

கருக்கெழுத்துக் கற்கும் மாணவர்க்கு “அரியாசன்த்து அரசரோடு சரியாசனம்” பெறுவது போல், நீதி பதிக்கு அருகில் மேடையில் அமரும் நிலையையும், அதியுயர்ந்த சட்ட நிருபணம், நிர்வாக இடமாகி தேசிய அரசு பேரவையில் உதவி ஆசிரியர்களாகவும், அறிக்கையாளர்களாகவும் சபைமுன் இடம் பெறுவதையும் அவர் வர்ணிக்கும் போது எந்த மாணவ னுக்கும் சுருக்கெழுத்தும், அதனால் கிடைக்கும் கொரவமான, உன்னதமான பதவியிலும் ஆசை ஏற்படாமல் போக முடியாது. இந்த ஆசை, வாழ்க்கையின் லட்சியமாக அமைந்து முன்னேற்றத்திற்கு வழிவகுத் துக் கொடுக்கும் தன்மை சிந்தித்தற்குரியது.

வேகத்திற்கான பந்திகள் பிரித்தெடுப் பதிலும், அதை வாசிப்பதிலும் அவருக்குள்ள திறமை எவரும் கவனித்து பின் பற்றத்தக்கது. மாணவர்களுக்கு ஒவ்வொரு சொல்லும் படித்த பாடத்திற்கேற்ப குறியீடுமைக்க முடிவுதுடன், மொழிபெயர்ப் பின்போது இலகுவில் ஞாபகத்திற்கு வரத் தக்கதாகவும் வாசிக்கும் திறமை அவருக்கு இயல்பாயமெந்த ஒரு கொடையாகும். இந்தத் திறமைக்காக, பல பல போட்டிப் பரிட்சைகளுக்காக பிற அறுவலகங்களில் ருந்து அவரைத் தேடி காட்டிலும், ஸ்கூட்டரிலும் வந்து அவரது குரல்நடையில் வேகப் பயிற்சிகள் எழுதுவதும், அதன் மூலம் அம்மாணவர்கள் போட்டிகளில், பரிட்சைகளில் இலகுவில் சுத்தியடைந்து அவரை வந்து வாழ்த்தி, வணக்கம் செலுத்துவதையும் நான் அடிக்கடி அவதானிக்கும்போது அன்னருக்கு அமைந்த இந்தத் தனித் தன்மை தான் அவரை நந்தையாக்கும் மூல முதற்காரணம் என்பதை நான் உணர்ந்தேன். ஒரே வேகப்பந்தியை தமது வாசிப்பின் மூலம் மிகவும் இலகுவான, வேகங்குறைந்ததான் பந்திபோல் வாசிக்கும் அவரது ஆற்றல்தான் எல்லா மாணவரையும் அவர்பால் ஈரக்க வைக்கிறது.

60ம் 60 சொற்களுக்கு மேற்பட்ட நிலையில் அவர் பந்தியை வாசிக்கும்போது ஆரல் மாற்றி, நடைமாற்றி செற்பதப்படு களில், சொல் இணைப்புக்களில் பலவகை மாற்றங்களை உண்டாக்கி மாணவர்களை, எவ்வகையிலும், எவ்வழியிலும் முன்னேற ரத்தை ஏற்படுத்தும் திறமைக்கிணையாக யாரும் பின்பற்ற முடியாத தனித்தன்மை அமைந்தவர். அன்றை பேசுவது போல, நெடுஞ்செழியன் பேசுவதுபோல, எமது

பேரவை உறுப்பினர்கள் பேசுவது போல் அல்லது தெரிந்தெடுக்கும் பந்தியை எழுதி யவரது பேச்சு நடைக்கொப்ப அவர்கள் பாணியில் வாசித்து மாணவர் உள்ளத் தில் குரல்நடைமாற்றத்தின் மூலம் அல்லது வேறு யார் பேசினாலும் வாசித்தாலும் தடையில்லாமல் சொற்கள் அமைக்கும் தன் மையை உருவாக்குவதில் அவர் வல்லவர்.

மாணவர்களோடு பழகும் தன்மையில் நாம் என்றும் மனதில் வைத்துப் போற்றும் ஒரு பயபக்தியை, ஒரு பாசத்தை அவருக்காக எதையும் செய்யத் தூண்டும் ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தும் நிலையை நாம் அடைந்துவிடுவோம் என்பதை அவரிடம் கற்ற ஒவ்வொரு மைந்தனும் அறிவான். அவரிடம் மாணவர்களாக வாய்க்கும் ஒவ்வொருவரின் சரித்திரமும், குடும்ப விபரங்களும் எப்படித்தான் அறிந்து கொள்கிறாரோ இன்னமும் நான் அறியேன். தனிப்பட்ட வாழ்வுத் தகவல்கள், நடந்துகொண்டிருக்கும் மாணவ பருவகாலத்து நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு தெரியவரும் நிலை எப்படி ஏற்படுகிறதோ?... இதன் மூலம் மாணவர்கள் கற்வெந்த நோக்கத்தை மறவாது தமது இலட்சியத்தை முன்வைத்து, வேறு விடயங்களில் ஈடுபடுவதைக் குறைத்து தம் வாழ்வை உயர்த்த அவர் வழிதேடிக் கொடுக்கிறார் என்பதை நாம் உணருகிறோம். அத்தனை மாணவர்க்கும் - கெட்டிக்காரனுக்கும், மக்களுக்கும் நல்வானுக்கும் - குறும்புக்காரனுக்கும். தந்தையாகத் தன்னை 'வழங்கிவிடுவதனால், குருவாக மட்டுமல்ல தந்தையாகவும் மதித்து வாழச் செய்துவிடும். அவர் உரிமையோடு பெயர்களைச் சுருக்கி அழைப்பதும், “‘டா’” போட்டு அண்போடு பேசுவதும், மாணவர்களை ஈரக்கும் ஒரு சக்தி தான். அதே நேரம் வளர்ந்துவர்கள் என்பதை மறவாது நண்பர்களாகவே அவர் மதித்துப் பழக்கவது எம்மை இன்னும் பணியளவுக்கும் இன்னெரு சக்திதான்.

அவர் வந்த காலத்திலிருந்து மாணவர்களது நலவில் இரவு பகல் பாராது எதையும் செய்யும் தன்மை அவருக்கே யுரிய இயல்பு. பரிட்சைகள் நெருங்கிணிட்டால், பாடங்களில் கிராத்தை எடுக்கும் அதே வேளையில், தட்டெழுத்து எந்திரங்கள் அத்தனையையும் நல்ல நிலைமையில் ஒழுங்கு செய்து. கற்கும் ஒவ்வொரு மாணவரும் விரும்பும் எந்திரம் கொடுத்து, அவர்கள் மனத்திருப்பதியுடன் பரிட்சை செய்ய உதவி, உழைப்பதை நான் அவருடன்

படிப்பிக்கின்ற காரணத்தினால் நன்றாக அறிய முடிகிறது.

மாணவர்களது தனிப்பட்ட விடயங்களில் கூட, படிப்பு சம்பந்தமில்லாத, அவர்களது குடும்ப விடயங்களில் கூட ஆலோசனையும், உதவியும், ஏன் திரும்ப எதிர்பாராத எவ்வளவு தொகையேனும் - பண உதவியும் செய்து மைந்தர்கள் நிம் மதியோடு கற்க வழிதேடுக் கொடுப்பதில் அவர் ஒரு தனி ரகம் தான். அது ஒரு வகை கொடைத்தன்மை என்றே நான் கருதுகிறேன். உத்தியோகம் தேடுவதிலும், ஏன் மைந்தர்களின் வாழ்வுப் பிரச்சனைகளிலும் கூட நல்வாழ்வுக்கான ஆலோசனை, பிற உதவிகள் செய்துள்ளதை, பெற்ற மைந்தர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பள்ளி வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நிற்கும் மாணவர்கள், படிப்பல்லாதபிற, சுற்றுலா, உல்லாசப்பிரயாணம் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் எடுக்கும் அக்கறையும், உதவிகளும் அவர்களது கல்வி முடிந்தபின் நினைவில் நிகும் நிகழ்ச்சிகள்.

மாணவர்களது மன்றங்களின் விழாக்களுக்கு மேடை அமைப்புக்கு, நிகழ்ச்சி ஒழுங்குபடுத்துவதற்கு, மஸர் வெளியீடு பற்றிய ஆலோசனைகளுக்கு இவரை நாடு வழும், அதனால் அவைகள் சிறப்பாக நடை பெறுவதும் வருடா வருடம் காணக்கூடிய நிகழ்ச்சிகள்.

மலைபேரன்ற பிரச்சனைகள், சிக்கல்கள், துன்பங்கள் மத்தியில் புன்சிரிப்புத் தவ மும் முகத்தோடு மாணவர்களிடையே வலம்வந்து, சிறிதேனும் கடுகடுப்பின்றிப் பழகும் இயல்பு, என்றுமே ஏதுசெய்யினும் நிலைதழும்பாத நிலை இவைகள் அவருக்கு அமைந்த தனி இயல்புதான் “நிறைய டைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை - போற்றி ஒழுகப்படும். என்ற குறை மெய்ப்பித்தமையும்,

“ குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேனும் காத்தல் அரிது”

என்ற குறைப்பொய்ப்பித்தமையும் எனது ஞாபகத்துக்கு வரும் விடயங்கள் அவரது ஞாபக சக்திக்கும், புத்திசாலித்தனத்திற்கும் கிடைத்த பல வெற்றிகளை நாடு அறியும்.

இத்தனை சிறப்புக்கள் அமைந்தவர்களினது வீட்டு வாழ்க்கை நிம்மதியானதாக, சந்தோஷகரமானதாக அமைந்திருப்பதில், வீட்டில் அவர்களுக்குக் கிடைக்கும் ஒத்து மூழ்ப்பும், ஆகராவும் காரணமாக அமைகிறது என்பது சர்த்திர உண்மை. காந்தி-கஸ்தா ரிபா, இராமகிருஷ்ணர் - சாரதா, அண்ணா-அண்ணி போன்ற கணவன்-மணைவி அவதார புருஷர்களால், புதுயுகம் படைத்த வர்களாக பெயர் பெற்றதில், பெருமை பெற்றதில் வீட்டு வாழ்க்கையே, குடும்ப வாழ்க்கையே காரணம் என்பதை நாம் அறி வோம். இதுபோன்றே நம் தந்தைக்கும் ஒரு துணைவி, கணவன் வழி எவ்வழி, அவ்வழி, தன்வழி என்று கைகொடுத்து, நம் தந்தை செய்யும் தொண்டுக்கு, எம்மால் அன்புடன் இனிக்க இனிக்க “அக்கா அக்கா” என்று அமைக்கப்படும் தந்தையின் துணைவி-மகாலட்சுமி அவர்களின் தூண்டுகோலே காரணம் என்றால் மிகையாகாது. அது மட்டும் அல்ல. எம் தந்தையின் அன்புப் பிள்ளைகள் தரும் அன்புத் தொல்லைகளும் பொதுத் தொண்டுக்கு உந்துகோலாகும்.

இறுதியாக தந்தைக்கு இலங்கையின் எல்லாப் பாகங்களிலும், அறிக்கையாளர்களாகவும், வணிக ஆசிரியர்களாகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும், தட்டெழுத்தாளர்களாகவும், பிறபதவியில் உள்ளவர்களாகவும் உள்ளோர்களினால் எடுக்கப்படும் வெள்ளிலிமா குழுவில் என்னை அமைப்பாளரை நியமித்த மைந்தர்களுக்கு நன்றி கூறி, வெள்ளிலிமா நாயகனான தந்தையின் உழைப்பும், தொண்டும், வாழ்வும், புகழும் திறக்க வேண்டி, அதன் மூலம் மைந்தர்கள் சிறக்க வேண்டி, அமைகிறேன்.

வணக்கம்.

ஐ ரண் முதம்
போதனுசிரியர்
யாழ் பலதோறில் நூப் பநிறுவனம்

தமிழ்னீர் ஈன்றெடுத்த சுருக்கேழுத்தின் தந்தை

திரு. சி. இராமலிங்கம்

அவர்கள் மனம் போல் நீடியில் வாழி.

நங்களுக்கிடமிக்கியுங்கள் நோட்டேஷன் சிரத்தி DO GOOD

நீங்கள் தரும் ஊக்கம் நாங்கள் தரும் ஆக்கம்!

எங்கள் தயாரிப்புகள் எப்படியானவை?

1. குறைந்த விலையில் சிறந்த பொருள்கள்
2. நாற்பத்தெட்டு ஆண்டுகள் நமது அனுபவம்
3. உள்ளுரில் உங்களுக்கான தயாரிப்புகள்
4. மேலுறைகளுக்கு விதம் விதமான அன்பளிப்புகள்
5. ஆதரவு பெருகுதல் அறப்பணிக்கே உதவும்
6. தரத்தில் குணத்தில் தலைசிறந்த தயாரிப்புகள்
7. மில்வைற் தயாரிப்புகள் மேலான தரத்தவை
8. உங்கள் திருப்தி எங்கள் மகிழ்ச்சி
9. மில்வைற் தயாரிப்பை மீண்டும் வாங்குங்கள்
10. எங்கும் கிடைக்கும் எல்லோரும் வாங்குங்கள்.

ஆதாரவாளருக்கு அன்றா வணக்கம்.

மில்வைற் சவர்க்காரத் தொழிலகம்

த. பெ. இல. 77, யாழ்ப்பாணம்.

தொலைபேசி இல. 7233,

தந்தி “மில்வைற்”

கிளை: 79, மெசென்ஜர் வீதி, கொழும்பு-12.

தொலைபேசி இல: 36063

என்னை ஆற்றுப்படுத்திய நல்லாசான்

ஓரினம் அதனது ஆத்தி என உரிமை கொண்டாடும் பெருமை மிக்கது மொழி. தமிழ் மொழியோ இப்பெருமையிலும் மேம்பட்டு ஈரினத்தினர் தமதென நிறுவும் பேறு பெற்றதாயிற்று. சமுநாட்டு மூஸ்லீம் கள் இம் மொழிக்காற்றியுள்ள தொண்டு தமிழர்களின் ஒப்புதலையும் ஒம்புதலையும் பெறவேண்டும்.

மூஸ்லிம்களும் தமிழர்களும் ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்ப தாகவும் சந்தர்ப்பவசத்தினாலும் அன்னிய ராட்சியின் அறிவு குன்றிய கல்வி முறையினாலும் உலோகாயதக் கல்வியில் மேவிடம் வகிக்கும் தமிழர், மூஸ்லிம்களின் கலாசாரத்துக்கும் அரசியல் ஞானத்துக்கும் ஆத்மீக உணர்வுக்கும் உரிய மதிப்பளிக்காதிருப்பதாகவும் ஐயுறு நிலை மாறவேண்டும்.

மேற்போந்த இரு மேலெழுந்த வாரியான மூஸ்லிம்-தமிழர் பினைப்பு மதிப்பீடு களுக்கு அப்பாறபட்டு நின்று, ஓர் இஸ்லாமியனான என் தமிழுக்கும் தரத்துக்கும் கலாசாரத்துக்கும் புண்ணிய கண்ணியம் காட்டி, என்னை ஆற்றுப் படுத்திய அன்பு கெழுமிய நல்லாசான் சுருக்கெழுத்துப் பேராசிரியர் திருவாளர் சி. இராமவிங்கம் அவர்களது அரும்பணி அரும்பி, மலர்ந்து, மனம் வீசத் தொடங்கி கால் நாற்றுண்டு கழிவதைக் குறிக்குமுகமாக அன்றாக்கெடுக்கப்படும் வெள்ளிவிழா வெற்றிகரமாக நிறைவேற விழைகிறேன்.

தமிழ்ச் சுருக்கெழுத்து ஒரு கலையன்று. ஆயகலீகள் அறுபத்துநான்கில் அல்லது இல்லை. ஆய கலைகளுக்குக் கிளைகளும் துணை

களும் எழுந்தன எனினும் இவ்வினைத்துணைகளில் ஒன்றாகச் சுருக்கெழுத்தை நுழைத்தல் அதனை நுகர்ந்தார்க்கிழைக்கும் அநீதியாகும். ஏனெனில், சுருக்கெழுத்து ஒரு நுட்ப விஞ்ஞான மொழி. ஆதி மனிதனின் கண்டு பிடிப்பான சக்கரத்தை நவீன விஞ்ஞானம் அதனது விதானமாக எவ்வாறு ஏற்றுக் கொண்டுள்ளதோ அவ்வாறே சுருக்கெழுத்து குறிப்பாகத் தமிழ்ச் சுருக்கெழுத்து ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகக் கொள்ளப்படல் சாலும்.

விஞ்ஞான ஊற்றுக் கண்ணை கணித வியலில் ஒரு கோடு இலட்சோப இலட்ச வெறும் புள்ளிகளைக் கொண்டமைகின்றது. ஆனால், சுருக்கெழுத்தில் ஒரு சுருக்கக் குறியீட்டின் ஒவ்வொரு புள்ளியும் தனித்தனி பொருளைக் கொண்டது. தமது சொந்தக் கண்டுபிடிப்பாலையில் திரு. சி. இராமவிங்கம் அவர்கள் உருவாக்கிய உயிர்த்துடிப்பு நிறைந்த தனிக்குறிச் சொற்கள் தமிழ்ச் சுருக்கெழுத்தை வளம்படுத்தின என்பதற்கு என்போன்றேர் உரைகல்லாவோம்.

நிமிடம் 60 வார்த்தைகளுக்கு மேலாக எழுத முடியாதளவுக்கு அன்றிருந்த சுருக்கெழுத்து என் ஆசிரியரின் இக் கண்டுபிடிப்புக்களின் துணையுடன், வேகத்தில் இருமடங்கெய்தி வளம் பெற்றுள்ளது. அன்றாளின் மாணவர் வரிசையில் முதலிடம் வகிப்பவகைவும் அதியுயர்ந்த அரசு சேவையிலிருப்ப வகைவும் அவரதும் அவரின் அன்புப் பாரியாரதும் ஆசிக்கு உரியவனுகவும் கணிக்கப்படும் என்னால் இவ்வெள்ளி விழா தரும் புள்ளாங்கிதத்தை எழுத்தில் எழுதவியல்லை-அமைகிறேன்.

எ. எ. முஹ்யித்தீன்
அரசு அறிக்கை உதவியாசிரியர்,
தேசிய அரசுப் பேரவை
கொழும்பு.

VISIT...

FOR THE TIP - TOP TAILORING



FITTEXT

18, Grand Bazaar,
JAFFNA.

நில மகள் பெற்றெடுத்த பௌரியோன்

புகழ் மணம் பெற்றே

வெள்ளி விழாக் கோலம் பூண்டுள்ளான்

அவன் தந்த சருக்கெழுத்தும் வாழ்

இவன் தந்தை பெயர் சொல்லி

எல்லா வளமும் பெற்றதாய் வாழ்

நல்லிதயம் கொண்டு வாழ்த்துகிறோம்

நாமும்

விக்னேஸ்வரா ரெக்ஸ்ரல்

153, மின்சார நிலை வீதி,
யாழ்ப்பாணம்.

வானகமும் வையகமும் போற்ற
வெள்ளி விழா மைந்தன் வாழியவே!

சுருக்கெழுத்துப் பிறந்தது அங்கே
சைவ மிகுந்த உண்டு பிறந்தது
இங்கே

'நீயு சாந்தி பவான்'

நிர்வாகி: தி. க. மகாலிங்கம்

கெங்கா சத்தீரம், யாழ்ப்பாணம்.

- ★ சைவ மிகு சைவ உணவுகள்
- ★ தித்திக்கும் தீன் பண்டங்கள்
- ★ சிற்றுண்டு வகைகள்
- ★ பால் கோப்பி, தேநிர்
- ★ குளிர் பானங்கள்

சுத்தமானவை சுவையிக்கவை
திருப்திக்கு ஏற்ற சேவை
ஒரு முறை விஜயம் செய்யுங்கள்

‘இன்று என் இருத்தி’

அனந்தன்

(தமிழ் நாடு சட்டமன்ற அறிக்கையாளராகப் பணிபுரியும் திரு. ஜி. எஸ். அனந்தநாராயணன் (அனந்தன்) குழுதம் வார இதழில் வெளியான ‘‘தமிழில் சருக்கெழுத்து’’ என்கிற கட்டுரையை எழுதியவர். ஸ்ரீ சீனுவாசராவ் சருக்கெழுத்து முறையைப் புதுப்பித்து தமிழக அரசு வெளியீடாக வெளியிட்டுள்ளார்.)

இருபத்தெந்து ஆண்டுகளுக்கு முன் நானும் அன்பார் திரு. சி. இராமலிங்கம் அவர்களும் தமிழகத் தலைநகராகிய சென்னைக்கு வந்துதான் தமிழ்ச் சருக்கெழுத்துக் கலையைப் பயிலும் வாய்ப்பாப் பெற்றேன். நான் ஆங்கில பிட்டமென் சருக்கெழுத்து முறையைத் தழுவி அமரர் எம். சீனுவாசராவ் அவர்கள் தமிழிற்கு அமைத்துக் கொடுத்த முறையைப் பயின்றேன். அன்பார் திரு. சி. இராமலிங்கம் அவர்கள் ஸ்லோவன் ட்யூப்ளாவாயே முறையைத் தழுவி திரு. என். சுப்பிரமணியம் அவர்கள் தமிழிற்கு வகுத்துக் கொடுத்த முறையைப் பயின்றார்கள்.

தமிழக மாணவர்களுக்கு யாழ்ப்பாண மாணவர்கள் எந்த வகையிலும் சளைத்து வர்கள் அல்லர் என்பதை என்று நண்பர் திரு. சி. இராமலிங்கம் நிறுபித்துவிட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. இவர் சென்னைக்கு வந்து தமிழ்ச் சருக்கெழுத்துக் கலையைப் பயின்றதோடு நின்றுவிடாது, ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதாக யாழ்ப்பாணத்திலுள்ள மாணவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கத் தொடர்கள்.

உரும்பராய் திரு. செ. தனபாலசிங்கம் அவர்கள் ‘இலக்கிய உலகில் இன்று நிலவு

கின்ற புதுமை வேட்கை இலக்கிய வளர்ச்சிக்கே அடிப்படை’ என்பார்கள். இந்தப் புதுமை வேட்கைக்கு ஆட்பட்ட அன்பார் திரு. சி. இராமலிங்கம் அவர்கள் தாம் கற்ற முறையில் கண்ட குறைபாடுகளை நீக்கி, யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் தாமே ஒரு சருக்கெழுத்து நூலை ஆக்கி, வெளியிட்டு அந்தக் கலையை அந்நாட்டில் பரப்பி வருகிறார்கள். அவருக்கு அவரது மாணவர்கள் வெள்ளி விழா எடுக்கிறார்கள் என்றால் அது ஆசிரியர்களின் உலகத்திற்கே பெருமையல்லவா!

நான் எனது மக்களை நோக்க தந்தையென்றாலும், என் தந்தையை நோக்க மகன்தானே! மாணவர்களை நோக்க நாங்கள் ஆசிரியர்களாகத் திகழ்ந்தாலும் எங்கள் ஆசிரியர்களை நோக்க நாங்கள் மாணுக்கர்களேயாதலால் இந்தப் பொன்னாளில் குருபரம்பரையை நினைந்து வணங்கி, எனது நண்பரை வர்மத்துகின்றேன். என் சொல்லி வாழ்த்துவது? அன்னை சீதாப்பிராட்டி அனுமனை வாழ்த்தினாலோ, அவன் என்றும் சிரஞ்சிவித்துவம் பெற்றிருக்க அதே மங்களச் சொல்லாலே ‘இன்று என் இருத்தி’ என வாழ்த்துகின்றேன்.

தமிழ் தொண்டு புரிவோர்
புகழ் பரவ வேண்டும்!

சுவையான உண்டிக்கும்
இதமான தெநீர் விருந்துக்கும்

மலாயன் கபே

Malayan Cafe

கிருந்ட் பஜார் யாழ்ப்பாணம்.
Grand Bazaar, Jaffna.

Readymade Dresses
and
Tailoring

* ஆண்கள்
* பெண்கள்
* சிறுவர்கள்

ஆகியோருக்கு நவீன ஆடைகள்
ஸ்ரீ மேட்டாகவும்

ஆடருக்கு குறித்த தவணையில்
தைத்துப் பெற்றுக்கொள்ள மறு
முறையும் விஜயம் செய்யுங்கள்

ஸ்ரீ ஸ்ரீ

53, பெரியகடை, யாழ்ப்பாணம்
கிளை:

நியூ ஹஸன்ஸ்
15, நவீன சந்தை
யாழ்ப்பாணம்.

வெள்ளி விழா சிறப்புற
வாழ்த்துகிறேம்

↓
V

RAMANI TEXTILES

ரமணி ரெக்ஸ்ரெல்ஸ்

163, காங்கேசன் துறை வீதி, ,K. K. S. Road
யாழ்ப்பாணம். Jaffna

வெள்ளி விழாப் பூரிப்பில்
நாமும் பூத்திடுவோம்

இன்றே நாடுங்கள் இங்கே

KENWOOD COFFEE

24, New Model Market,
JAFFNA.

கென்னுட் கோப்பி

கென்னுட் கோப்பித்தான்
என்று கேட்டு வாங்குங்கள்

கூலை கண்டான் நெஞ்சில் நிலை கொண்டான்

சமுத்தில் சருக்கெழுத்தின் வரலாறு இராமவிங்கத்தாருடன்தான் தோன்றியது; கதி கூட, மன்னில் மதி கூட, மொழியின் நெடுங்கண்க்கைச் சருக்கி வேகமாக வரியில் வடிக்க ஒரு வழி வேண்டப்பட்ட போழ்து தோன்றியது சருக்கெழுத்து. அன்று கலைக்கு இலக்கணம் வசுத்தோர் கண்டிலாச் சருக்கெழுத்து இன்று ஒரு கலையாகவே வளர்ந்து விட்டது.

இக் கலையைத் தமிழகம் படைத்த போது சமுத்தில் அதன் எதிர்காலம் என்னவோ என்ற நிலையிற்கூட, ஆங்கு சென்று அக் கலை கற்ற ஸன்டு அறிமுகப் படுத்திய வர் இராமவிங்கம் அவர்கள். தாம் கற்ற கலை தக்கடென நிருபித் துக்காட்டிய பெருமை அவருடைத்து.

சமுத்தில் தமிழ்ச் சருக்கெழுத்தின் எதிர்காலம் இருண்மண்டிக் கிடக்கின்ற தென் மருண்டவர்களின் மயக்கத்தையும் தயக்கத்தையும் நீக்கி இரவு பகலாக உழைத்து அக்கலை வளர்த்து அதற்கோர் இடத்தையும் பெற்றுக் தந்த பெருமை அவரையே சாரும். இன்று அக் கலைத்திற னல் தாம் காத்துத் தம் இல் காத்துப் பிறர்காக்கும் எத்தனையோ பேர் ஈண்டுளர்.

அவர் கால் நூற்றுண்டுக்கு முன் நட்டது சிறுமீன் சினையினும் நுண்ணிய ஆவின் சிறுமத்தொரு விதையே யாயினும் அது கண்ணுகி, மரமாகிக் கிளைபல விட்டு இன்று நிழல்து நிற்கின்றதைக் கண்ணுறும் நாம் களிப்புறுகிறோம். ஒருவரின் சேவை திணைத் துணையாயினும் பணைத்துணை யெனக் கொள்ளல் வேண்டும். ஆனால், இவரது சேவை மலைத்துணையைப் பகல்வேன் யான்.

ஒரு நாட் பழகினும் பெரியோர் கேள்கை, இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே என்பர்; திரு. இராமவிங்கத்துடன் பழகிய வர்களுக்கு அதன் உண்மை புரியும்.

செல்வழிக் கண்ணேருநாட் காணினுஞ் சான்றவர் தொல்வழிக் கேண்மையிற் ரேன்றப் புரிந்தியாப்பர்; நல்வரை நாட்; சிலநாள் அடிப்படின் கல்வகராயும் உண்டாம் நெறி.

என்பது அவருக்கு எஞ்ஞானரும் பொருந்தும். எப்போதும் புன்முறுவல் பூத்த முகம்; தம் மானைக்கர் திறமையைப் போற்றும் பண்பு; இரக்க சிந்தை; இவை அவரது உடைமை.

“தமிழழ இவ்வாறன்றே எழுத வேண்டும்” என அன்று என்னைத் தட்டிக் கொடுத்தவர் அவர். இல்லிற்கு மடக் கெரடியின்றேல் இன்பம் இல்லை; சொல் ஹுக்கு இராமவிங்கம் இன்றேல் சுவையிட்டை என்ற அளவுக்கு அன்று அவரது தமிழ் நடை என்னை ஈர்த்தது.

தமிழ்ச் சருக்கெழுத்தெனும் ஆறு பெருக்கற்று அடிக்ட அந்நாளில் இராமவிங்கத்தினின்று இழிந்த ஊற்றுப் பெருக்கு இன்று ஆடிப்பெருக்கையும் விஞ்சி விட்டதென்றே கூறுவேன். அவரது சேவை அரும்பாகிப் போதாகி இன்று அணிமலராகிப் பல்திக்கும் நன்மணம் வீசும் இவ் வேண்டில் அன்றாருக்கு வெள்ளி விழா எடுப்பதை யிட்டு அவர்தம் சருக்கெழுத்து மானைக்கன் என்ற முறையில் யான் இறும்புதெய்து கிறேன். அவரின் வெள்ளி விழா வெற்றி விழாவாகட்டும்.

வாழ்க அவர் நாமம்; ஓங்குக அவர் சேவை

எம். எஸ். எம். ஸாயிறு
அறிக்கையாளர்
தேசிய அரசுப் பேரவை,
கொழும்பு,

சுருக்கெழுத்தின் தந்தையே
எற்றமுற வாழி!

நல்லாடை தைத்தீடு
நாகரிக வரடைக்கேற்ப
தரய ஆடை தைத்தீடு

நாடுங்கள்.....



V

AMEER TEX

24 A, Grand Bazaar,

JAFFNA.

தமிழன் ஜையின் புதல்வன்
வெள்ளி விழாக் காண்பதை
புகழன்னை வாழ்த்துகிறோன்-நாமும்
நல்லிதயம் கொண்டு
வாழ்த்துகிறோம்.

SIVAN STORES

No. 80, K. K. S. Road,

JAFFNA.

DEALERS IN...

ALUMANIUM

BRASS

KOVIL ARTICLES.

Prop: K. S. M. Kandiah & Sons

வெள்ளிவிழாக்கானும் தூயோன்
சுருக்கெழுத்தின் தந்தை
பல்லாண்டு காலம்
வாழி!

பொயி குளிர்பான மாளிகையின்

கனிந்த நல்லாசிகள்
★ ★ ★
யாழ் பஸ்தரிப்பு முன்பாக

உங்கள் அலங்கார அழகு சாதன அன்பளிப்பு
சாய்ப்புச்சாமாண்களுடன், களிவர்க்கங்களும்

“பொயி”

கலியாண சுவை பெறுவது பொயி பீடா

சுவையில் போயி
11, பஸ் ரிலையம், யாழ்ப்பாணம்.

கணேசன் ஸ்ரோர்ஸ்

63/78, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

தொலைபேசி இல. 7169

உங்கள் தேவைகளுக்கு
ஏங்களை நாடுங்கள்

சுகல ஜவளிகளும்

இங்கு கிடைக்கும்.

வெள்ளிவிழா சிறப்புற
வாழ்த்துகிறோம்.

நினைவின் நிழலில் என் ஆசான்

இன்று நாம் ஒரு அருங்கலைஞரும் அன்புள்ளங்கொண்டவருமான உதாரபுரு ஷருக்கு வெள்ளி விழாவெடுக்கிறோம். அப் பெருந்தகையைப் பற்றி நினைக்கும்பொழுது என் நினைவலைகள் பின்னேக்கிச் செல்கின் றன்:

24 ஆண்டுக்கு முன்பு அதாவது 1951 ஆம் ஆண்டில் ஒரு நாள். அன்று நான் அரசக்கரும்பொழுத் தினைக்களத்தில் சுருக்கொழுத்து மாணவனுக்கத் தெரிப்படு வதற்கான நேர்முகத் தேர்வுக்குத் தோற்று முகமாகக் காத்திருக்கின்றேன். என்னுடன் வேறு சிலரும் அதே நோக்குடன் காத் திருக்கின்றனர். சுருக்கொழுத்து ஆசிரியர் தேர்வும் அன்று தான் நடைபெறுகிறது. அத்தேர்வு நடைபெற்ற வேளையில் தமிழ்ச் சுருக்கொழுத்து மேதையொருவரை ஈழம் ஈன்றெடுத்துள்ளது என்ற உண்மையை நாம் உணர்ந்தோமில்லை. ஆனால் இன்றே உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்கிறோம். பெரும் பணி ஆற்றிய அருங்கலைஞர் அவர்:

அவர் பணி அரசக்கரும் மொழித் தினைக்களத்திற்குள் ஆரம்பமாயிற்று. முதன் முதலாக அவரிடம் சுருக்கொழுத்துப் பயின்ற ஆரம்ப மாணவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய தொகையினரே. அம்மாணவர்களில் நானுமொருவன் என்ற நினைவு எனக்குப் பெருமையையும் பெருமிதத்தையும் அளிக்கிறது. பின்பு அவர் நூற்றுக்கணக்கான மாணவர்கள்க்கு ஆசானுகத் திகழ்ந்தவர். இன்றும் திகழ்ந்து வருபவர்.

சமுத் தீவில் தமிழ்ச் சுருக்கொழுத்து மலரைக் காரணகர்த்தாவாக விளங்கியவர் அவரே. அதனால் அவரை எம்நாட்டுச் சுருக்கொழுத்துத் தந்தை என்று உரைப்பி னும் அஃது உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை.

“கற்க கச்டறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”

என்பது தமிழ் மறை. எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் எங்கள் ஆசான் தமிழகம் சென்று தமிழ்ச் சுருக்கொழுத்தை முறைப்படி பயின்றார். “தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற் கிணங்கத் தாம் கற்ற கலையை எமக்கும் கற்பித்தார். இக்கலை அவரை வாழ்வைத் தது; ஏன் எங்கள் வாழ்வுக்கும் வளமூட்டி யது.

இன்று அவர் உருவாக்கிய மாணவர்கள் உன்னத நிலையில் வாழ்கிறார்கள். நானும், என்னையாத்த மாணவர்களும் வளமூடன் இன்று வாழ்கின்றோமென்றால் அதற்குக் காரணம் எங்கள் ஆசானங்றி வேறொரு மல்லர் என்பதை எவரும் மறுக்கத் துணியார். அதனால் அவர் பற்றிய எண்ணங்கள் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் பசுமையாக இருப்பதில் வியப்பென்ன?

அவரிடம் நான் பயின்றபொழுது என் வகுப்பு மாணவர்களில், வயதில்-உருவில்-சிறியவன் நான். மற்றவர்கள் அனைவருமே மல்லர்கள். எமது ஆசிரியருக்குக் கோப மேற்படும்பொழுது அவரின் கோபத்துக்கு யார் யார் காலாயிருப்பினும் பிரம்படிகள் பட்டவன் குழந்தையாகத் தோற்றமளித்த நானே. அதனாலேற்பட்ட தழும்புகள் என் முன்னேற்றத்திற்கு வித்திட்டன. அப் பிரம்படிகளை இன்றும் நான் என் மெய் சிலிர்க்க நினைக்கின்றேன். அவர் நல்லாசானுக்கோர் ஆதர்சம்.

வாழ்வின் வழிகாட்டியாயமைந்த எமது ஆசானின் பின் உருவாகிய சுருக்கொழுத்து ஆசிரியர்கள் பலர் ஆயினும், தமது அருங்குணத்தாலும், தனித் திறமையாலும் மற்ற நெல்லாரையும் விஞ்சி நிற்கிறார் எங்கள் ஆசிரியர் என்பதை, இன்று சுருக்கொழுத்

தாளர்களாக உயர்ந்தோங்கியோரில்
பெரும்பாலோர் எங்கள் ஆசானின் மாண
வர்களே என்ற உண்மை, தெள்ளெனக்
காட்டுக்.

எங்கள் ஆசிரியர் உயர் பண்புகளின்
உறைவிடம்; பொறுமையின் புகவிடம்.
அவர் மாணவர்களில் ஒருவராகவே தன்னை
மாற்றினார். அதனால் அவர் உருவாக்கிய
மாணவர்கள் மனங்களில் அவருக்கு ஒரு
தனியிடம், இல்லையில்லை முதலிடமே அளிக்
கப்படுகின்றது.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவை
யத்து
முந்தியிருப்பச் செயல்”

என்பது வள்ளுவர் வாக்கு: இக்குறளில்
தந்தையை ஆசான் என்றும் மகனை மாண
வன் என்றும் மாற்றி நோக்கினால் வள்ளுவன்
கூற்று எவ்வளவு தூரம் எங்கள் ஆசானுக்
குச் சாலவும் பொருந்தும் என்பதை எவ்
ரும் உணர்வர். நான் என் ஆசானை நற்
றந்தையாகவே நோக்கினேன். அவரும்
என்னைத் தன் மகனென்னவே போற்றினார்;

அவரின் நினைவு எங்கள் நெஞ்சங்களில்
நீங்காநினைவாக, என்றென்றும் பசுமையாக
இருக்கும் என்பது உறுதி. அவர் வளம்
பல பெற்று, வாழ்வில் மென்மேலும் சிறந்
தோங்க வேண்டுமென்பதே எங்கள் தனி
யாத தாகம்.

இ. குதிரவேலு

அரசு அறிக்கையாளர்
தேசிய அரசுப் பேரவை
கொழும்பு.

சுருக்கெழுத்துப் பயிற்சி பற்றி நாவலர் கூறியிருப்பவை.

இன்றைய வளர்ந்து வரும் உலக அரசியல் அரங்கில் சுருக்
கெழுத்தாலரின் பணி மிக மிக வேண்டப்படுவதாகும் என்பதை
யாவரும் நன்கு உணர்வர். அதுவும் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர்
பலப்பலராகத் தோன்ற வேண்டுமென்பது இன்றியமையாத
தேவையாகும். தமிழ் வழங்கும் பகுதிகளில் ஏற்படும் குறை
பாட்டை நீக்கும் வகையில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் பலர்
பயிற்சி பெற்று வருவதுகாண நான் மிகவும் மகிழ்ச்சியடை
கிறேன். அரசியல் நேரமையையும் நாணயத்தையும், கண்ணியத்
தையும் காப்பாற்றும் முறையில் பயிற்சி பெறும் மாணவர்கள்
பொறுப்பேற்று எதிர்காலத்தை நடத்திச் செல்வார்கள் என்று
கருதுகின்றேன். வாழ்க அவர்தம் உள்ளம்! வாழ்க அவர்தம்
முயற்றி! வெல்க அவர்தம் தொண்டு.

“அளப்பரிய ஆசிரியப் பணி”

ஒசை நயத்தில் உருவான மொழி காலத்தால் சுருக்கெழுத்துக் கலையாகப் பிறந்ததென்றால் மிகையாகாது. அவ்வாறு பிறந்த சுருக்கெழுத்துக்குச் சிறப்புக் கொடுத்த உயர்திரு. சி. இராமலிங்கம் போதனுசிரியர் அவர்களையே சாரும். அவர் தமிழுக்கு ஓர் ஒசையை, இனிமையை, உருவத்தை, செவிமடுக்க உவகை தந்து, உருவம் தீட்டினார். திளைகடல் ஒடித் தேடிய திரவியத்தை எம் ஈழநாட்டில் விதைத்த உண்மையை வளர்ந்து வரும் சுருக்கெழுத்தில் காணலாம். ‘எழுத்தறி வித்தவன் இறைவனுவான்’ என்ற ஆண்றேர் மொழிக்கிணங்க சொன்மலர் கொண்டு தூவிய குறியீடு எம் இதயத்தில் இன்றும் அழியாத ஒவியமாக இருக்கின்றது.

‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதற்கிணங்க மாணவர்களை சுருக்கெழுத்து கலையில் பயிற்றுவிக்கும் ஆர்வம் காண்போர் மனத்தை ஸர்க்குமன்றே? ஒரே வடிவத்தைத் தினமும் எழுதுவதால் சலிப்போ, அலுப்போ இல்லாது அவர் கூற்றுப்படி எழுதி எழுதி வெற்றி கண்டோம்; வீறு கொண்டோம். வாய்திறக்க, நாவசைக்க, ஒலி பிறக்க, செவி மடுக்க, கை தாஞ்கவே குறியீடு எழுதும் ஆற்றலீ, ஞாபக சக்தியை மாணவரிடையே பரப்ப அவர் படும் பாடு சொல் அந்தரமன்று, மாணவரைக் கலகலப்பாக்கி கருத்துஞ்ச வைக்கும் திறன் அவருக்கே உரியதாகும். நாளெல்லாம் விணுக்கி, மணித்தியாலங்கள் மன்னுக்கி வந்த எமக்கு ஒரு கணப்பொழுதின் தனித்துவத்தை உணர்த்தினார். அவர் கரும்பலகையில் எழுதும் குறியீடு ஒவ்வொர் இதயத்திலும் அழியாத ஒவியமாகினிடும். சுருக்கெழுத்தில் தனிக்குறிச் சொற்கள் ஆக்கும் போது அவர் கையாழும் முறை கற்போர் மனத்தைக் கவரும் தன்மை பொருந்தியதாகும். புதுப்புது உருவ அமைப்பு ஆக்கித் தனித் துவத்தை உருவாக்குவதில் அவருக்கு நிகர் அவரே தான். பிறழாத ஒசையுடன் உரை வாசிப்பதிலும், ஒவ்வொர் உரையை அவ-

ரவர் ஒசைபோல் வாசிப்பதிலும், சந்தங்கள் வேறுபடுத்தி வாசிப்பதிலும் அவர் ஆற்றல் அளவிடமுடியாதது.

இரு சுருக்கெழுத்தாளன் தட்டெழுத்திலும் பிழையின்றிப் பொறி க்கூடிய விரைவையும், ஆர்வத்தையும் மாணவர்களிடையே நிலைநாட்டினார். வேலையிலீடுபடுவர்க்கு வேண்டியது சுருக்கெழுத்துக்குறியீடு மாத்திரமல்ல. பூரண மொழி பெயர்ப்பும், தட்டெழுத்து மூலம் பொறிக்கப்படுதலும் வேண்டும். வேலை வாய்ப்புப் பெற இக்கலை மிகவும் உதவும் என்பதற்கு வழிகாட்டிய முன்னேடு எமது ஆசிரியர் அவர்களேயாகும். இதனால் எத்தனையோவரிய மாணவர்கள் இவரிடம் அன்று தொட்டு இன்றுவரை பயின்று பரந்திருக்கும் ஈழத்தில் பெரும் பதவிகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். சுருக்கெழுத்துக் கலையின் வளர்ச்சிக்கு அரும்பாடு படுவது மாத்திரமன்றி அக்கலை கற்றேர் வேலைபெறும் வரை வழிவகை கூறுவதையும், ஊக்குவிப்பதையும் இவரின் வாழ்க்கை வரலாறு செப்பும்.

ஒவ்வொருவருக்காக யாவரும் யாவருக்குமாக ஒவ்வொருவரும் வாழுவேண்டும் என்னும் உணர்வை மாணவரிடையே பரப்பிவிடும் உயரிய குணத்தையும் இவரிடம் காணலாம். ‘அன்புடையர் என்பும் உரியர் பிறக்கு’ என்பதற்கிணங்க வாழும் ஆசிரியர் அவர்கள் பெரும் புகழ் தேடிக் கொண்டதில் வியப்பில்லையல்லவா? அவர்தம் பணியை இன்னும் வளரச் செய்ய ஆசிரிய உலகும் அரசினரும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து உதவுவோமாக; அவர் சேவைக்கு வெள்ளி விழாக் காணும் நாள் எந்தநாளோ என அவாயியிருந்த எமக்கு விருந்தாக, கலைக்கு விழாவாக, கற்றவர்க்குக் களிப்பாக, கண்ணித்தமிழுக்குக் காலியமாக அவர் பணி என்றும் தொடர்டும்; வளர்ட்டும்.

வாழ்க தமிழ் மொழி

வாழ்க தமிழ் சுருக்கெழுத்து

செல்வி. நாகரெத்தனைம் வேலூப்பிள்ளை
ஆசிரிய கொக்குவில் இத்துக் கல்லூரி)

நவதானியங்களை உற்பத்தி செய்து
நவ இலங்கையை உருவாக்கும்

விவசாயிகளே!

உங்கள் பயிர்களைத் தாக்கும்
சலவசித கிருமிகளையும் தாக்கும்

பூச்சி கொல்லிகளுக்கும்
பீடபங்கசு கொல்லிகளுக்கும்
சிறந்த இடம்

கல்கி சன்ஸ்

(J. L மொறிசன் சன்ஸ் & ஜோன்ஸ்
கம்பனி உற்பத்திப் பொருட்களின்
ஏக விதியோகஸ்தர்)

147, ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்.

விவசாயிகளே!

உங்களுக்குத் வேவையான
கிருமிநாசினித் தெளிகருவிகளுக்கும்
மற்றும்

B. M. C.

மோட்டார் உதிரிப் பாகங்கள்
ஷைக்கிள் வகைகள்

அஸைத்தீற் தும்

நகரில் சிறந்த ஓரே இடம்

சின்னத்துவரை அன் கீகம்பணி
25, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

புகைக்கப் புகைக்க இறுதிவரை இன்பமளிபவை

கனாகலிங்கம் சுருட்டுகள்

காரம், மணம், குணம் ஒருங்கே நிறைந்தது!

அனைவரும் கேட்டு வாங்குவது
கனாகலிங்கம் சுருட்டுகளே!

தயாரிப்பாளர்கள்:

வே. க. இராசலிங்கம் அன் சன்

“வசந்தம்”

மாணிப்பாய்.

ஓளி யிளக்கு

நான் தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்த அன்றே திரு இராமவிங்க ஆசிரி யர் அவர்களின் மாணவியாக சேர வாய்ப் புக் கிட்டியது. சாந்தமான முகம், சிரிப் பூட்டும் பேச்சு, கலை ஆர்வம், எடுத்த காரியத்தில் அயரா முயற்சி இவைகள் இவரின் சிறந்த பண்புகளில் சிலவே. குலத் திற்கேற்ற குணம், துன்பம் கண்டு சகியாத சபாவும் இவரின் உடலோடு உடலாக ஒன்றிய குணங்கள். யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் இவரின் எழுத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படல் வேண்டும். அவ்வளவிற்கு அவர் சுருக்கெழுத்தில் பல நுட்ப முறைகளைக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இவர்களுடைய சேவை மேலிடத்தாரால் மதிக்கப்பட்டுள்ளது — சுருக்கெழுத்துப் பாடத்தை மாணவர்களுக்கு அறிவுச்சூவை சொட்டப் புகட்டுவார் — ஆசிரியர் அவர்களின் வகுப்பில் ஈப்போதும் இன்ப மயமாகவே இருக்கும். ஆசிரியரின் வட்டமான ஓளி வீசும்

முகத்தில் கோபமென்பது என்றைக்குமே தொன்றியதில்லை. கோபம் என்பது என்ன வென்று அறியார் போலும்.

தன்னம்பிக்கை, உற்சாகம், சேவை மன்பான்மை இவை முன்றும் ஆசிரியரின் இரத்தக்கோடு ஒடிய அருங்குணங்களாகும். இவரின் 25 ஆண்டு சேவையில் இவரிடம் படித்த பல மாணவர்கள் இன்று பல பாகங்களிலும் பல தரப்பட்ட பதவி வகிக்குத் தூக் கொண்டு இருக்கிறார்கள்: இவர்களில் நானும் ஒரு வர்த்தக பயிற்றப் பட்ட ஆசிரியராக வருவதற்குக் காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராவர்.


இவரின் 25 ஆண்டு சேவையுடன் இன்னும் பல்லாண்டு காலம் இச்சுருக்கெழுத்துக் கலைக்கு ஒரு ஓளி விளக்காக திகழ வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

செல்வி அ. கண்ணாசா (வர்த்தக ஆசிரியை)
வித்தியானந்தா, கல்லூரி,
முள்ளியவளை:



ECO COFFE BAR

Campus Junction, THIRUNELVELY.



தீரு. சி. இராமலிங்கம் அவர்களின்
வெள்ளி விழா சிறப்புற எமது

‘உளம் கனிந்த’

நல்வாழ்த்துக்கள்

P. S. Asthma cure

P. S. Oinment

For

all kinds of Wounds & Exema



NEW P. S. DISPENSARY

75, Power House Road,

JAFFNA

For all your Requirements

in

Electrical Accessories

&

Radio Spares

V. K. RAJARATNAM

95, K. K. Sangarapillai Building
Stanley Road, JAFFNA.

T. Phone: 7447

அவள்

சின்னச் சின்ன ஓலிக் கோல் அலை வெள்ளம்
 'ரேப்' எனும் நாடாவில் சேர்வதுண்டு
 என்ன பொழுதின்று போகவில்லை யென்று
 இந்தக் கருவியைப் பார்ப்பதுண்டு
 வண்ண அலைகளைப் பேனை முனை தொட்டு
 வார்க்கும் கலையொன்றும் நம்மிலுண்டு
 தன்னைச் சுருக்கெழுத் தென்று அது சொல்லி
 சாற்றும் புதுமைகள் நெஞ்சிலுண்டு.

நாவு அசைவினை ஒடிப் பதித்திடும்
 நாடா தா மின்கலம் என்பதுண்டு
 மேவும் சுருக்கெழுத் தோடும் கலையெனில்
 வேகமும் சிந்தையும் மின் வழங்கும்
 வாவென் றழைத்திடின் ஜாலம் புரிந்திடும்
 மங்கை இயல்பினைக் கொண்ட கலை
 கூவிக் கூவித்தினம் கொப்பி முடித்திடின்
 கோதை இவள் காதல் கொள்வதுண்டு.

வெள்ளி விழாக்கோலம் கானும் கலைஞரின்
 மேனி நரம்பெல்லாங் வாழுகின்றார்
 அள்ளிக் கலைமகள் நல்கும் இசைதன்னில்
 ஆசி அலையெல்லாம் சிந்துகின்றார்
 கள்ளி அவர்தனைக் கண்டு உலகத்தில்
 கானும் அசைவெல்லாம் காட்டிடவே
 துள்ளிப் பலபல கண்டு பிடிப்புக்கள்
 தோகை மயிலுக்கு நல்குகின்றார்.

- வானப் — பறவையைப், பேரலும் ஓலித்தொடர்
- வாக்கிய மாகவே காட்சி தரும்
- மோனநிலைதனைப் போற்றி யொரு தொடர்
- முன்னணி ஆன்மீகம் சொல்லி வரும்
- ஏனென் றெழுப்பிடும் கேள்விக் கலைகளை
- இக்கலை தன்னகத் தேபொறிக்கும்
- கானம் செய்யும் கலை தன்னி லொரு வெள்ளி
- காண்பவர் வெற்றியை வாழ்த்திடுவோம்.

249889

ரி. என். தவபாலன்
(நிலவின் தாசன்)

எண்ணென் கலைகள் நம் தமிழில்
பண்ணி வைத்தனர் நம் தமிழர் — இராரோ
பண்ணி வைத்தார் இன் தமிழுக்கு
வண்ணச் சுருக்கெழுத்துக் கலையை

அன்னவரின்

வெள்ளிவிழா சிறப்புற்று விளங்கவும்
பல்லாண்டு நலம் பெற்று வாழவும்
பள்ளி மாணவ மணிச்ஞாடன் —
நல்லி தயழுடன் வாழ்த்துகின்றேம்

நாமும்

BRIGHIT CENTRE

134, Kandarmadam, Junction,

JAFFNA.

B. Com

G. A. Q

B. A

G. C. E [O|L]

G. C. E (A|L)

அன்புடன் வாழ்த்துகிறேம்
இன்றே வந்திடுவீர....
நன்றே தந்திடுவோம...

Donated by



சாரதா
ரெக்ஸ்ரெல்

27/3 மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்:

E. K. THANGARAJAH

76, Hospital Road,
JAFFNA.

இதயம் நிறைந்த இராமன்!

த. இளங்கோவன்

[தலைவர் தீவக இளைஞர் முன்னணி]

கம்பனது காவியத்திற்கோர் ராமன்
எந்தனது கவிதைக்கோர் ராமன்
தம்மவர் பிறரென்று பாராதவன்
தரணியிலே என்றும் தலைகுனியாதவன்!

செல்லமாய் இராமனென சீராட்டி அழைக்கின்ற
நல்லமாக் குணமுடையோன், நல்லவரெவரும் போற்றும்
சொல்லுமாத் திறமுடைய சோராத மனதுடையான்
வெல்லமாய் இனித்திடுவான் விளங்குகின்ற மாணவர்க்கு!

உள்ளத்தால் உயர்வடைந்தோன் கலை ஊக்கத்தால்
நால் தந்தோன்—வெட்டி
அள்ளத்தானும் குறையாத நல்லறிவுடையோன்
புல்லர்சிலர் புரட்ட முயன்றும்
மெள்ளத்தானும் அசையாநிற்கும் இமயமலையான்
புவியிலுள்ளோர் மனதி வென்றும்
வள்ளம்போல் மிதப்பான் எங்கள் ராமன்!

கலையூட்டி கனிவோடு தமிழ் வளர்த்தாய்
நிலையுண்டு உனக்கென்றும் தமிழர் நெஞ்சில்
தலைவரென நிற்போர் தமிழ் வளர்ப்பதில்லை
கலைகின்ற வேடங்கள் கணநாளுக்கு நிற்பதில்லை,
மலையளவு பணிசெய்து மௌனம் காக்கும்
குலையாத உன்தொண்டு குவலயத்தூர்க்கு வேண்டும்!

வல்லான் என்பாருமுண்டு அவனை
வடிவிலான் என்பாரு முண்டு
கல்லான் என்பாருமுண்டு அவனை
கலைஞன் என்பாரு முண்டு
பொல்லான் என்பாரு முண்டு அவனை
புனிதன் என்பாரு முண்டு
சொல்லா வசைகள் எதுசொன்னாலும்
எல்லாநாளும் எங்கள் ராமன்
இதயம் நிறைந்த ராமன்!

அவன் என்று சொல்லும்போது நீர் நினைப்பீர்
 சுருக்கெழுத்துத் தானே சின்னவட்டமென்று—அந்தவட்டம்
 கோட்டைவிட்டு கொஞ்சம் ஏறிநிற்கும் அந்தஸ்து வட்டம்
 அந்தஸ்தைக் காட்ட அவன் விரும்புவதில்லை
 ஆதரவு வழங்குவதில் அவன் பெரிய வட்டம்
 ஆய்வுரை வழங்கும்போது அவனைச்சுற்றிப் பெரியவட்டம்!

காயும் வெயிலில் அவன் மா நிழல்
 பாயும் ஆற்றில் அவன் மாவலி
 வீசும் காற்றில் அவன் தென்றல்
 வாழும் பாடவில் அவன் சிலம்பு
 மணக்கும் மலர்களில் அவன் மல்லிகை
 கனக்கத் தருவதில் அவன் கர்ணன்
 தழைக்க வைப்பதில் அவன் பருவமழை
 உழைக்க நிற்பதில் அவன் சீனத்துமகன்

உருகி நிற்பதில் அவன் மெழுகுதீரி
 பருகி நிற்பதற்கு எனக்கவன் பனங்கள்
 தேடி வருவோர்க்கு அவன் பாரிவள்ளல்
 ஆடி நிற்போர்க்கு அவன் கொண்டல்
 பாடி நிற்போர்க்கு அவன் பரணியின் நாயகன்!



தமிழ்ச் சுருக்கெழுத்தின் வரலாறு

சி. இராமலிங்கம்

சுருக்கெழுத்து-தட்டெழுத்துப் போதனுசிரியர்

மேல் நாட்டு நாகரிகத்தைப் பற்றிய எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அவர் களுடைய நாகரிகம் கிறீஸ் தேசத்தில் ஆரம்பமாயிற்று என்றும், ரேமில் உண்டாயிற்று என்றும் சொல்வார்கள். சுருக்கெழுத்துக் கலையிலும்கூட ரேமானியர்களே சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அங்கே நகரசபைகளும், ஆட்சிச் சபைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இருந்தன. அங்கே வல்வாயர்கள் நிறையப் பேசினார்கள். அந்தப் பேச்சுக்களையெல்லாம் எழுத்து வடிவத்தில் கொண்டுவருவதற்கு சில புதிய முறைகளைக் கண்டுபிடித்து எழுதி வந்திருக்கிறார்கள். அந்த முறையையே கிரேக்கர்களும் அனுசரித்திருக்கிறார்கள். அப்படியே கிறீஸ்துவப் பாதிரிமார்கள் தங்கள் மத சம்பந்தமான பிரசாரங்களுக்குச் சுருக்கெழுத்து முறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘பிட்மென்’ ஆங்கிலச் சுருக்கெழுத்து முறை தோன்றுவதற்கு முன்னமேயே மேலை நாடுகளில் பலப்பல சுருக்கெழுத்து முறைகள் இருந்திருக்கின்றன. இந்த முறைகளில் ஒன்றைத்தான் ஸர் ஜிசெக் பிட்மன் தம் இளம் வயதில் கற்றுக் கொண்டது டன் பிறருக்கும் சொல்லித்தர முனைந்தாராம். அப்போது அம்முறையில் காணப்பட்ட பல குறைபாடுகள் அவருக்குத் தெரிந்தன. அவற்றையெல்லாம் அப்புத்தகப் பதிப்பாசிரியரிடம் சுட்டிக்காட்டி “இன்னமும் திருத்தமாகச் சுருங்கிய உருவத்தில் இந்த நூலை வெளியிடலாமே!” என யோசனை கூறிய போது, அந்தப் பதிப்பாசிரியரின் நன்பர் ஒருவர் ‘உமக்கு இந்த முயற்சி எதற்காக? நீரே ஒருமுறையைக் கண்டு பிடிக்கலாமே!’ என்கிற யோசனையைச் சொன்னாராம். அதுதான் ஸர் ஜிசெக் பிட்மன் முதன் முதலாகக் கண்டு

பிடித்து, 1837 ஆம் ஆண்டு “*Stenography Sound Hand* ‘ஸ்ரெனேகிருபிக் சவுண்ட் ஹாண்ட்’ என்று வெளியிட்ட தமிழ்முடைய புதிய முறைக்குத் தூண்டுகோலாக அமைந்ததாம்”

இங்கிலாந்து தேசத்தில் பிறந்த இந்த முறை இங்கிலாந்தில் மட்டும் பரவவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலனி ஆட்சிக்குப்பட்டிருந்த எல்லா நாடுகளிலும்பரவியது. அந்தந்தக் காலனிகளில் குடியேறியிருந்த வெள்ளைக்காரர்கள் மட்டும் அதைக் கற்றார்கள் என்பதல்ல. அந்தந்த நாட்டவர்களும்கூட எப்படி ஆங்கில மொழியைக் கற்றார்களோ அதுபோலவே இந்த ஆங்கிலச் சுருக்கெழுத்து முறையையும் கற்றார்கள். குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற காலனித்துவ நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதியிலேயே ஆங்கிலச் சுருக்கெழுத்துப் பரவ ஆரம்பித்தது.

முன்பே பலரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஆங்கிலச் சுருக்கெழுத்து முறைகளை எல்லாம் தள்ளி ஒதுக்கிவிட்டு எப்படி ஸர் ஜிசெக் பிட்மென் புதியதொரு முறையைக் கண்டு பிடித்தாரோ, அப்படியேதான் அவருக்குப் பின்னே வந்தவர்கள் சிலரும் தத்தமது நுண்ணிய அறிவாற்றலுக்கும், செய்முறைக்கும் உகந்த வகையில் ஸர் ஜிசெக் பிட்மன் முறையை ஒதுக்கி வேறுகில் முறைகளைக் கண்டுபிடித்தனர். பலப்பல புதுக்கண்டுபிடிப்புக்கள் பொது மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், ஸர் ஜிசெக் பிட்மென் முறையைத் தொடர்ந்து, மிகப் பிரபல்யம் வாய்ந்தவையாக உலகம்கூடங்கைக்கொள்வது இரண்டு வகைச் சுருக்கெழுத்து முறைகளைத்தாம். அதாவது, 1842 ஆம் ஆண்டு ஜே. எம். ஸ்லோவன் என்பவரால் வகுக்கப்பட்ட “டியுப்ள

வாயே' என்றெரு வகையும்; 1888 ஆம் ஆண்டு ஜான் ரூபேர்ட் கிரேக் என்ற பெரியாரால் ஆக்கப்பட்ட 'கிரேக்' என்றெரு வகையுமே ஸர் ஜீசெக் பிட்மென் சுருக்கெழுத்து முறையுடன் உலகம் பூரா வும் பரவிவரலாயின. ஆங்கில மொழியில் இம் மூன்றுவகைச் சுருக்கெழுத்து முறை களும் உலகின் பல பகுதிகளிலும் பரவி வந்தபோதி ஆம் ஸர் ஜீசெக் பிட்மென் சுருக்கெழுத்துமுறையே பெரும்பாலான மக்களால் கைக்கொள்ளப்படுவதாய் அமைந்துள்ளது:

ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையால் ஆங்கிலச் சுருக்கெழுத்தின் தேவை உலகநாடுகள் முழுவதிலும் உணரப்படுகிறது. அதனால் ஆங்கிலச் சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கிய பெரியார்கள் பெரும் முதலீடு செய்து தத்தமது முறைகளை உலகில் பரப்புவதற்கு எல்லா வகை முயற்சிகளையும் செய்தார்கள் - செய்கிறார்கள் - செய்வார்கள் - பயன்டைகிறார்கள். தத்தமது சுருக்கெழுத்து முறைகளைப் பரப்புவதற்கு அவர்கள் கையாளும் சில உத்திகளைக் கவனிப்போம்.

அ. ஒவ்வொரு சுருக்கெழுத்து முறைகளையும் பயின்று தொழிலிடுபடுவர்கள் தத்தமது அனுபவத்தால் கண்ட சுருக்க முறைகள் - திருத்தங்கள் - புதுக்கண்டு பிடிப்புக்களை அந்தந்த முறைகளைப் பரப்பவிருக்கும் ஸ்தாபனத்துக்குக் காலத்துக்குக் காலம் அறிவிக்கிறார்கள்.

ஆ. வருடம் ஒருமுறையேனும், பலதடவைகளேனும் ஆர்வமும் அனுபவமும் மூலால் பலர் ஒன்று சேர்ந்து புதுத் திருத்தங்கள் - கண்டுபிடிப்புக்கள் - பொருத்தமானவற்றை தருக்கித்து, விவாதமுடிவில் கண்ட தீர்மானத்தினை உலகம் பூராவும் பரப்புகிறார்கள்.

இ. தத்தமது சுருக்கெழுத்து முறைகளைப் பரப்ப மிக மலிவான புத்தகங்கள்

- சுருக்கெழுத்துப் புதினத்தாள்கள் - விளம்பரங்கள் போன்றவற்றை உபயோகிக்கின்றனர்.

ஈ. காலத்துக்குக் காலம் உலகநாடுகள் பல வற்றிற்கும் சுற்றுலாச் சென்று ஒவ்வொரு நாட்டிலும் சுருக்கெழுத்துத் துறையிலீடுபட்டுள்ள மிக ஆர்வமுள்ள ஒரு சிலரைத் தெரிவு செய்து தமது ஸ்தாபனமுலம் இங்கிலாந்துக் கழைத்து இலவசக் கல்வி பெறுவதற்கான சகல ஒழுங்குகளையும் செய்கின்றனர்.

உலகப் பொதுமொழியான ஆங்கிலம் சுருக்கெழுத்துக் கலையை இவ்வகையில் அனிசெய்து யாவரின் ஆவலையும் நிறைவுபெறச் செய்கிறது.

காலனித்துவ ஆட்சி மறைந்து சுதந் திரமடைந்த ஒவ்வொரு நாடும், தத்தமது சுயமொழிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொள்கின்றன. தமது மொழியையே ஆட்சி மொழியாகவும் ஏற்கின்றன. இந்த வகையில் தமிழ்மொழிச் சுருக்கெழுத்தின் வளர்ச்சி குறித்து ஆராயவேண்டுமென உதித்த ஓர் உந்தஸ் என் அறிவுக்கெட்டிய செய்திகளைச் சேகரிக்க வைத்தது. என்னிடம் சுருக்கெழுத்துப் பயின்று நல்ல பல பதவிகளில் இருக்கும் நன்மானங்கர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இதனை வெளியிட முன்வந்துள்ளேன். என் இனிய நன்பர்கள் பலர் தமிழ்நாடு சட்டசபை அறிக்கையாளர். அவர்களும் ஆக்க பூர்வமான செய்திகளை எனக்குத் தந்துதவினார்கள்.

ஆங்கிலச் சுருக்கெழுத்தின் வரலாற்றை முன்னுரையிலும் சிங்களச் சுருக்கெழுத்து வரலாற்றை முடிவுரையிலும் கூறியிருப்பதால் எமது தமிழ்ச் சுருக்கெழுத்தின் வளர்ச்சியை அவற்றுடன் ஒப்ப நோக்கமுடிய மெனக் கருதுகிறேன். இலங்கையில் தமிழ்மொழிச் சுருக்கெழுத்தைப் படிப்ப என்னை ஊக்குவித்த - என்னை உருவாக்கிய பெரியார்களுக்கும், இக்கலையை ஆர்வமுடன் பயின்று பயன் பல பெற்று எனக்குப் பெருமை தந்த மாணுக்கருக்கும், இவ்வழ

இய நூல்வர அயராதுமைத்த அன்பர்களுக் கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இக்கட்டுரை உருவாக உதவியவை!

(அ) 'விப்கோ' வெளியிட்ட திரு. என் கூப்பிரமணியம் "தமிழ்ச்சுருக்கெழுத்து"

(ஆ) திரு. அனந்தநாராயணன், திரு. பி. கே. கவுமிநாதன் எழுதிய தமிழ்ச்சுருக்கெழுத்துப் பாடங்கள் (1962 குழுதம் வார இதழ்)

(இ) திரு. சோழ எழுதிய 'வெண்ணிலவுப் பெண்ணரசு' தொடர் நாவல் (1966 - கல்கி - வார இதழ்)

(ஈ) வணக்கத்துக்குரிய ஷாவான் கவாமி கள் எழுதிய "இரு மொழிக்கு ஒரு வழி" தமிழ்ச் சுருக்கெழுத்து நூல்.

(உ) திரு. பி. ஜி. கூப்பிரமணியழைர் எழுதிய தமிழ்ச் சுருக்கெழுத்து நூல்.

(ஊ) மலாயாவில் வெளிவரும் 'தமிழ்நேசன்' நாளிதழ் (26-8-66)

தமிழ் மொழியில் சுருக்கெழுத்து

கல்தோன்றி மன்தோன்றுக் காலத்துக்கு முன்பே தமிழ்மொழி பிறந்ததாக எமது முன்னேர் கூறுகின்றனர். உலகின் முதற்கொண்டிய மொழி எமது தமிழ் மொழி தான் என்றும், தமிழ் மொழி சகல துறை களிலும் தன்னிகரில்லாது திகழ்ந்து இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர் பலர் உரை சாற்றுகின்றனர். அக்கூற்றுக்கள் உண்மையெனின் ஆங்கில மொழியில் சுருக்கெழுத்துக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நமது தமிழ் மொழியில் இக்கல்கு இடம் இருந்திருக்கிறதா? என்று எனது சிந்தனையைப் பின்னேக்கிச் செனுத்தினேன்...அம். நிச்சயமாக எமது தமிழ் மொழி பண்டைக் காலத்திலே ஒனியமைப்புகளைப் பதியக்கூடிய ஒரு வகைச் சுருக்கு முறையினைப் பெற்றிருந்தது என்ற துணியைப் பில சான்றுகள் எனக்களித்தனர்.

சங்ககாலத்திலே புலவர்கள் மத்தியில் வேகமாகவும் சுருக்கமாகவும் எழுதக்கூடிய ஒருவகைச் சுருக்கெழுத்துமறை இருந்ததாக நம்பப்படுகின்றது. இன்று எமது தாய் மொழி வழக்கில் உள்ள எழுத்து உருவ வடிவங்களுக்கும் அன்றைய உருவங்களுக்கும் பல மாறுபாடுகள் இருப்பதைக் கல்வெட்டுக்களில் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பண்டைக்கால தமிழ் மக்கள் மொழியை இலக்கண வழுவின்றி சகல மக்களும் ஒரே மாதிரியான அடிப்படையில் பேசியும் எழுதியும் வந்தனர். சாதாரண உரையாடல்களிலும் மேடைப் பேச்சுக்களிலும் விவாதங்களிலும் கையாளப்பட்டு வந்த தமிழ் நடைஒரே தமிழ்மொக்கை அமைந்திருந்தமொயால் சொற்களைச் சுருக்கமுறையில் கையாண்டு வருவது இலகுவாக இருந்தது. இந்த அடிப்படையில் அக்காலத்திலிருந்த தமிழ்ச் சங்கத்தில் ஒருவகைச் சுருக்கெழுத்து சுருக்கமுறை புழக்கத்தில் இருந்தமைக்கு கர்ண பரம்பரையான ஒரு கதை உண்டு.

அதாவது,

"இரு புலவர் ஆரவாரத்தோடு தமிழ்ச் சங்கத்தில் புகுந்தார். பல பெரிய அறிஞர் கள் வீற்றிருக்கும் மண்டபம் அது என்பதை அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அவர் வருகிற முடுக்கைப் பார்த்த போதே சங்கப் புலவர் களுக்கு சற்றுப் பரிகாசமாக இருந்தது. அமரச் செய்தார்கள். 'தாங்கள் என்ன நூல் செய்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அந்தக் காலத்தில் யாராவது தமிழ்ப் புலவர் புதியதாக நூல் இயற்றினால் சங்கத்தில் வந்து அரங்கேற்றுவது வழக்கம். அப்படிச் செய்த பிறகே தமிழ் நாட்டில், அந்த நூல் உலாவும். சங்கப் புலவர்கள் கேட்டவுடன், 'ஆம், ஒரு நூல் கொண்டு வந்திருக்கிறேன். இங்கே அரங்கேற்றம் செய்ய வேண்டுமென்பது என் அவா,' என்றார்."

"எங்கே படியுங்கள்" என்று புலவர்கள் சொல்ல அவர் தொடங்கினார். ஒரு வாறு தம்முடைய நூல்களில் உள்ள பாடல்

கனை யெல்லாம் படித்து முடித்தார். அப் போது அங்கே இருந்த மற்றொரு புலவர் “இந்த நூல் நீங்களே செய்தது தானே” என்று கேட்டார். ‘ஆம், நான் செய்தது தான் வேறு ஒருவருடைய நூலை இங்கே கொண்டு வருவேனு? ’ என்று மிடுக்குக் குறையாமல் வந்த புலவர் சொன்னார். “அதற்காக இல்லை. இதை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதே! முன்பேயுள்ள நூல்போற்றேன்றுகிறது. பழைய நூல் எதுவர்னாலும் இந்தச் சங்க நூல் நிலையத்தில் இருக்குமே: எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இப்படி ஒரு நூல் பார்த்ததாக.”

வந்த புலவருக்கு கோபம் உண்டாயிற்று. குழப்பம் உண்டாயிற்று “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நான் முயன்று எழுதின நூல் அல்லவர் இது? ” என்று கோபத்துடன் இரெந்தார். “பழைய நூலா புதிய நூலா என்பது இதோ தெரிந்து விடப்போகிறது. கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். அங்கேயிருந்து ஒரு ஏடுசூச் சுவடியைக் கொண்டந்தார். ‘இதோ நீங்கள் சொல்கிற நூல் இருக்கிறதே’ என்று குறித்துக் காட்டினார். வந்தவருக்கே வியப்புத் தாங்கவில்லை. இது என்ன குடிச்சாத்தான் வேலையோ என்று அதிசயித்தார். உள்ளேயிருந்து வந்த ஏடுசூச் சுவடியில் தம்முடைய’ பாடல்கள் அத்தனையும் இருப்பதைக் கண்டு ஒன்றும் தெரியாமல் விழித்தார். வேறு வழியின்றித் திரும்பி விட்டார். அந்தச் சுவடி எங்கேயிருந்து வந்தது? பாவம், வந்த புலவர் இயற்றிய நூல்தான் அது. ஆனாலும், அவர் சபையில் உட்கார்ந்து பாடப்பாட உள்ளேயிருந்து ஒருவர் பழைய ஒலையில் அதை எழுதி வந்தார். மிடுக்கான புலவர்களை வாய் அடக்குவதற்கு இப்படி ஒரு குழங்கியினை தமிழ்ச் சங்கத்தில் செய்து கொண்டிருத்தார்களாம். இது தெரிந்த இடைக்காட்டர் என்னும் சித்தர் ஒரு நாள் இங்கே வந்தார். தாம் சில பாடல்களைப் பாடி இருப்பதாகச் சொன்னார். புலவர்கள் பாடச் சொல்ல புதிய பாடல்களை இடைக-

காடர் பாடினார். எழுத முடியாத சப்தங்களை வைத்து பாடல்களைச் சொன்னார்.

காக்கை கத்தும் சத்தத்தையும், அதை ஓட்டுகிறவன் எழுப்பும் சப்தத்தையும் சொன்னார். பின்னர் மாட்டை ஓட்டு பவன்; ஆட்டை ஓட்டுபவன் போன்ற நிகழ்ச்சிகளை ஒலி எழுப்புகின்ற தொனி யிலே பாடலானார்; பாட்டு எழுத்துக்களில் இருந்தால் எழுதி விடலாம். வெறும் சத்தம் மாத்திரமாக இருக்கும் ஒலிகளை எப்படி எழுதுவது. அந்தப் பாட்டை எழுத முடியவில்லை. ஆகவே உள்ளேயிருந்து சுவடி வரவில்லை.

இந்தக் கதையில் முக்கியமாக ஒரு செய்தியை நாம் அறிய வேண்டும். வேகமாக எழுதும் ஆற்றல் அந்தக்காலத்தில் புலவர்களுக்கு இருந்தது. இடைக்காடர் பாடலை எழுத முடியாத கற்றுச் சொல்லியின் எழுத்தானிதான் முறிந்தது. என்ற கதையிலிருந்து ஒலியை வைத்து என்றில்லாமல் எழுத்துக்களையே அக்காலத்தில் சுருக்கி எழுதியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

நாம் பேசும் பொழுது வேகமாகப் பேசுகிறோம். அந்த வேகத்தோடு அதனை எழுதுவது என்பது முடியாத காரியம். பேசும் வார்த்தைகளை உருப்படியாக வைத்துப் பயன்படுத்தும்படி செய்ய வேண்டுமானால் எழுதினால்தான் முடியும். ஆகையால் பேச்சை அப்படியே எழுதுவதற்கு சுருக்கமாக எழுதும் முறையொன்று அவசியம் என்பதை அந்தக் காலத்திலேயே தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இப்படி விரைவில் எழுதுகின்ற முறை அந்தக்காலத்தில் எப்படி இருந்தது என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ள இயலவில்லை.....

எனினும் சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அநேக நாவல்களில் ஆராய்ச்சியாளர்களிலர் கையாண்டுள்ள குறிப்புகள், பன்டைக்காலத்தில் தமிழர் மத்தியில் திட்ட-

வட்டமான சுருக்கெழுத்துமுறை ஒன்று இருந்திருக்கிறது என்பதை தெட்டத் தெளி வாக விளங்க வைக்கின்றன. புலவர்கள் மத்தியில் இலக்கியப் பாட்டுச் சொல்லை ஏழுதுவதற்காக மட்டுமல்ல அரசியலில் உளவு தூது வேலை செய்பவருக்கும், பெரும் பதவிகளை நிர்வகிப்பவர்களுக்கும், மருத்துவம் சோதிடம், வானியீல், பரியேற்றம், ஆணேயேற்றம் என்ற பல துறைகளுக்கும் சுருக்கெழுத்துமுறை உபயோகிக் கப்பட்டிருப்பது புனுகிறது.

சரித்திர ‘நாவல்கள்’ எழுதுவதில் பிரசித்தி பெற்ற சோழ என்ற தமிழ்நாட்டு எழுத்தாளர் வெளியிட்ட. * “வெண்ணில் வுப்பெண்ணரசி” என்ற சரித்திர நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் “மனித நடமாட்டமே இல்லாத இடத்தில் ஒரு துறவுப் பள்ளியைக் கண்டதும், அந்த இடத்தில் என்ன ஏற்ற ஏட்டுச் சுவடிகளைப் பார்த்ததும் வேலவன் கோதைக்கு வியப்பு மேல் ஒங்கிற்று. ‘கவனிப்பாரில்லாமல் இப்படிக் கிடந்தால் இந்த ஏடுகள் எல்லாம் செல்லரித்து அல்லவா போய் விடும்; திருடன் அரச பீடத்தில் அமர்ந்தால் கல்வியின் நிலை வேறு எப்படி இருக்கும்? செங்கோலைப் பிடிக்கிற கரம் கன்னக் கோல் பிடிக்கிற கரமாக இருந்தால், எழுத்தாணி துருப்பிடிக்கும். ஏடு செல்லரிக்கும் இதில் வியப்பில்லை என்று எண்ணிக் கொண்டே சுவடிகளுக்கு அருகிலே சென்று ஒன்றை எடுத்துப் பார்த்தான் வேலவன் கோதை; அதில் எழுதியிருந்த எழுத்து சாதாரணத் தமிழ் எழுத்தாக இராமல் “ஹசிமூரி” என்று அழைக்கப்பட்டதமிழ்க் கூட்டெழுத்தாக இருந்தது. ஏடு ஏடாகப் பலபக்கங்கள் எழுத வேண்டியவற்றையெல்லாம் சில வரிகளில் அடக்கி விடக்கூடிய இந்தச் சுருக்கெழுத்தாகிய ஹசிமூரியை இளமையில் மங்கலங்கிமார் என்ற புலவரிடம் வேலவனும் சேர குடும் பத்தைச் சேர்ந்த சில அமைச்சர் மக்களும் படித்ததுன்டு. உளவு. தூது முதலிய முக்கிய பணிகளில் ஈடுபடும் அரசியல் சுற்றுத் தார்களுக்கு இத்தகைய கல்வி மிகவும்

அவசியம் என்று கருதிய காலம் அது. முக்கியமான பயனும் கோதைக்கு நன்றாகப் புரிந்தன சுவடிகளை ஆராய்ந்தான். சிறிய சுவடிகள் எல்லாம் மருத்துவம், சோதிடம், வானியீல், பரியேற்றம், ஆணேயேற்றம் என்று தனித்தனித் தலைப்புகளில் இருந்தன.

வேலவன் கோதை சமண முழைக்குப் பின்புறம் நடந்து சென்று சாக்கியப் பள்ளியில் கண்டெடுத்த ஒளைச் சுவடியைப் பற்றிக்கூற ஆரம்பித்தான்.

“தெரியும் எனக்கு, அந்தச் சுவடிகளைப் பற்றி! ஆனால் அந்த ஹசிமூரி என்ற தமிழ்ச் சுருக்கெழுத்து எனக்குத் தெரியாது. இந்த வெள்ளைத் தீவிலேயே இப்பொழுது யாருக்கும் தெரியாது அது. தெரிந்த துறவிகளையெல்லாம் எங்கள் அரசர் இந்தத் தீவிலிருந்தே தூரத்திலிட்டார். ஆகையால் இனி அந்தச் சுவடிகள் எல்லாம் உங்களைப் போல் யாருக்காவது பயன்பட்டால்தான் உண்டு. ஆனால் எத்தகைய செல்வங்கள் அவை. மனத்தையே ஆராய்ச்சிக்கூடமாக வைத்து ஐம்புலன்களையும் உணர்வுகளையுமே ஆராய்ச்சிக் கருவிகளாகக் கையாண்டு இந்த வாணியும் வையத்தையும் அன்று இவற்றுக்கு அப்பாலும் சென்று முக்காலத்தையும் கணக்கிட்டு எழுதிய தமிழ்ச் சுவடிகளுக்கு எதிர்காலம் எப்படியோ அதை யாரால் அளந்துகூற முடியும்?

“அப்பரே! நன்னர்கள் என்பது அந்த அரசர்களின் குலத்துக்கே உரிய பொதுப் பெயர் என்பதும், மாம்பழக் கொலைக்குக் காரணமாக அமைந்த நன்னனின் புதல்வர்தான் இப்பொழுது துளு நாட்டை ஆண்டு வருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். ஹசிமூரி எழுத்தில் இந்த வரலாற்றைத் தானே நீங்கள் படித்திருக்கிறீர்கள்? ”

குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் சிந்தனையைத் தூண்டவல்லன. கல்வி கேள்வி ஞானத்தில் மேம்பட்டிருந்த அரசர்கள்,

துறவிகள், சித்தர்கள், யாவருமே இக் கலையை விரும்பிக் கற்று வந்துள்ளனர். திரு. சோமு அவர்களின் சரித்திர நாவலி விருந்து, பண்டைக்காலத்துத் தமிழினர் கள் பலரும் ஒருவகைச் சுருக்கெழுத்து முறையினை அறிந்திருந்தனர். கையான்டனர் என்ற முடிபுக்கு வரக்கூடியதாக விருக்கிறது.

தென்னிந்தியாவில் தமிழ்ச்

சுருக்கெழுத்து:

என்றுமே தமிழ் மொழியில் புதுமை கண் ஆக்கிக் தந்த பெருமை தமிழ்கத் தையே சாரும். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் செந்தமிழ் பேசுகிறார்கள் என்று பலரும் மேடைகளிலும், எழுத்துக்களிலும் கூறிவந்த போதிலும், தமிழ் ஸ்னையை ஏணைய மொழியாருடன் தலைநியிர்ந்து நிற்க கலைத்துறை - விஞ்ஞானத்துறை - அரசியல் துறை யாவற்றிலும் ஏற்றி வைத்துப் பாராட்டும் பேறு தமிழ் மக்களுக்கே உரித் துடையது என்று கூறுவாருமார். சங்கப் புலவர்களிடை-பண்டைய படிப்பாளிடை பரவி வந்த “ஊசிமுரி” என்ற ஒருவகை ஒவிவடிவத் தமிழ்ச் சுருக்கெழுத்து முறை காலக் கிரமத்தில் வழக்கொழிந்து போக பல நூறு வருடங்களாக தமிழ்மொழி, சுருக்கெழுத்துக் கலையழகிழந்திருக்க வேண்டிய யேற்பட்டது. அந்நியராட்சிக்காலத்தில் தமிழ்மொழி செம்மை குன்றி வளக்கொழிந்து கலப்பு மொழியாக உருமாறி வரவும் ஆரம்பித்தது. நல்லவொரு செயலை நடைமுறைப்படுத்தவும், வழக்கொழிந்த வற்றை நினைவுறுத்திப் பல கலைகளிலே உடுத்தியும் பிறமொழியிற் சிந்திக்கு - தமிழ்மொழியில் உருப்படுத்த வேண்டிய அவல நிலை தமிழருக்கு ஏற்பட்டுவிட்டது. எது எப்படியாயினும் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் சுருக்கெழுத்துக்கலையினை ஆக்கித் தந்த தமிழ்ப் பெரியார்கள் சிலரை நாம் என்றென்றும் சிரந்தாழ்த்தி வணங்கத்தான் வேண்டும். தமிழகத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்துக் கலையினை புதுவகையில் உருவாக்கித் தந்தவர்கள் மூவர். இவர்களைப்பற்றி சிறிது ஆராய்வோம்:-

(அ) உயர் திரு. எம். சீனிவாசராவ்

மகாகவி பாரதியார் காலத்தில் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்த கலைஞர்களுள் ஒருவர் தான் அமரர் எம். சீனிவாசராவ். இவர் 1864 ஆம் ஆண்டு பிறந்தார். வடாற்காடு மாவட்டத்தில் உள்ள ரகுநாதபுரமே இவரது சொந்த ஊராகும். மைசூர் இராச்சியத்திலுள்ள மடக்கிரா என்னும் இடத்திலிருந்து இவரது முன் ஞேர்கள் இங்கே வந்து தங்கினார்கள் என்று சொல்கிறார்கள். இவரது மாமண் ஒருவர் விஜயநகர சமஸ்தானத்தில் ஜாகிர் தாராக இருந்தார். அவருடைய பெண் மீனோபாய் என்பவரைத்தான் இவர் மணந்து கொண்டார். விஜயந்ர மண்ணரின் சொந்தக் காரியதரிசியாக இவர் ஏழெட்டு ஆண்டுகள் அந்தச் சமஸ்தானத்தில் பணிபுரிந்திருக்கிறார். சென்னையில் வந்து தங்கிய பிறகு சில சுருக்கெழுத்தாளர் சங்கங்களோடு தொடர்பு கொண்டதோடு, நேதாஜி சபாஷ்சந்திரபோஸ் ரோடில் முன்பு அமைந்திருந்த பழைய பச்சையப் பன் கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த செங்கல்வராய் நாயக்கர் இன்ஸ்டிடியூட்டில் இவர் சுருக்கெழுத்துப் போதகராகவும் இருந்திருக்கிறார். வேலூரில் முதன் முதல் ‘மாநிலப் பொலிஸ் பயிற்சிப்பள்ளி’ ஏற்படுத்தப்பட்டபோது, பொலீஸ் உதவி இன்ஸ்பெக்டர்களுக்குச் சுருக்கெழுத்துக் கலையைக் கற்றுக் கொடுக்க, சுருக்கெழுத்துப் போதகராக இவர் அரசாங்கத்தாரால் நியமனங்கு செய்யப்பட்டார். 34 உதவி இன்ஸ்பெக்டர்களுடன் 1919 ஆம் ஆண்டு இவர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அந்த ஸ்தாபனந்தான் வேலூரில் ‘போலீஸ் பயிற்சிக் கல்லூரி’ என்ற பெயரில் இன்றும் விளங்கி வருகிறது. இவர் கற்றது-தொழில் புரிந்தது-போதித்தது எல்லாம் ஆங்கில ‘பிடமன்’ சுருக்கெழுத்து முறையினையே! தாம் கற்ற இச் சுருக்கெழுத்து முறையினை நாட்டு மக்களிடையே பரப்ப திரு. எம். சீனிவாசராவ் எடுத்துக்கொண்ட முயற்சிகளோ அளப்பரியன். 1898 ஆம் ஆண்டு செப்டெம்பரதம் “The Phonetic Journal” என்ற

பத்திரிகையில் ‘நம் முரையைப் பரப்பும் பணியில் ஸ்ரீ: எம். சினிவாசராவை விட அதிகமான உற்சாகமுடைய சுருக்கெழுத் தாளர் ஆங்கிலேயர்களிடையே யாராவது இருக்கிறார்களா என்பதே சந்தேகப்பட வேண்டிய விஷயம்’ என்று எழுதியிருக்கிறார்களென்றால் இவர் எவ்வளவு உற்சாகமாக இப்பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது விளங்குகிறதல்லவா?

இந்திய மொழிகளில் சுருக்கெழுத்துக் கலையை முதன் முதலாக அறிமுகம் செய்தவர் உயர்திரு. வி. கிருஷ்ணமாசாரியார். இவர் “Indian Phonography” என்று 1908 ஆம் ஆண்டு ஒரு. நூல் வெளியிட்டார். அதில் பிட்டமென் ஆங்கிலச் சுருக்கெழுத்து முறையின்படி, தெலுங்கு - கன்னடம் - உருது - தமிழ் ஆகிய மொழிகள் ஜெத்துக்கும் சுருக்கெழுத்து முறையைப் படி வகுத்துக் கொள்ளலாம் என ஒரு ஆரம்பவழி இரந்தாரே ஒழிய தமிழ் மொழிக்கென்றே ஒரு சுருக்கெழுத்து முறையை உருவாக்க நினைக்கவில்லை. இக்கால கட்டத்தில் திரு. எம். சினிவாசராவ் அவர்கள் தமிழ் மொழியின் வளப்பம் - செறிவு - இலக்கண அமைவு இவற்றைக் கருத்திற் கொண்டு 1901 ஆம் ஆண்டு பிட்டமென் ஓலி உருவங்களைத் தமிழ் ஒசைகளுக்கு உருமாற்றித் தமிழ் மொழிக் கென்றே ஒருவகைச் சுருக்கெழுத்து நூலை வெளியிட்டார்கள். (இங்கென்று 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான கதேசமித்திரன் ஆரியர் கூற்று.) முதன் முதலாக தமிழ் மொழியில் சுருக்கெழுத்துப் புத்தகம் வெளியிடப்பட்ட போதிலும், தமிழ் மக்களிடையே அதைப்பயில வேண்டுமென்ற ஆவல் ஏற்படவில்லை. இதைப் பயில்வதனால் நமக்கு என்ன இலாபம் கிடைக்கப்போகிறது? எம்மை ஆண்டு கொண்டிருப்பது ஆங்கிலம், நமக்கேன் தமிழ்மொழிச் சுருக்கெழுத்து? என்று வாளாவிருந்துவிட்டனர். எனினும் தமிழார்வம் மிகக் கில இளைஞர்கள் இப்பொரியாரின் நூலைப் பயிலத் தொடங்கினர். 1924 ஆம் ஆண்டு திரு. எம். சினிவாசராவ் அவர்களின் சுருக்கெழுத்து புதுப் பதிப்பு ஒன்று வெளிவரலாயிற்று.

திரு. எம். சினிவாசராவ் தமிழ்ச் சுருக்கெழுத்தினை நமக்குத் தந்தமை குறித்து பிரபல எழுத்தாளரும் - புலவரும் பேச்சாளருமான திரு. கி. வாடு ஐந்தாதன் அவர்கள் பாடிய பாடல்.....

ஆங்கில மொழியில் பிட்மனை அமைத்த அருஞ் சுருக்கெழுத்தினைத் தழுவிப் பாங்குறத் தமிழில் ஒருமறை தெளிந்து பல பல குறிகளை வணந்தே ஒங்குறு தமிழிற் சுருக்கெழுத்ததனை ஊக்கங் கொண்டே பயில்கென்றே ஏங்குரு தளித்த உயர்சினிவாச ராவெனும் உத்தமன் இவனே.

திரு. எம். சினிவாசராவின் பெருமூயற் சியால் தமிழ்மொழியில் சுருக்கெழுத்து முறையில் சுருக்கெழுத்து முதனால் வெளி வந்த போதிலும் அச்சுருக்கெழுத்து முறைக்கு நாட்டில் நல்ல வரவேற்பு அக்காலத்தில் கிடைக்க முடியாமல் போய் விட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த தமிழ் மக்கள் தமிழ் மொழியில் சுருக்கெழுத்துப் பயில முன்வரவில்லையோ அன்றி தமிழ் மொழியில் இலகுவில் பயிலக் கூடிய வசையில் சுருக்கெழுத்துப் புத்தகம் அமைவு பெறவில்லையோ தெரியவில்லை. தமிழ் மக்கள் தமிழ் மொழிச் சுருக்கெழுத் தில் ஈடுபாடு கொண்டு உழைக்கவில்லை யென்பது தெட்டத் தெளிவாகத் தெரிய வருகிறது. இதற்கு அத்தாட்சியாக திரு. வி. கல்யாணசுந்தரமுதலியார் அவர்களால் 1928 ஆம் ஆண்டு மார்ச்மாதம் 5 ஆம் திகதி தொகுக்கப்பட்ட “தமிழ்த் தென்றல்” அல்லது “தலைமைப் பொழிவு” என்ற நூலின் அணிந்துரையில் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டிருத்தல் நோக்கத் தக்கவை:

‘நமது நாட்டில் தாய் மொழிவாயிலாக நிகழ்த்தப்பெறும் வாய்ப்பேச்சுக்கு உள்ள அல்லல் வேறு எதற்கும் இல்லை என்று கூறலாம். அல்லலுக்குக் காரணம், தமிழ் மொழியில் சுருக்கெழுத்துப் பயிற்சி இன்றும் முற்றும் வளம்பெறுமையேயாகும். தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் தமிழ்ச்

சுருக்கெழுத்துப் பயில்வதில் கவலை செலுத் துசிறுர்களில்லை. அப்பயிற்சி பெரிதும் இப்பொழுது போலீசார்க்கு உரிமைப் பொருளாயிருந்து வருகிறது. போலீசார் அல்லாத இரண்டொருவர் தமிழ்ச் சுருக்கெழுத்தல் பயிற்சி பெற்றிருக்கிறது. எனக்குத் தெரியும்; அவர்க்குப் போதிய தமிழ்ப் புலமை இன்மையால், அவர் இடர்ப்படுவதையும் யான் கண்டிருக்கிறேன். தமிழ்ப் புலமையுடன் தமிழ்ச்சூருக்கெழுத்துப்பயின் ஞேர் வேறு சிலர் இருக்கிறாரோ யான் அறியேன். தமிழ்ப்புலமையுடையார் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயின்று தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்வது நலம்

தமிழில் நிகழ்த்தப் பெறும் தமிழ் மொழிப் பேச்சுக்கள், அவ்வள்ளுமே புதினத்தாள்களில் வருவதில்லை. அவைகட்குநடக்குங் கொலைகட்கோர் அளவும் உண்டோ? அந்தோ! அந்தோ!! என்று அலமந்து அழவேண்டுவதே.

பேசுவோன் கருத்து, மொழி எனும் உடையை இழக்கிறது. சில போழுது பொருளே மாறுபடுதலும் உண்டு. வரிந்து மாற்றப்படுதலும் உண்டு:

தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களின் இவ்வரையிலிருந்து 1928 ஆம் ஆண்டுவரை தமிழ்மொழியில் திருத்தமான சுருக்கெழுத்து முறை எதுவும் நடைமுறையிலில்லை என்ற கருத்துத் தொனிக்கிறது.

(அ) திரு. என். சுப்பிரமணியம்

இப்பெரியார் ஆங்கில மொழியில் 1882 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதிரு. ஜே. எம். விலோவன் டியூப்பிள்ளையே முறையினை முறைப்படி படித்து இந்தியாவில் குறிப்பிடத்தக்க அதி உயர்ந்த வேகமாக ஆங்கிலச் சுருக்கெழுத்துப் பதிவாளருள் ஒரு வராக மதிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் இந்த அறிஞர் கும்பகோணத்தில் பிரபல 'இந்து' பத்திரிகையின் நிருபராகப் பணிபுரிந்து, அன்னிபெசன்டு அம்மையார் நடத்திய ‘‘நியூஇந்தியா’’

பத்திரிகையில் நிரந்தர நிருபராக நியமனம் பெற்றிருந்தார். சென்னை நகரான்மைக் கழகத்தில் அறிக்கையாளராக இருந்து சிறப்பாகப் பல்லாண்டுகள் தொண்டாற்றி 1958 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டார். ஒய்வு பெற்ற பின்பும் “இந்தியன் எக்பிரஸ், ஆந்திரப் பிரபா, தினமணி,” நிருபராக தொடர்ந்து பணி புரிந்து கொண்டிருந்தார்.

நகரான்மைக் கழகத் தில் ஆங்கில அறிக்கையாளராகப் பணிபுரியுங்காலத்தில் சில அங்கத்தினர் தமிழ் மொழியிலேயே தமது கருத்துக்களைப் பேசினர். தமிழ் மொழியில் பேசப்படும் கருத்துக்களைச் சுருக்கெழுத்தில் குறித்துக் கொள்ள யாருமில்லாத காரணத்தால் தமிழ் மொழிப் பேச்சுக்கள் பதியப்படுவதில்லை. அன்றியும், தமிழில் பேசிய வற்றை - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சிந்தித்து ஒவியுருவங்களில் பதிய வேண்டிய தூர்ப்பாக்கிய நிலையைக் கண்ணுற்றதும் ‘எம் இனிய தமிழ் அன்னையே! உன்னைப் புரிந்து கொள்ள - வெளி யார் உணர்ந்து கொள்ள - உன்னை அழுகபடுத்த உன் ஒவியுருவைப் பதிந்து கொள்ள உனக்கென ஒரு சுருக்க - எழுத்து முறை இருக்குமானால் என்று சிந்தித்தார்-சிந்தித்தார்-சிந்தித்துக் கொண்டே சுருக்கெழுத்துத் தொழில் நுணுக்கம் தெரிந்த பலருடன் உரையாடினார். எமது மொழி இலக்கணவை மூலமாக ஒப்ப - ஒவியுருவமைப்பைக் கொண்ட ஆங்கிலத்தில் பிரபலமுடைய ‘விலோவன்’ முறைதான் இலகுவானதெனத் தெளிந்து ஆராய்க்கிள் பல செய்தார். இதுவரை காலமும் தமிழ் மொழியில் சுருக்கெழுத்துக் கல்வி பயின்ற ஒரு சிலர் ‘வெள்ளோக்காரர்கள்’ என்ற ஒவியமைப்பை ‘வெள்ளோக்கரங்குகள்’ என கேவிக்கிடமாக எழுதுவதையும் அறிந்தார்.

சுருக்கெழுத்தினை உருவாக்கியவரின் பிழையல்ல - அதைச் சரியான முறையில் பின்பற்றுதாரின் பிழைதான் இது என்ற போதிலும், இப்படியான ஜயப்பாட்டுக்கு

இடமில்லாமல் ‘தனி த்துவம்’ பொருந்திய தமிழ்ச் சுருக்கெழுத்து நால் ஒன்றினைத் தயாரித்து 1935 ஆம் ஆண்டு வெளியிட்டார். இவ்வறிஞரின் பேருக்கத்தினால் மிகமிகச் சிறப்பான விலைமதிப்பற்ற ஒரு சுருக்கெழுத்துக்கலை தமிழ்மொழியை அணி செவ்வாரம்பித்தது. இக்கலை தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் பரவத் தொடங்கியது. பல நாடுகளிலும் இவரது சுருக்கெழுத்து முறையினைப் பயின்று தொழில்புரிவோரின் அனுபவசாத்தியமான புதுக்கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கி விரிந்த அளவில் “விப்கோ தமிழ் சுருக்கெழுத்து” என்ற பெயரில் ‘தி. விட்டில்பிளவர்’ கம்பனியார் 1959 ஆம் ஆண்டு புதுநூலொன்றினை வெளியிட்டுள்ளனர். மிக வயதான இப்பெரியார் தமிழகத்தில் வாழ்ந்து தமிழ்த் தொண்டு-கலைத் தொண்டு புரிந்து சென்ற ஆண்டு காலமாகி விட்டார் - அவர் தொண்டுகள் வாழ்க!

(இ) திரு. பி. ஜி சுப்பிரமணிய ஜூயர்

தஞ்சாவூர் என்றாலே சோழர்களால் வாணாவக் கட்டப்பட்டிருக்கும் கோவில் களின் நினைவு வரும். அந்த மாவட்டத்தில் மலைகள் இல்லை. ஆனாலும் கலைகள் உண்டு. எங்கெங்கோ இருந்த மலைகளை எல்லாம் உடைத்து வந்து இங்கே தங்கள் கலைத் திறன் கொண்டு மலை மலையாகக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள் மன்னர்கள். அந்தக் கோயில்களுள் ராஜகோபால் சாமி கோயில் (பெரிய கோயில்) ஒன்று. அந்தக் கோவில் தெருவில் சுருக்கெழுத்துக் கலையில் சிகரமாக விளங்கியவர்தான் திரு. பி. ஜி. சுப்பிரமணிய ஜூயர். இவர் 31-1-1861 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிற் படித்துப் பட்டம் பெற்று, சுருக்கெழுத்துக்கலையில் மிக்க ஆர்வமேற்பட்டதால் ‘பிட்மன்’ முறையினைப் பயின்று தஞ்சைமாவட்ட நீதிமன்றத்தில் ஆங்கில சுருக்கெழுத்தாள் னுகப் பலகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இவரது நினைவு சதா சுருக்கெழுத்துக் கலையிலேயே தோய்ந்திருக்கும். சுருக்கெழுத்துக்கலையே இந்த ஆத்ம ஞானியின் மூச்சு என்றும் சொல்லலாம். கவி ரவீந் திரர் இலக்கிய கர்த்தாக்களுக்கு எப்படி ஓர் ஆதர்ச புருஷராக விளங்கினாரோ. அப்படியே இவரும் சுருக்கெழுத்தாளர்களுக்கு இன்று விளங்கி வருகிறார். இவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது ஆகிய மெழுகிளில் நல்ல பாண்டித்தியம் உண்டு. இவரும் ஒரு தமிழ் சுருக்கெழுத்து முறையினை வகுத்திருக்கிறார். இவர் எழுதிய நால் 1939 ஆண்டு ‘‘தமிழ் சுருக்கெழுத்து - தற்போதினி’’ என்ற பெயரில் தருமபுரம் ஆதைந்தாரால் பிரசரிக்கப்பட்டிருக்கிறது. இது ‘பிட்மன்’ சுருக்கெழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதெனினும், அந்த ஒரு முறையை மட்டுமே தழுவி எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. திரு. எம். சௌவீசராவ் ‘பிட்மன்’ முறையினின்றும் இது வேறுபட்டது.

‘‘சென்ற 47 ஆண்டுகளாக ஆங்கிலேயச் சுருக்கெழுத்தில் பல முறைகளில் உள்ள நல்ல அம்சங்களைக் கிரகித்து. அனுபவத்தில் தெரிந்தெடுத்த பல உபாயங்கள் இப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சுயபுத்திக்குத் தோன்றிய சிறை அழூர்வ கற்பனைகளும் இதனுள் அடங்கி யிருக்கின்றன.’’ என்று தம்முடைய புத்தகத்தில் இவர் குறிப்பிட்டிருக்கிறார். இது காரணமாகவே, அதாவது பல முறைகளையும் கலந்து உருவாக்கப்பட்டமையால் இம்முறையை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது அத்துறையிலுள்ளவர்களுக்குக் கடினமாகி விட்டது. இவரது முறையை இவரிடமே நேரில் கற்றவர்கள் ஒன்றிரண்டு பேர்கள் இருக்கலாமோ? என்னவோ.....

தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் தமிழ்ச் சுருக்கெழுத்துக் கலையொலி பரவவைத்த முழுமூர்த்தி

களாக விளங்கும் திருவாளர்கள்: எம். சீனிவாசராவ், என். சுப்பிரமணியம், பி. ஜி.: சுப்பிரமணியஜயர் ஆகியோரை உலகுள்ள வரை தமிழ் மொழியோ-தமிழரோ மறந் திருக்க முடியாது.

தமிழக அரசாங்கம் தமிழ்ச் சுருக்கெ முத்துப்பாடப் புத்தகங்களாக இப்பெரி யார் மூவரின் புத்தகங்களையும் அங்கீகரித்தது. எனினும் திரு. பி. ஜி. சுப்பிரமணியஜயர் அவர்களின் முறையினைப் பின்பற்று வோர் தொகை வருடாவருடம் அருகிவந்த காரணத்தால் அவருடைய சுருக்கெ முத்துமுறைக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று தமிழகத்தில் திரு. எம். சீனிவாசராவ் 'பிட்மன்' சுருக்கெ முத்து, திரு. என். சுப்பிரமணியம் 'ஸிலோவன்' சுருக்கெ முத்து முறைகளாகிய இரண்டுமே பொது மக்களிடை நல்ல வரவேற்புப் பெற்றுவருகின்றன. இந்த இரு முறைகளுள் எது சிறந்தது? இந்த வினா பலரிடமும் எழுவது இயல்பு. எந்தவொரு சுருக்கெ முத்து முறை:-

(அ) சிரமமில்லாமல் எழுதக்கூடிய தன்மை யதாய்,

(ஆ) படிக்கும்போது மொழிநடைக்கேற்ற வாறு எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாய்,

(இ) குறியீடுகள் சரியாகவும், கச்சிதமாக வும் அமைவதோடன்றி சுருக்கமாக வும் இருக்கக் கூடியதாய்,

(ஈ) காலத்திற்கேற்ற புதுப்புதுத் தேவை களையும், அவசியத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் வளர்ச்சியும் முன் னேற்றமும் அடைவதற்கு இடம் கொடுக்கும் தன்மை உள்ளடங்கியதாய்,

(ஏ) பகுத்தறிவுக்கு ஏற்றதான் குறியீடுகள் கொண்டதாய் அமைந்திருக்கின்றதோ அதுவே உயர்ந்தது. அதுவே நிறப்பானது. இத்தகைய எவ்வாறு அம்

சங்களும் இந்த இருவகைச் சுருக்கெ முத்துக்களிலும் இருக்கின்றன. இவ்வம்சங்களை அணுகுவோரின் அறி வக்கூர்மை - செயற்றிறன் இவற்றின் மூலம் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் பல ஆயிரக்கணக்காணவர்கள் வீட்டுக் கல்வியாக இன்று சுருக்கெ முத்துக் கலையைப் பயில்கின்றனர். அதாவது ஒரு காலத்தில் தமிழகத்தில் எவர் வீட்டிலும் சங்கீதம் பயிலாதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். இன்று தமிழ் மொழியார்வம் மிகக்கதால் எவர் வீட்டிலும் தமிழ்ச் சுருக்கெ முத்துப் பயிலாதவாலிப் பயதினரைக் காண்பதற்கிறது.

மிக உயர்ந்த பதவிகள் வகிக்கிக்கும் தமிழரினர்கள் கூட ஓரளவு தமிழ்ச் சுருக்கெ முத்து அறிந்தே இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழ்ச் சுருக்கெ முத்துப் போதனை

தமிழகத்தில் பெரிய நகரங்களிலெல்லாம் தனியார் கல்விக் கூடங்கள் பல விருக்கின்றன. கடந்த 35 ஆண்டுகாலமாக (1940 ஆம் ஆண்டிலிருந்து) இக்கல்விக் கூடங்களில் தமிழ் மொழியாயிலாக சுருக்கெ முத்துப் போதிக்கப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து நகரங்களில் தங்கி இக்கல்வியில்கின்றனர். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினைச் சம்பளமாகச் செலுத்த வேண்டிய கடமைப்பாடு சகல மாணவர்களுக்கு முன்னு. எல்லா நகரங்களிலும் இருவகைச் சுருக்கெ முத்து முறைகளைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்களும் எதிரும் புதிருமாக இருக்கலாம். மிகப்போட்டி மனப்பான்மையுடன் கல்விக் கூட இயக்க நகரும், மாணவர்களும் உற்சாகமாக ஈடுபடுவர். அரசாங்க அங்கீகாரம் பெற்றே கல்விக் கூடங்களை நடாத்த முடியும். ஆனால் அரசாங்க நன்கொடைகளோ சம்பளமோ எதுவும் வழங்கப்படமாட்டாது. தமிழகத்தில் எஸ். எஸ். எஸ்.

சித்தியடைந்த ஆண் பெண் இருபாலாரும் எங்காவது தனியார் கல்விக் கூடங்களில் இடம் பிடித்து தமிழ்மொழியில் சுருக்கெழுத்து - தட்டெழுத்துப் பயில்கின்றனர். தமது வாழ்வுக்கு உதவக்கூடிய எந்தத் தொழிலை மேற்கொள்வதாயினும் முக்கியமாக இவ்விரு கலைகளில் திறமை பெற்றேருக்கே முன்னுரிமை கிடைக்கும் என்ற மறுக்கமுடியாத நிலை அங்கு அரசாங்க நிறுவனங்களிலோ - தனியார் துறைகளிலோ உண்டு. தமிழகத்தைப் பொறுத்த வரை அரசாங்க நிர்வாகத்தின் கீழோ - பஞ்சாயத்துச் சபைகளின் நிர்வாகத்தின் கீழோ - இயங்கிவரும் உயர்தரப் பள்ளிகளில் மேல் மூன்று படிவங்களில் இப்பாடங்களைப் போதிப்பதற்கு ஒழுங்குகள் செய்துள்ளனர். இவற்றைவிட தனியார் பயிற்சிக் கூடங்களும் இருந்து வருகின்றன. வருடத்தில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் தமிழக அரசு பரீட்சைத் தினைக்களத்தினரால் சுருக்கெழுத்து தொழில் நுட்பப் பரீட்சை வைக்கப்பட்டு தகுதி பெற்றேருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் வழக்கிலுள்ள சகல மொழிகளிலும் இன்று சுருக்கெழுத்துக்களை பரவிவருகிறது. 1960 ஆம் ஆண்டு அகில இந்தியாவிலும் எல்லா மொழிக் கூருக்கெழுத்து முறைகளிலும் மிக உயர்ந்த வேகம் எழுதுபவர் - எழுதப்படும் சுருக்கெழுத்து முறை என்பவற்றைத் தீர்மானிக்க அரசாங்கம் ஒரு போட்டிப் பரீட்சையை நடாத்தியது. தமிழக அரசில் கல்வி - நிதி அமைச்சராக அப்பொது பணிபுரிந்த ஸ்ரீ, சி. சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பரீட்சைக்கு பொறுப்பாளராக விருந்தார்கள். தமிழ்ச் சுருக்கெழுத்தில் மிக உயர்வேகம் எழுதி முதலிடம் பெற்றவர் வேலூர் போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரிந்த ஸ்ரீ. ஜி. சுப்ரமணியம் என்பவர். இவர்களைக்கொண்டது திரு. என். சுப்பிரமணியம் உருவாக்கிய சுருக்கெழுத்து முறை.

திரு. எம். சினிவாசராவ், திரு. என். சுப்பிரமணியம் ஆகிய இரு பெருந்தகையினரின் சுருக்கெழுத்து முறைகளும் தீவிர

மாகப் பரப்பப்பட்டுவரும் இக்காலத்தில், உலகமாறுதலுக்கேற்ற பற்பல அவசியதிருத்தங்கள் - சுருக்கங்களை மனத்திற்கொண்டு தமிழக சட்டசபையில் தமிழ் அறிக்கையாளர்களாகப் பணிபுரியும் திரு. ஜி. என். ஆண்நந்தநாராயணன், திரு. சி. கோ. சுவாமிநாதன் இருவரும் கூட்டாக திரு. எம். சினிவாசராவ் தமிழ்ச்சுருக்கெழுத்தினை புது மெருகூட்டி 1962 ஆம் ஆண்டில் 'குழுதம்' வார இதழில் வெளியிட்டனர். 1966 ஆம் ஆண்டு தமிழக அரசினரின் வெளியீடாக திரு. எம். சினிவாசராவ் 'பிட்மன்' சுருக்கெழுத்து திரு. ஜி. அனந்தநாராயணன் தயாரிப்பாக வெளிவந்துள்ளது.

தமிழ்ச் சுருக்கெழுத்தைப் பொறுத்த மட்டில் தமிழகத்தில் பொதுமக்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் பேணப்பட்டு வளரும் அத்தியாவசியக் கலையாக அதுவிளங்கி வருகிறது.

இலங்கையில் தமிழ்ச்சுருக்கெழுத்து

தமிழகத்தில் மூன்று பெரியார்கள் மூவகைச் சுருக்கெழுத்து முறைகளைத் தமிழ்மொழியில் உருவாக்கியிருந்த போதி ஆம், இலங்கைக்கு சுருக்கெழுத்து முறைகள் 1950 ஆம் ஆண்டுக்கு முன் எட்டவே இல்லை. இந்திலையில் கிறீஸ்தவ சமயத்தினை மக்களிடம் பரப்பவை ஆங்கில நாட்டிலிருந்து வந்த போதகர்கள் சிலர் தமிழ்மொழியைக்கற்றுப் புலமைபெற்றிருந்தனர். அதாவது வணக்கத்துக்குரிய போப்பையர் தமது தாய் மொழியாகிய ஆங்கிலத்தினைத் துறந்து தமிழ்மொழியையே முச்சாகக் கொண்டு அளப்பரிய தமிழ்த் தொண்டுகள் புரிந்து, இறுதிக் காலத்தில் பிறந்த நாட்டில் உயிரவிடும்போதுகூட தமது சமாதியில் 'இங்கு அடக்கமாகியிருப்பவன் போப். இவன் பிறப்பால் ஆங்கிலேயனாலும், வாழ்வு முறையில் புடம்போட்ட தமிழன்' என்று தமிழில் எழுதி வைத்த அளவுக்கு அன்றைய பாதிரிமாச் சிலர் தமிழ்மேல் அளப்பரிய ஈடுபாடு கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்து நாவாந்தறை கிறீஸ் தவக் கோவிலில் போதகராயிருந்த வணக்கத்துக்குரிய சால்ஸ்ஷோவான் ஓ. எம். ஐ. அவர்கள் 1946 ஆம் ஆண்டு தமிழ்ச் சுருக்கெழுத்து நூல் ஒன்றினை வெளியிட்டார்கள் இவர் கைக்கொண்டதும் 'ஸிலோவன் டியூப்பூவாயே' ஆங்கில முறையைத் தான். இந்நூல் சவாமி ஞானப்பிரகாசர் ஓ. எம். ஐ. அவர்களின் முன்னுரையுடன் யாழ்ப்பாணம் சென்ற்யோசேப் கத்தோ விக்க அச்சகத்தில் 1946 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. வணக்கத்துக்குரிய ஷோவான் தமது நூல்பற்றி முகவரையில் கூறியுள்ளவற்றை இங்கு கவனிப்போம்:-

"கனம் போப்பையர் கூறுவது போல "மாண்பு மிக்க தமிழ்" ப் பாகஷயப் பேசும் தமிழ் தன்பர்களுக்கு அவ்வழியில் பாகஷயத் தீவிரமாய்யெழுதும் ஓர் புதிய முறையை இந்துவின் மூலம் பயிற்றுவதே நமது நோக்கமாகும் இத்தாழிப்போழிச் சுருக்க வெழுத்து ஏற்கனவே இருபத்திரண்டு பாகஷகளில் கையாளப்பட்டதும் உகைப் பிரசித்தி பெற்றதுமான" Daploha அரிவரியை தடிப்படையாகக் கொண்டது.

மீண்டும் சுருக்கெழுத்து ஜுலூகுவானதும் பிரயாசமின்றி வீளங்கூடியதுமானது. குதன் சுருக்கத்தின் தீயற்கை போடியைத்தன. இம்முறை கொண்டு பேச்சுச் சொல்ல தீவிரமாய் எழுதலாம்.

நடத்த சுருக்கெழுத்துமுறை எப்பாலூக்கும் பொருத்த மூன்றால். ஒவ்வொரு பாகஷயமையும் அதன் தீயல்புக்கேற்ற சீற்றில் ருளுக்கங்களைக் கூட்டி இம்முறை கொண்டு சுருக்கவெழுத்தில் வரையலாம்.

இப்பெரியார் தயாரித்த இவ்வகைச் சுருக்கெழுத்து நம் தமிழ் மக்களிடம் பரவலாய்ப்பில்லாது போய்விட்டது. சுருக்கெழுத்துக் கலையை தமிழ்மொழியிற் பயில அக்காலத்தில் யாருமே ஆர்வங் கொள்ள வில்லை. பொதுமக்களைக் கவரத்தக்க பிரசாரமும் செய்யப்படவில்லை. ஆக இரண்டொருவர் குரு - சீடர் நிலையில் இப்பாதிரி யாரிடம் இக்கலையைப் பயின்றனர். அவர்கள் வழியில் இன்றும் இவ்வகைச் சுருக்கெழுத்தினை ஒரளாவு தெரிந்து வைத்திருப்பவர் திரு. பிலிப்பையா என்கின்ற ஓர் ஆசிரியர். இவர் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் சாதன பாட

சாலை ஒன்றில் ஆசிரியப் பணிபுரிந்தவர் - இவரிடம் பாடங்கேட்ட சிலருட் இக்கலை பிலீடுபாடு கொள்கின்றனர். எனினும் மக்களை ஈர்க்கும் சக்தி இச் சுருக்கெழுத்து முறைக்கு எட்டவில்லை என்றே கூறலாம்.

பண்டைக் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர் மத்தியில் தமிழ்ச் சுருக்கெழுத்துக்கலை பற்றி எவ்வித அக்கறையை மிருந்ததாகத் தெரியவில்லை. அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து மதபோதனையில்லை பட்டிருந்த வணக்கத்துக்குரிய ஷோவான் சவாமியாருக்கு தமிழ்மொழிச் சுருக்கெழுத்தில் ஏற்பட்ட ஆர்வம் பெருமுயற்சி, நம்மக்களிடம் சிறிதளவேனும் ஏற்படாமற் போனது விந்தையே. சங்கீதம், நடனம், சிற்பம் போன்ற கலைகள் தென்னிந்தியாவில் மக்களின் அன்றை வாழ்வுக்கலைகளாக மினிரந்தபின் நம்மக்களிடம் வந்தமைபோன்று தமிழ்ச் சுருக்கெழுத்துக்கலையும் தமிழகத்தில் ஒரளாவுபரவிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிலர் தமிழகத்தின் பல பாகங்களில் சென்று இக்கலைபயில் முனைந்தனர். தமிழ்மொழிக்கண் இதுவரை காலமும் புழக்கத்துக்கு இல்லாத ஒரு புதுக்கலையில் தாம் ஈடுபடுவதால் நன்மை கிட்டலாம் என்று இவர்கள் கருதியிருப்பார்கள். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், சிதம்பரம், சென்னை நகரங்களில் நம்நாட்டு இளைஞர்கள் சிலர் இக்கலைபயின்றனர். இவர்கள் தமிழகம் சென்ற காலத்தில் அந்நிய சௌலாவணிக்கட்டுப்பாடுகளோ - இலங்கை இந்தியப்பண்டத்துக் கட்டுப்பாடுகளோ கெடுபிடியரக அமையவில்லை. ஆனால் படிப்பின் இடைநடுவே இக்கெடுபிடிகளைச் சமாளிக்க வேண்டி ஏற்பட்டதால் அநேகர் பிறந்தகம் திரும்பிவிட்டனர். தொடர்ந்து பயின்றேரில் குறிப்பிடத்தக்கதாக இருவர் சுருக்கெழுத்து - தட்டெழுத்து இரு துறைகளிலும் இன்னும் இருவர் சுருக்கெழுத்துத் துறையிலும் ஒருவர் தட்டெழுத்துத் துறையிலும் சென்னை அரசினர் தொழில் நுட்பப் பீட்சையில் சித்திபெற்று நாடு திரும்பியிருந்தனர். இலங்கையில் முதன் முதலை ஒன்றில் ஆசிரியப் பணிபுரிந்தவர் - இவரிடம் பாடங்கேட்ட சிலருட் இக்கலை பிலீடுபாடு கொள்கின்றனர். எனினும் மக்களை ஈர்க்கும் சக்தி இச் சுருக்கெழுத்து முறைக்கு எட்டவில்லை என்றே கூறலாம்.

லாக தமிழ்ச் சுருக்கெழுத்து - தட்டெழுத்தாளர் நியமனம் கொடுக்க முன் வந்த பெருமை இலங்கை வானேலி நிலையத்தினருக்கே உரியது. 1951 ஆம் ஆண்டில் ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தாளரையும், இரண்டு தமிழ்த் தட்டெழுத்தாளரையும் இலங்கை வானேலி நிலையத்தினர். நியமித்தனர்.

இலங்கை அரசாங்க ஆதாவாடன் சுயமொழிச் சுருக்கெழுத்துக்கள்

இலங்கை சுதந்திரம் பெற்றதும் சுயமொழிகளாகிய சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அரசப்பனிகளை மேற்கொள்ள வசதியாக சுயமொழிச் சுருக்கெழுத்தாளரைப் பயிற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. தொழில்நுட்பக் கல்வியைப் போதிக்க உருவாக்கப்பட்டிருந்த இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரித் திணைக்களத்தினிடம் இப்பொறுப்பை ஏற்றும் படி அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 1949 ஆம் ஆண்டு ஜான் மாதத்தில் சுயமொழிச் சுருக்கெழுத்துக் கலையில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. விண்ணப்பக்காரர்களை அழைத்து மருதானை தொழில் நுட்பக் கல்லூரித் திணைக்களத்தில் ஒரு பரீட்சையும்-நேர்முகப் பரீட்சையும் வைக்கப்பட்டது. இதற்கு 7 தமிழ் பரீட்சார்த்திகளும், 25 சிங்களப் பரீட்சார்த்திகளும் தோற்றினர். திட்டவட்டமான சுருக்கெழுத்து முறைகளோ - பாடப்புத்தகங்களோ - தகுதிபெற்றதொழில் நுனுக்கவாதிகளோ இல்லாத காரணத்தால் இத்துறையில் பயிற்சியளிக்க முனைவது சாத்தியமல்லவெனக் கூறி இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரித் திணைக்களம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டது. இந்நிலையில் அன்றைய பாராளுமன்ற சபாநாயகராகவிருந்த சேர்- பிரான்ஸில் மொஸமூரே அவர்கள் பாராளுமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிங்களச் சுருக்கெழுத்தாளரைப் பயிற்றுவதற்கு திரு. சிற்வாத்துரை என்பவரைப் போதனுசிரியராக நியமித்து

ஏற்பாடு செய்துவிட்டார். இப்பயிற்கி 1951 ஆம் ஆண்டு ஆரம்பமாயிற்று.

அரசாங்கமொழிகள் விசாரணைக்குழுவும் சுருக்கெழுத்தும்

அரசாங்க மொழிகளாக சிங்களத்தையும் - தமிழையும் மேற்கொள்ள சகல ஆக்கபூர்வமான வேலைகளையும் நடை முறைப்படுத்தவேன 1951 ஆம் ஆண்டில் சேர். ஆதரவு விஜயவர்த்தனாவைத் தலைவராகவும், திரு. வண்ணாராயன் ஆகியோரை உறுப்பினராயும், டாக்டர் நந்ததேவ விஜயகேராவைச் செயலாளராகவும் கொண்ட ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் விதந்துரைக் கிணங்க 1952 ஆம் ஆண்டு மே மாதத்தில். அரசாங்கமொழிகள் கமிஷனின் மேற்பார்வையில் மருதானை ஆனந்தாக்கல்லூரியின் ஒருபகுதியில் சிங்கள - தமிழ் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றுள்ள சிங்களச் சுருக்கெழுத்து வகுப்பும் இவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலாக சிங்களச் சுருக்கெழுத்தைப் போதிப்பதற்கு திருவாளர்கள் சிற்வாத்துரை, ஸோறன்ஸ் பெரேரா ஆகியோரும், தமிழ்ச் சுருக்கெழுத்தைப் போதிக்க நானும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டோம்.

ஆரம்பகாலத்தில் பொதுமக்களிடம் இக்கலை பயில்வதற்கான உற்சாகம் அதிகம் ஏற்படச் செய்வதற்காக நிதிமந்திரியின் சிபார்சிற்கிணங்க ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதாந்தம் 60 ரூபா சன்மானமும் வழங்கப்பட்டது. பல இளைஞர் இப்பயிற்சிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 1959 ஆம் ஆண்டுக்குப்பின் தமிழ்மொழிச் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. சிங்களமொழிச் சுருக்கெழுத்து வகுப்புக்கள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றன. எனினும் இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரித் திணைக்களத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட என்பவரைப் போதனுசிரியராக நியமித்து

நிறுவனம் என அழைக்கப்பட்டது) 1959ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கமும், சம் மாந்துறை கணிட்ட தொழில் நுட்பப் பாட சாலையில் 1974 தொடக்கமும் தொடர்ந்து தமிழ்ச்சருக்கெழுத்துப் போதிக்கப்பட்டு வருகிறது. கண்டி, காலி, வதுளை, குரு நாகல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிங்கச் சருக்கெழுத்துப் போதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இலங்கையின் பல் வேறு பகுதிகளிலும் சுயமொழிச் சருக்கெழுத்துக்களை பரவ அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கப்பயிற்சிக் கூடங்களிற்

பிஸ்பற்றப்படும் தமிழ்ச்சருக்கெழுத்து முறை

1952 ஆம் ஆண்டில் அரசாங்கமொழி கள் சுமிஷனால் ஆரம்பிக்கப்பட்ட சுயமொழிச் சருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்டோரில் நான் தமிழகம் சென்று சிதம்பரத் தில் ‘திரு. என். சுப்பிரமணியம்’ சருக்கெழுத்துமுறையில் பயிற்சி பெற்றிருந்தேன். திரு. எம். சீனிவாசராவ் சருக்கெழுத்துமுறையினை திருச்சிராப்பள்ளியில் பயிற்சி பெற்றவர்களும் யாழ்ப்பாணத்தில் வணக்கத்துக்குரிய ஞோவான் சுவராமிகளின் சருக்கெழுத்துமுறையினைப் பயின்ற வரும் பலரும் போட்டியிட்ட இப்பதவிக்கு ‘திரு. என். சுப்பிரமணியம்’ முறை பயின்ற நான் தெரிவு செய்யப்பட்டேன். இத் தெரிவு சருக்கெழுத்து முறைகளை அடிப்படையில் வைத்து ஆராயப்பட்டதாக முற்றும் கொள்வதற்கில்லை. நேர்முகப் பரீட்சையில் பல முறைகள் பயின்ற பலர் தெரிவு செய்யப்பட்டிருந்தும், வேகப்பரீட்சையுலம் திறமை பெற்ற ஒருவரைத் தெரிவு செய்திருந்தனர். எனவே, தெரிவு செய்யப்பட்ட நான் எனது சருக்கெழுத்து முறையினையே போதிக்கக் கடமைப்பட்டிருந்தேன்.

அரசாங்க ஆதரவுடன் இலங்கை முழு வதும் தமிழ்ச் சருக்கெழுத்துமுறையினைப்

பரப்பக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது நான் தெல்லிப்பளை - தையிட்டிப் புலம் என்ற கிராமத்தில் பிறந்து பன்னாலை சேர். கனகசபை வித்தியாசாலையில் எனது படிப்பை முடித்துக் கொண்டு, தமிழகம் சென்று சிதம்பரம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் தமிழ்ச் சருக்கெழுத்து - தட்டெழுத்துக் கலைகளைப் பயின்று சென்னை அரசினரால் நடாத்தப்பெற்ற தொழில் நுட்பப் பரீட்சையில் சருக்கெழுத்துப் பாடத்தில் முதலாம் தரச்சித்தி பெற்றுள்ளேன். 1951இல் இலங்கை வானையினிலையத்தில் தமிழ்த் தட்டெழுத்தாளங்க இருந்து 1952 முதல் சருக்கெழுத்து - தட்டெழுத்துப் போதனைசிரியராகப் பணி புரிந்து வருகிறேன். 1960 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் பல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். முதல் முதலாக வணிக ஆசிரியர் விசேஷ பயிற்சி பலாவி ஆசிரியர் பயிற்சிக் கழகத் தில் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு தமிழ்ச் சருக்கெழுத்து - தட்டெழுத்து வேளைப் போதனைசிரியராகவும் இரண்டு வருடம் பணிபுரிந்துள்ளேன்.

வேறு சருக்கெழுத்து முறைகளைப் பயின்றேர் யாரேனும் அப்பதவிக்கு நியமனம் பெற்றிருப்பின் இன்று வேறுமுறைகள் நாட்டின் பலபாகங்களிலும் பரவியிருக்க இடமுண்டு. தனியார் கலைக்கூடங்கள் சாதிக்கக் கூடிய சாதனைகளைவிட அரசாங்க நிறுவனங்கள் பலம் வாய்ந்த ஸ்திரமான இடத்தைப் பெறுவது கலபமான செயல். இந்தியாவில் பிறந்து தமது சீரியவாழ்வு முறையால் உலகுக்கு ஒரு புதுச்சமயத்தைத் தந்தார் புத்தர் பெருமான். அவருடைய நறபோதனை உள்ளடக்கிய புத்தசமயம் இந்தியாவைவிட இலங்கையில் பெருவாரியான மக்கள் கைக்கொள்ளும் மதமாக இடம்பெற்று போலவே, தமிழகத்தில் உருவாக்கப்பட்ட சருக்கெழுத்து முறை தமிழக மக்களிடம் பெற்றிருக்கும் அரவணைப்பை விட நம் நாட்டுத் தமிழ்பேசும் மக்களிடையே மிகமிகப் பெரிய ஆதாரவைப் பெற்றுவிட்டது. அரசாங்க நிர்வாகத்தின் மீழள்ள தொழில் நுட்பக்

கல்லூரிகளில் - ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் - பரவலாகவுள்ள மகாவித்தியாலயங்கள் - முதற்றரக் கல்லூரிகள் எங்குமே போதிக்கப்படுவது ஒரேவகைச் சுருக்கெழுத்து முறைதான் என்ற நிலை இன்று வரை நிரந்தரமாகிவிட்டது.

பாடப்புத்தகமாக தமிழ்ச்சுருக்கெழுத்து

தமிழ்ச்சுருக்கெழுத்தினைப் பாடசாலை மாணவர்கள் பயில்வதற்கு ஆதாரமாக இலங்கையில் பாடப்புத்தகம் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'விப்கோதமிழ்ச் சுருக்கெழுத்துப் புத்தகம் (என். சுப்பிரமணியம் முறை) இலங்கையில் கிடைப்பது மிக அரிது. அன்றியும் தமிழகத்தில் புழக்கத் திலுள்ள என். சுப்பிரமணியம் சுருக்கெழுத்து முறையிலிருந்து பல்வேறு மாற்றங்களுடன் - இக்கலையிலீடுபடுவோருக்கு இலகுவில் பின்பற்றத்தக்க பற்பல சீர்திருத்தங்களுடன் நமது நாட்டில் சுருக்கெழுத்துக்களை வளர்க்கப்பட்டது. அடிப்படையில் ஒரே ஒனியமைப்பைக் கொண்டிருந்தாலும் பாட அமைப்புமுறை - சுருக்கங்கள்-பிற்சேர்க்கை-முற்சேர்க்கை தனிக்குறிச் சொற்கள் - பயிற்சி இவற்றிலெல்லாம் இலங்கை மக்கள் ஆர்வத்துடன் கைக்கொள்ளத்தக்க புதுப் புதுக் கண்டு பிடிப்புக்களை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிவிட்டது. இதற்கிணங்க இத்துறையிலீடுபட்டுமூக்கும் சிலர் தமிழ்யல்புக்கேற்ப பாடங்களைத் தட்டெடுத்தில் பொறித்து பிரதிகள் எடுத்துப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். இவர்களின் முயற்சியையும் பாராட்டவே வேண்டும்.

(அ) திரு. கா. ஏம்பழுர்த்தி

இவர் அரசாங்க மொழிகள் அலுவலகத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்றவர். 1959 ஆம் ஆண்டில் யாற்பாணம் கணிட்டதொழில் நுட்பப் பாடசாலையில் வேளாப்போதனுசிரியராக இருந்து தமிழ்ச் சுருக்கெழுத்துப் போதித்தார். மாணவர்களுக்கு உபயோகிக்கப்படக்

கூடிய 'தமிழ்ச்சுருக்கெழுத்து' பாடப் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். தமது ஆசிரியர் தமக்குக் கொடுத்த குறிப்புக்களையும் பயிற்சிகளையும் இந்நால் மூலம் வெளியிட்டு இங்கலைப்பயில்வோருக்கு மிகப்பெரிய பணியினை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தார். இவர் இப்பொழுது மக்கள் வங்கியில் தமிழ்ச்சுருக்கெழுத்தானாகப் பணிபுரிகிறார்.

(ஆ) திருமதி மகாலட்சுமி தோட்டுவிஸ்தார்:

இவர் அரசாங்க மொழி அலுவலகத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சிபெற்ற முறை பெண் மாணவி. தமது வாழ்க்கைத் துணியாகவே தமிழ்ச் சுருக்கெழுத்தைக் கொண்டுள்ளார். இக்கலையிற் கொண்ட பேரவாளினால் மேலும் பற்பல ஆராய்ச்சிகள் செய்து 'விலோவன்' ஆங்கில முறையுடன் 'பிட்மன்' ஆங்கில முறையில் சில பதிகளையும் ஆய்விற் கொண்டு. சொற்களிப்புக்கள் - சொல்வதெழுதற் பயிற்சிகளையும் சேர்த்து தமிழ் 'ஒலியருவ்'ச் சுருக்கெழுத்து என்றெரு நூலை வெளியிட்டுள்ளார். இந்நால் திரு. கா. ஏகாம்பரமுருத்தி வெளியிட்ட நூலில் கையாண்டுள்ள பாடக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மேன்மேலும் பற்பல புதுக்கண்டு பிடிப்புக்களை உள்ளடக்கியது.

(இ) ஆனந்தாகலைக்கல்லூரி வெளியீடு:

சன்னகத்திலுள்ள ஆனந்தாகலைக்கல் ஹரி இயக்குநராக இருந்த ஹரி அறிஞர் சுருக்கெழுத்து 'விதிகளும் பாடங்களும்' என்றெரு நூலை வெளியிட்டுள்ளார். இந்நாலும் முன்னைய இரு நூல்களின் ஒலியமைப்புக்களைக் கொண்டிருந்த போதிலும் ஒலிக் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் ஒழுங்கு முறையில் - பாடவரிசைக் கிரமத்தில் சில மாறுதல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இம்மூலகை நூல்களையும் தமிழ்யல்புக்கேற்ப வெளியிட்டு தமிழ்ச் சுருக்கெழுத்துறையிலீடுபடுவருங்கு உறுதுக்கையாக

வினாக்கள் பெறுவதற்கு நம் ஏன் துவே
மற்று முடிவுத்

வாய்மை அமைக்கும் -
தாக்குதலுடைய:

தமிழ் மொழியில் வணிகப் பாடங்களைப் போதிப்பதற்காக முதன் முதலாக 1961 ஆம் ஆண்டு வணிக ஆசிரியர் சில கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். ஏனைய வணிகப் பாடங்களுடன் சுருக்கெழுத்து - தட்டெழுத்துப் பாடங்களையும் இவர்கள் போதிக்கக்கூடமைப்பட்டிருந்தனர். இலங்கைப் பரீட்சைப் பகுதியினரின் பரீட்சைப் பாடத்திட்டத்தில் சுருக்கெழுத்தும் - தட்டெழுத்தும் ஒரேபாடமாகக் கணிக்கப்படுகிறது. இதனால் கல்லூரிகளில் வணிகத் துறை எடுக்கவிரும்பும் மாணவர்கள் சுருக்கெழுத்துப் பாடத்தினைப் படிக்க முடியாத நிலைக்கு ஆளாயினர். பெரும்பாலான கல்லூரிகளில் தட்டெழுத்து எந்திரம் இல்லை. அப்படி இருத்தாலும் போதியளவு எந்திரங்கள் இருப்பதில்லை. இக்காரணத்தால் ஆரம்பகாலத்திலிருந்தது போல சுருக்கெழுத்தையும் தட்டெழுத்தையும் தனித் தனிப் பாடங்களாக அமைக்க முடியாதாவென மேலிடத்திடம் பலர் குகார் கிளப்பி வந்ததன் பயனாக 1974 டிசம்பரிலிருந்து இரு பாடங்களாகக் கணிக்கப்படுகின்றன.

ஆங்கில மொழி மூலம் வணிகப் பாடங்களைப் பயின்ற சிலர் வணிக ஆசிரியர்நியமனம் பெறுகின்றனர். கணக்கியல், வணிகருவங்கள், வணிகவெண்கணிதம் போன்ற வணிகத்துறைப் பாடங்களை ஆங்கில மொழிமூலம் பயின்றாலும் இக்கலைச்சொற்களை ஆதாரமாகக் கொண்டு தமிழ்மொழியில் பயிற்றலாம். ஆனால் சருக்கெழுத்தின் நிலை அப்படி இல்லையே.

1964 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பவாவி ஆசிரியர் பயிற்சிக்கழகத் தில் வளர்க் கூடியர் விசேட பயிற்சிவகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெறுகின்றன. இங்கு பலர் பயிற்சி பெற்று

கல்லூரிகளில் நியமனம் பெற்றுள்ளனர். இவ்வகுப்புக்கள் ஆரம்பமான காலத்திலீருந்து தொடர்ந்து ஒரேவகைத் தமிழ்ச் சுருக்கெழுத்து முறையே போதிக்கப்படுகிறது. 1966 ஆம் ஆண்டிலிருந்து இங்குதமிழ்ச் சுருக்கெழுத்து - தட்டெழுத்து வேளைப் போதனுசியராக திரு. வெ. சி. சிவஞானம் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் தெல்லிப்பனை - விழிசிட்டி என்ற
கிராமத்தில் பிறந்து தமது கல்வியை
பன்னுலை சேர். கனகச்சபை வீத்தியாசாலை
யில் முடித்துக்கொண்டு, தமிழகம் சென்று
சிதம்பரம், தஞ்சாவூர் ஆகிய நகர்களில்
தமிழ்ச்சுருக்கெழுத்து - தட்டெழுத்துக்களை
களைப் பயின்று, சென்னை அரசினர்
தொழில் நுட்பப்பரிட்டையில் சித்திய
டைந்து பிறந்த நாட்டுக்கு வந்ததும்
இக்கலைகளைப் பரப்ப யாழ்ப்பாணம் நாவலர்
வீதியில் ஒரு பயிற்சிக் கல்லூரியை
நடத்தினார். யாழ்ப்பாணம் மரநகரச்சபை,
இலங்கை வானேலி போன்றவற்றில்
தமிழ்ச் சுருக்கெழுத்து - தட்டெழுத்தாள
ஞகப் பணிபுரிந்து; ஆசிரியத் தொழிலை
மேற்கொண்டார். தமிழ் மொழி மூலம்
முதன்முறை பயிற்சிபெற்ற விசேட வணிக
ஆசிரியர் குழுவில் இடம் பெற்று இப்பொ
ழுது வயாவிளான் மத்திய மகாவித்தியா
சாலையில் வணிக ஆசிரியராகவும், பலாவி
ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் வேலைப்
போதனுசிரியராகவும் பணிபுரிகிறார். இவ
ரின் இக்கலைத் தொண்டு பல்லாண்டு சிறப்
புற்றேங்குமென நம்புகிறேன்.

தமிழ்ச் சுருக்கெழுத்தாளரும்-அரசாங்க நியமனமும்

இலங்கையின் சரித்திரத்திலே தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் நியமனத்துக்கான போட்டிப்பரிட்சை திறநேரேயினால் 1956 ஆம் ஆண்டில் முதன் முதலாக வைக்கப் பட்டது. இப்பரிட்சைக்கு 50 பரிச்சார்த் திகள்வரை தோற்றியிருந்தனர். கடைசியில் இருவர் மாத்திரம் தெரிவு செய்யப் பட்டிருப்பதாக அரசாங்க வர்த்தமானி

யில் பிரகரித்தனர். தெரிவு செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கே நியமணம் வழங்கினர். மற்றவருக்கு நியமனம் வழங்கப்படவில்லை. சிங்களமொழிச் சுருக்கெழுத்தாளர் பல நூற்பேர்வரை அரசாங்க நியமனம் பெற்றிருந்தும் தமிழ்மொழிச் சுருக்கெழுத்தாளர் நியமனம் பெற்றுமைக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில் பல உண்மைகள் தெரிய வருகின்றன.

(அ) தமிழ்மொழி பேசும் மக்களிடையே தன் மொழியார்வம் இன்னமும் கூடரிடவில்லை.

(ஆ) தமிழ்மொழி பேசுவோர்தமது அலுவல்களைத் தமிழ்மொழியில் செய்யாமை.

(இ) தமிழ் தெரிந்த அரசாங்க ஊழியர் பலர் தமிழ் மொழியில் பணியாற்றத் தயங்குதல்.

மேலே குறிப்பிட்ட நிலைகள் எப்போசீர்படுகின்றனவோ அன்றதான் தமிழ்மகளின் கலைகள் தன்னிச்சையாகப் பரவாய்ப்புண்டாகும்.

1956 ஆம் ஆண்டில் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற நடவடிக்கைகளில் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழ்மொழித் தொடர்பு கொண்ட காரணத்தால் மேலும் மூன்று தமிழ் அறிக்கையாளர் 1961 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். மேல் சபையிலும் ஒரு தமிழ் அறிக்கையாளர் நியமிக்கப்பட்டிருந்தார். தமிழரின் தலைநகரமாக மதிக்கப்படும் யாழ்ப்பாண நகரான்மைக் கழகத்திலும் ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மக்கள் வங்கி' நிறுவனம் நாலு தமிழ்ச்சுருக்கெழுத்தாளரையும், மத்தியவங்கி ஒரு தமிழ்ச்சுருக்கெழுத்தாளரையும் நியமித்துள்ளன. நீதிமன்றங்கள் பலவற்றில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் பலர் இப்பொழுது பணிபுரிகின்றனர். இலங்கை அரசாங்கத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் நியமனம் பெற-

றிருப்போரில் மிகப் பெரும்பாலோர் எமதுசுருக்கெழுத்து முறையினைப் பயின்றவர்கள் என்று கூறுவதில் பெருமையடைகிறேன்.

தனியார் கல்விக்கூடங்களில் சுருக்கெழுத்து:

கலைப்பாடங்கள், விஞ்ஞானப்பாடங்கள் போன்றவற்றில் மாணவர்களை ஊக்குவிற்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனியார்கல்விக்கூடங்கள் நாட்டின் பல பாகங்களிலும் நிறுவப்பட்டு இயங்கிவருகின்றன. காலத்துக்கேற்ற கல்வியை மக்களிடையரப்பும் பொறுப்பில் தனியார் கல்விக்கூடங்களும் பெருமையற்சி கொள்கின்றன. இவ்வகையில் வணிகத்துறைப்பாடங்களையும் முக்கியமாக சுருக்கெழுத்துக்கலையைதமிழ் மொழிமூலம் பரப்பும் தனியார்கல்விக்கூடங்கள் வட இலங்கையில் பத்தும் கிழக்கலங்கையில் இரண்டும் தொழிற்பட்டுவருகின்றன. பொதுவாக ஏனையபாடங்களைப் போதிக்க பட்டதாரிகள் நியமனம் பெற்றாலும், வணிகப்பாடங்களைப் போதிக்க மட்டும் தகுதிவாய்ந்த பட்டதாரிகள் கிடைக்காத அவற்றிலே தனியார் கல்விக்கூடங்களுக்குண்டு. இந்தியாசென்று 'பி. காம்' பட்டம் பெற்ற ஒருசிலர் நிரந்தரவேலை வாய்ப்புக்கிடைக்கும் வரை ஒரு பொழுதுபோக்கு அலுவலாகத் தனியார் கல்விக்கூடங்களில் போதனையிலீடுபடுகின்றனர். சுருக்கெழுத்துத் துறையினைப் போதிப்பதற்கு பயிற்சி பெற்றயாரும் தனியார்கல்விக்கூடங்களுக்குக் கிடைப்பதற்கு: எனினும் சில கல்விக்கூடங்களில் தொழில் நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் பணிபுரிகின்றனர். பல கல்விக்கூடங்களில் ஆங்கில மொழிமூலம் சுருக்கெழுத்துப் பயின்றோர் தாமகற்ற முறையினை தமிழ்ப்படுத்தி தமிழ்மொழி வாயிலாகப் போதிக்கின்றனர். காலகத்தில் தென்னகத்தில் வெளியானதிரு. எம். சினிவாசராவ் 'பின்யன்' சுருக்கெழுத்துமுறையினைப் பின்பற்றவும் செய்தனர். குறிப்பிடத்தக்க ஒருசில தனியார்கல்விக்கூடங்களில் 'பிட்டெமன்' தமிழ்ச்சுருக்கெழுத்துப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால்

பெரும்பாலான கல்விக்கூடங்கள் எமது முறையினையே பின்பற்றுகின்றன. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறையில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்விக்கூடத்தில் அதன் இயக்குநர் ‘பிட்மென்’ முறையினைத் தாம் பயிற்றிவருவதாக ஒரு சந்தர்ப்பத்தில் பத்திரிகையில் செய்தி வெளி யிட்டிருந்தார். ஸ்ரீமீனாட்சி கல்வி நிலையத்திலும் தமிழ்ச்சருக்கெழுத்து பல வருடங்களாகப் போதிக்கப்படுகிறது. இங்கும் எமது சுருக்கெழுத்து முறையே கைக் கொள்ளப்படுகிறது; பொதுவாக இலங்கையில் உள்ள தனியார் கல்விக்கூடங்கள் தரமான கல்வியைப் போதிப்பதில் அதிக அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. பணவருவாயை மாத்திரம் குறிக்கோளாகக் கோள்ளாமல் கலைத் தொண்டு - தெய்வீகத் தொண்டென்ற புனித எண்ணம் யாவருக்கும் தோன்றும் நாள் எந்நாளோ?

நிறு. முருகேச அவர்களின் கலைத் தொண்டு

சித்தங்கேணியிற் பெறந்து தெல்லிப்பழையை வசிப்பிடமாகக்கொண்ட திரு. முருகேச அவர்கள் தெளிப்பளை யூனியன் கல்லூரியில் எழுதுவினாஞ்சாராகப் பலகாலம் பணியாற்றி வருகிறார். இப்பெரியார் வணிகத்துறைப் பாடங்களில் தமக்கிருந்த நீங்கா ஆவலினால் தனியார் கல்விக்கூடம் ஒன்றை நடாத்தினார். இங்கு பயில வந்தோர்க்கு ஆங்கிலமொழி மூலம் வணிகப்பாடப் போதனைகளைச் செய்து வந்தார். தமிழ் மொழியில் ஒரு சுருக்கெழுத்து முறையினை - அதுவும் உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கில ‘பிட்மென்’ சுருக்கெழுத்தைத் தழுவி தாமே ஒன்றை உருவாக்கினாலென்ன என்ற ஒரு ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. தமிழகத்தில் ‘பிட்மென்’ முறைத் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பாவணைக்கு வந்து பல ஆண்டுகழிந்த பின்பும், 1962 ஆம் ஆண்டு குழுதம் பத்திரிகையில் அப்பாடங்கள் பிரசரிக்கப்பட்ட பின்பும் இப்படியான ஓர் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதற்குக் தாரணமும் உண்டு. இலங்கைத் தமிழர் ஒருவரால் இம் முயற்சி

வெற்றிகரமாக நிறைவேற்றப்படல் வேண்டும்; அதிலும் இதுகாலவரை ‘பிட்மென்’ முறையினைத் தமிழாக்கம் செய்தோர் கணிக்கத் தவறிய பல புத்திபூர்வ ஆக்கங்களைத் தாம் செய்ய வேண்டும். தமிழ் மொழியில் அதிகம் திறமை பெற்றிராத ஆங்கிலம் தெரிந்த தமிழரும் இலகுவில் கற்க வேண்டும் என்ற புதவித சிந்தனை களை மேற்கொண்டு இப்பணியில் துணீவடன் இறங்கியுள்ளார். தினகரன் நாளிதழிலும், மலாயாவில் வளியிடப்படும் ‘தமிழ்நேசன்’ (26 - 4 - 66) பத்திரிகையிலும் தமது கண்டுபிடிப்புப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இவரது ‘பிட்மென்’ தமிழாக்கச் சுருக்கெழுத்துப்பறை அச்ச நூல்வடிவில் உருவாகிக் கொண்டிருப்பதாக அறியக் கிடைக்கிறது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் விதி முறைக்குத் தமிழ் இலக்கண விதிகளுக்கு நன்னாற் சூத்திரங்கள் பயன்படுவன போல, நவாலியூர் சோ. இளமுருகனர் சூத்திரங்கள் யாத்துள்ளார். திரு. முருகேச அவர்கள் பெரும் பெரும் கல்விமான்கள் பலரின் ஆலோசனை - ஆசிகளை - உதவிகளைப் பெற்று இந்நூலினை ஆக்கிக் கொண்டிருக்கிறார். பொதுமக்கள் மத்தியில் இதன் மதிப்பு என்ன என்பதை வருஷாலமே நிர்ணயிக்கும்.

தமிழகத்திலும், இலங்கையிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் நடைமுறையில் கையாளும் தமிழ்ச் சுருக்கெழுத்தின் பிறப்பும் வளர்ச்சியும் எத்தகையது என்பதை ஓரளவு விளக்கியுள்ளேன். பொதுவாக தமிழ் மொழியார்வம் மிக்க பலர் இப்புதுக்கலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக வள்ளானார். இலகுவில் வேலைவாய்ப்புப் பெறும் வருவாய்ப் படிப்புக்கும் இப்புதுக்கலையை இளைஞர் நாடுகின்றனர். இலங்கையில் தமிழ்ப்பேசும் பகுதிகளில் எங்கு சென்றுலும் தமிழ்ச் சுருக்கெழுத்தைப்பற்றி அறிந்தவர்கள் - அறிய முற்படுவர்களைச் சந்திக்கலாம். எமது மொழியின் வளர்ச்சியை ஏனையோருக்கும் துலங்கைவக்கச் சுருக்கெழுத்துக் கலைவளர்ச்சி இன்றியமையா

தது. பெரியோரும் - கல்விமான்களும் - மாணவ இளைஞர்களும் இக்கலையின் உயர் வகுகு உறுதுணையாய் உழைப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.

சிங்களமொழிச் சுருக்கெழுத்தின் அபிவிருத்தி

சிங்கள மொழியில் சுருக்கெழுத்துக் கலை 1940 ஆம் ஆண்டிலிருந்து வளர்த் தொடங்கியது. தமிழ் மொழிச் சுருக்கெழுத்தினை தமிழகத்திலிருந்து கற்றுவந்து பரப்பவாய்ப்பிருந்தது. ஆனால் சிங்கள மொழி உலகின் வேறுநாடுகளில் இல்லாமையால் இங்குள்ள ஆர்வமுள்ள சிங்களக் கலைஞர் சிலர் ஆங்கிலச் சுருக்கெழுத்தைத் தழுவி தமது மொழிக்கேற்ற சுருக்கெழுத்து வடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர். சிங்களமொழிச் சுருக்கெழுத்து வரலாற்றில் திருவாளர்கள் லோறன்ஸ் பெரேரா, சிறீவர்த்தனா, உறங்டர் ஆகிய மூருக்கும் அழியாத இடமுண்டு. இம் மூன்று அறிஞர்களும் மூன்று வணக்சிச் சுருக்கெழுத்து முறைகளைப் பொதுமக்களுக்குச் சமர்ப்பித்துள்ளனர். திரு. லோறன்ஸ் பெரேரா அரசாங்க மொழிகள் அலுவலகத்தினரால் 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்களச் சுருக்கெழுத்தாளர் பயிற்சி வகுப்புக்களை நடாத்திவருகிறார். இறுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பயிற்சியாளர் இவிரிடம் பயின்றுள்ளனர்; இவரின் சுருக்கெழுத்து முறையினைப் பரப்ப சிங்கள மக்கள் வசிக்கும் கேந்திரப் பிரதேசங்கள் யாவற்றிலும் தனியார் கல்விக் கூடங்களும் மூண்டு. திரு. சிறீவர்த்தனா 1951 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகர் மொலமூரே அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிங்களச் சுருக்கெழுத்தாளர் பயிற்சி வகுப்புக்களுக்குப் பொறுப்பாளராக விந்து, பாராளுமன்ற சிங்கள அறிக்கையாளராகப் பதவியேற்று, மேல்சபையில் சிங்கள அதிகார பூர்வமான அறிக்கை ஆசிரியராகப் பதவியுயர்வு பெற்றிருந்தார். திரு. உறங்டர் இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியில் வணிகத்துறையில் போதன

சிரியராகக் கடமையாற்றி ஒய்வு பெற்றுள்ளார். இம் மூவரின் முறைக்களிலும் எந்தச் சுருக்கெழுத்துமுறை வேகம் எழுதுவதில் - பயில்வதில் - விஞ்ஞான ரீதியில் கலப்பானது என்பதை நிரணயிப்பதற்காக அரசாங்கம் ஒரு விசாரணைக் குழு நியமித்தது. இக்கமிஷனில் இறுதி அறிக்கையில் திரு. லோறன்ஸ் பெரேராவின் முறைக்கு முதலிடமும், திரு. உறங்டரின் முறைக்கு இரண்டாம் இடமும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. திரு. உறங்டர் 'பிட்மென்' ஆங்கிலச் சுருக்கெழுத்தினைத் தழுவி தமது முறையினை ஆக்கியுள்ளார். திரு. லோறன்ஸ் பெரேரா 'ஸ்லோவன்' டியுப்ளாயே ஆங்கில முறையினைத் தழுவி, பிற்சேர்க்கையாக 'பிட்மென்' முறை உத்திகளையும் கலந்து ஒரு புதுவகையினை அறிமுகப்படுத்தியுள்ளார். இக்கலப்புமுறை வியக்கத்தக்க அதிவேக சாதனையைச் சிங்களச் சுருக்கெழுத்துப் பயில்வோர் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. சிங்கள மொழி வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக விளங்கிய சுருக்கெழுத்து முறை ஒன்றணை வகுத்து, பல பயிற்சியாளர்களைத் திறம்பட உருவாக்கி நாட்டுக்குத் தந்துதவிய திரு. லோறன்ஸ் பெரேராவின் முயற்சியினை இலங்கை அரசு கெளரவித்து 12-2-76 இல் கலாச்சார அமைச்ச விழாவொன்றும் நடாத்தியது. இலங்கைப் பாராளுமன்றத்தில் அறிக்கையாளருக், மந்திரி அலுவலகம், அரசாங்க - தனியார் நிறுவனங்கள், பட்டின - நகரசபைகள், நகராணமைக் கழகங்கள், கூட்டுத்தபானங்கள், நீதிமன்றங்கள், புதினப்பத்திரிகாலயங்கள் எங்குமே ஆயிரக்கணக்கான சிங்களச் சுருக்கெழுத்தாளரும் பணிபுரிகின்றனர். மகறகம் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் வருடா வருடம் நூற்றுக்கு மேற்பட்ட வணிக ஆசிரியர் விசேட பயிற்சி பெறுவோர் சேர்த்துக் கொள்ளப்படுவதனாலும், ஆயிரக்கணக்கான தனியார் கல்விக் கூடங்களிலும் சிங்களச் சுருக்கெழுத்துப் போதிக் கப்படுவதனாலும் பல நூற்கணக்கான பயிற்சி பெற்ற சிங்களச் சுருக்கெழுத்தாளர் நாட்டின் பல பாகங்களிலும் பரவலாகப் பணிபுரிகின்றனர். சிங்கள மொழி

இலங்கையின் அரசு மொழியாக உயர்த் தப்பட்ட இக்குறுகிய காலத்தில் அனப்பரிய பெருமதிப்பை சுருக்கெழுத்துக்களை சிங்கள மொழிக்கண் பெற்றுத் திகழ்கிறது.

பண்பும் பயனும்

சிங்களமொழிச் சுருக்கெழுத்தில் முதன் மையானதென ஒப்புக்கொள்ளப்பட்ட முறையினை வருவாக்கிய திரு. லோறங்ஸ் பெரேரா அவர்கள் 'ஸ்லோவன்' 'பிட்மென்' கூப்பு முறையை அறிமுகப் படுத்தி வெற்றி கண்டது போல, இலங்கையில் தமிழ் மொழிச் சுருக்கெழுத்தி ஜெப் போதிக்கவென அரசினரால் நியமிக்கப்பட்ட நான் 'ஸ்லோவன்' முறையினைத் தழுவி திரு. என். சுப்பிரமணியம் எழுதிய முறையினைப் புதுப்பித்து 'பிட்மென்' சுருக்கெழுத்துமுறைகள் சில வற்றை ஆதாரமகாக் கொண்டு ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்களை பின்னடியில் சேர்ந்துள்ளேன், எனவே இங்கையின் தேசிய மொழிகளாகிய சிங்களமும், தமிழும் ஒரே அடிப்படையில் எழுதப்பட்ட சுருக்கெழுத்து முறைகளைக் கொண்டு சிறப்புப் பெற்று வருகின்றன. தன்மொழிச் சுருக்கெழுத்துப் பாட-நூல்களை அச்சிட்டு வெளியிட தனிப்பட்ட ஒருவரின் பொருளாதார நிலை இடந்தராது. இக்கலைகளில் ஆர்வமுடைய தாபனங்கள் சில முடிவந்து இவ்வழூர்ல கலைகளைப் பரப்ப ஏதுவாகவுள்ள பாடநூல்களை அச்சேற்ற முயலவேண்டும். அல்லது அரசாங்க பாடநூற்பிரசர சபை இப்பொறுப்பை ஏற்கலாம். இதற்கான முயற்சிகளில் பெரியார்கள் - கல்விமான்கள் அயராதுமூக்க வேண்டும்.

வாழ்க தமிழ்!

பயிற்சியாளரின் திறமையைப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க உரிமைபெற்ற திணைக்களங்கள் சொற்கணிப்பு-மதிப்பீடு போன்றவற்றில் திட்டவட்டமான முறைகளை நிர்ணயம் செய்யவேண்டும் வரை முறையான திட்டங்கள் வகுக்கப்படாமையால் தான்தோன்றித்தனமான சில இடர்ப்பாடுகள் இக்கலையிலீடுபடுவோரை எதிர்நோக்கி ஆர்வங்குன்றச் செய்கின்றன. அரசாங்கமும் கல்விமான்களும் தொடர்புகொண்டு ஆய்வுக்குழுவொன்றின் மூலம் தீர்வு காணவேண்டும்.

கலைகள் வளர்ப்பதில் போட்டி பூசல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதநிலை. ஒன்றுக்குமேற்பட்ட சுருக்கெழுத்து முறைகள் நடைமுறைக்கு வரும்போது சிறப்புரிமை பாராட்டும் பண்பும் யாவருக்கும் இயல்பாட்டே! அதனால் ஒருவர் மற்றவரைத் தூற்றமுயலாது தம் கண்டுபிடிப் பின் மகிமையைப் பயிற்சியாளர் மூலம் பிரதிபலிக்கச் செய்து கலைத் தொண்டில் நாட்டஞ்சு செலுத்துவது வேண்டற்பாலது. இப்பண்புநெறி வளரவேண்டுமாயின் தமிழ் மொழிக்கண் மாசிலாத பிடிப்பு வளரவேண்டும். அதைத் தொடர்ந்து தொழிற்படும் அலுவல்கள் யாவற்றையும் தமிழ்மொழியிற் செயற்பட ஆர்வங்கொள்ளல் வேண்டும், பொதுமக்கள் அதாவது தமிழ்ப் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் இவ்வண்மையை உணரும் காலம் உருவானால் தமிழ்மொழிக் கலைகள் வளம் பெறும் - முக்கியமாக தமிழ்ச் சுருக்கெழுத்துக்களை துளசிபோல் வளர்ந்து நிலைபெற்று உய்யும் என்பது உறுதி.

வளர்க கலைகள் !!

- ★ G. C. E. (O/L) 1976
கலை/வர்த்தகம்
- ★ G. C. E. (A/L) 1977
- ★ N. C. G. E. 1976
- ★ மோட்டார் எந்திரவியல்
- ★ விசேட ஆங்கில வகுப்புகள்

அனுபவமும் திறமையுமின் சிறப்புப் பட்டதறிவிரவையாளர்களால் கற்பிக்கப்படுகிறது.

MERCURY INSTITUTE

Nelliady,

KARAVEDDY.

விழா காலைம் தந்தை வாழ வேண்டும் சிறப்புறை! — தமிழ் சமூக தந்த சருக்கொழுத்து வளம் பெற வேண்டும் என்றுமே!



எமது வாழ்த்துக்கள்

Poopalasingam Book Depot

*Book - Sellers, Stationers, News Agents,
Publishers*

4, Opposite Bus Stand,
JAFFNA.

JAFFNA TUTORIAL COLLEGE

Regd. No. 4884

107 (343) Point-Pedro Road,
NALLUR, JAFFNA.



Provides Courses in

G. C. E. (O/L) Science / Art / Commerce

Shorthand Typing (Tamil / English)

N. C. G. E., H. N. C. E.

Draughtsman Apprentice

Sinhala Class.

Special English Classes.

எந்தை ஆற்றும் சேவை எம்
சிந்தை யூட்டத் தேவை நம்
தந்தை தந்த சுருக் கெழுத்து
யைந்த னுள்ளம் ஊறுதே.

EDUCATION TUITION CENTRE 34, Palaly Road - JAFFNA

விற்பனைகளின்றன:

தேர்வுப் பர்டிசெக்கான புதியவளியீடுகள்

1.	சைவசமயம் (N. C. G. E.) (புதிய வெளியீடு)	4-00
2.	சமூகக் கல்வி (N. C. G. E.) (புதிய வெளியீடு)	5-00
3.	தமிழ் மொழி (N. C. G. E.) (புதிய வெளியீடு)	7-00
4.	நாட்டுப் பண்ணகள் (பயிற்சி வினாக்களும் விடைகளும்)	3-50
5.	ஆங்கிலம் (N. C. G. E.) New Edition)	7-00
	ஆங்கிலம் (G. C. E. O/L) A New Revised Edition)	6-00
6.	கணிதம் (N. C. G. E.) (New Maths)	
	புதிய திட்டக் கணித விளக்கங் தொகுப்பு பகுதி I	2-00
7.	போகுவில் அறிமுகம்	பகுதி I 10-00

நூனரூபி புத்தகக் கும்பணி

மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்

சிறந்த சேவை

நிறைந்த கல்வி

N. C. G. E, H. N. C. G. E, G. C. E, O/L & A/L

ஐஞ்ஞானம், கலை, வர்த்தகம் கருப்புகள் நடைபெறுவின்றன
தாவரவியல் - செல்வி ராஜூரட்னம் B. Sc. (Cey.) அளவையியல் - P. சுப்பிர
மணியம் B. A. (Cey) பொருளியல் - N. கிரங்களைந்தம் B. A. (Econ) (Cey)

கேம்பிரிட்ட் கல்வி நிலையம்

CAMBRIDGE TUTORIAL COLLEGE

திருநெல்வேலி சந்தி,

யாழ்ப்பாணம்

விபரங்கட்டு - யோசனை - ராஜூர

நீறாக் குழுவீனர்

தலைவர்: திரு. க. பேஜயரத்தினம்

செயலாளர்: கீழ்க்கால-பொன்னையன்

அமைப்பாளர்: திரு. ஐ. சண்முகம்

பொருளாளர்: திரு. க. சுந்தரம்பிள்ளை

செயற்குழு உறுப்பினர்கள்

திரு த. இராசரத்தினம்

.. ந. நடராசா

.. கு. பாலகிருஷ்ணன்

.. வெ. லாதீஸ்வரோகநாதன்

.. து. சிறீகிருஷ்ணராசா

.. க. இராசேஸ்வான்

.. த. யோகராஜா

.. ச. சாந்திகுமார்

.. க. தவராசா

.. S. நவரத்தினம்

.. க. தனேந்திரன்

செல்வி சி. மாலதி

செல்வி சி. சுந்திரா

ஈழத்து தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை
திரு. சி. இராமலிங்கம் அவர்களின்

(யாழ் - பல்தொழில் நுடப் நிறுவன சுருக்கெழுத்துறைத் தலைவர்)

வெள்ளி விழா

இடம்:- யாழ்-வீரசிங்கம் மண்டபம்

காலம்:- 29-3-76 தங்கட்கிழமை பி. ப. 4-30 மணி

தலைவர்:- திரு. க. ஜெயரத்தினம் M. Com.

வணிகத்துறைத் தலைவர், (கணக்கியல் தகுதிப் பத்திரப் பகுதி ப. தொ. நு. நி.)

நிகழ்ச்சிகள்

விழாவைத் தொடக்கி வைப்பவர்:- திரு சி. டா. ஜெயசிங்கம்
(அதிபர், ப. தொ. நு. நி.)

மங்கள இசை:- (அ) நாதஸ்வரக் கலாநிதி என். கே. பத்மநாதன் தழுவினர்
அளவெட்டி
(ஆ) கருவேகசுரநானகேசரி எம். கே. கணேசன்
நாச்சிமார்க்கோவிலடி
(இ) தவில்வித்வான் விவகாவித்வமனி என். ஆர். சின்னாரசூர்
தழுவினர், இனுவில்

வரவேற்புரை:- திரு. சி. சுந்தரம்பிள்ளை விரிவரயாளர்
(ப. தொ. நு. நி.)

தலைமையுரை:-

சிறப்புரை:- ஐஞப் எம். எம். அப்துல்காதர் (யாழ். மேல். நெமன்ற நீதிபதி)

ஆய்வுரை:- கலாநிதி அ. சண்முகதாஸ் (தமிழ்த்துறை தலைவர் யாழ் வளாகம்)

வாழ்த்துரை:- திரு. சி. சுப்பிரமணியம் (முன்னாள் அதிபர் ஸ்கந்தவரோதயாக
கல்லூரி, சுண்ணகம்)

திரு. சி. இராஜேந்திரா (உப அதிபர், யா. ப தொ. நு. நி.)

திரு. வை. சுவநானம் (ஆசிரியர்)

திரு. வே. இ. பாக்கியநாதன் வணிகத்துறை இணைப்பாளர்;
தலைவர் (வணிக உயர் தகுதித் தேர்வுப்பகுதி)

ஐஞப் எம். சி. எம். ஸாயியு (அறிக்கையாளர் தேசிய அரசுப்

திரு. சி. குலசேகரசிங்கம் (மொழித்துறை இணைப்பாளர்; தலைவர் ப. தொ: நி:)

யலர் விவரியிடு :

கவியரங்கம் வரவேற்புரை :- திரு. ஜி. சண்முகம்

(போதனுசிறியர் யாழ் படி தொ. நி.)

பொருள்:- “ராமன் ஏத்தனை ராமனா? ”

தலைவர் :- கவிஞர், நந்தினி சேஷியர்.

கவிஞர்கள் :- இராஜுராசேஸ்வரன் தங்கராசா

லாதிஸ் னோகநாதன்

நிலசின் தாசன்

நெல்லீல். க. பேரன்

மா. கமலரங்கினி

த. இளம்கோவன்

பதிலுரை :- திரு. சி. இராமலிங்கம் அவர்கள்

நாட்டியாஞ்சலி :- கலைக்கோயில் வேலாண்துள் குழுவினர்

பங்கெடுப்போர் :- செல்வி சேலங்கி செல்லிசையா

பவளாஸி பராஜூகிங்கம்

“கலைக்கோயில்” பந்தினி நடராசா

பக்கவாத்தியம்:-

பாட்டு - சங்கீதபூஷணம் போன். புஸ்பத்தினம்

வயலின் - எஸ். வெங்கடேஸ்வரசுச்சா

மிருதங்கம் - த. பாக்கியநாதன்

செண்டை - எஸ். விழுப்பன்

நன்றியுரை:- கீழ்க்காலை - பொன்னையன்

University of Jaffna
249889



Library

அந்த நாலு பேரூக்கும் நன்றி

★ ஈழத்திலே சுருக்கெழுத்து. அலுவலகங்களிலே, அறங்கங்களிலே, உள்ளாட்சி மன்றங்களிலே, உயர்கல்விக்கூடங்களிலே மினிர்ந்து வளர்கிறது, வீரநடை ஞானாட்சி மன்றங்களிலே, அக்கணமே எம்முன் நிற்கிறார் இராமர் எனில் வியப்பில்லை: போடுகிறது என்றால், அக்கணமே எம்முன் நிற்கிறார் இராமர் எனில் வியப்பில்லை: உத்தியோக மொழித் திணைகளத்திலும், உயர்கல்விக் கூடமாம் யாழ் பல்தொழில் நுட்ப நிறுவனத்திலும் அவர் தம் வாழ்வின் 25 ஆண்டுகளைச் சுருக்கெழுத்திற்கு அர்ப்பணித்தமைக்கு தமிழ்க்கூறும் நல்லுவகு தன் நன்றிக் கடன் செலுத்துகின்றது.

★ 1975 ஆம் ஆண்டு ஜப்பகித் திங்களிலே அவரது தலை சிறந்த மாணவரும், அண்டிலே திணைத்தோராம் தோழர்களும், நாட்டிலே நலன் நாடிப் பெரியோரும், கற்றோரும், மற்றோரும் ஒருங்கு கூடி சுருக்கெழுத்தின் ஆசானும் இராமருக்கு, வெள்ளி விழா ஒன்று விமரிச்சயாய் நடத்தவேண்டு விழைந்தார், வெள்ளி விழாக் செய்தி கேட்ட சமூக வாழ் மக்களாம் அலுவலகங்களிலே, அரும்பெரும் பணியாற்றும் அன்பு கவன்துகொண்ட தோழர்களும் கல்வியிலே கரை கண்ட பெரியோரும், வாழ்த்துரைகள், கட்டுரைகள் வளமாக அனுப்பி வைத்தார்:

★ வெள்ளி விழாக்கானும் வேங்கையாம் 'ராமரின்' அன்பான தந்தையரின் மரணம் எம்மையும் விழாக்கானும் வீரனையும் பெருந்துயிரில் ஆழ்த்தியதால் விழா நடக்கும் காலத்தை பின்போட்டோம்; மன்னிப்பும் கோருகின்றோம்.

★ அயல் நாடாம் தமிழகத்தின் அளப்பரிய வாழ்த்துரை நல்கிய பெரியோர்கட்டும். சிறப்புரைகள் தம்மோடு சீர்மிகு வாழ்த்துரை, கவினுறு கவி, மடலும், படைத்த சமூகாதாவின் தவப்புதல்வர்கட்கும், சிரமதாழ்த்தி நன்றித்தினைக்கூறுகிறோம்:

★ "பொருளிலார்க்கு இவ்வுவகில்லை" என்னும் பொய்யா மொழிக்கிணங்க, வெள்ளி விழாவுக்கு பணமில்லை எனுங்குறையை மனதிலெழுாமல் மனமார நிதியுதவிய ஆரைவருக்கும் எம் நன்றி.

★ வெள்ளி விழா மலரொன்று வேள்டுமென நாம் நினைத்த போதினிலே "யாமிருக்கப் பயமேன்" என அன்புக் கரம்நீட்டி வெள்ளிவிழா மலரினை உங்கையில் தவழ உண்றுகோனிட்ட உயர்வணிகத் தாபனங்கட்கு உரித்தாக எம் நன்றி.

★ வாரமிரண்டுணிலே வரவேண்டும் மலரென்று கற்பணை செய்தபோது இக்கணமே. இம்மலரை உங்கையில் தருவோமென்று கங்கணம் கட்டிந்திருக்கும் ஸ்ரீ வங்கா அச்சகத்தார் எமக்கு வாய்த்தது "ராஜயோக" மெனில் வியப்பில்லை. அவர்க்கு எம் நன்றி.

★ அறங்கரும் உயர்நீதி மன்றத்தில் செம்மையறு நீதியினை வழங்கி செங்கோ நூதாசக்கம் அறிஞர் அப்துல் காதர் அவர் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுதற்கு, சங்களை, குளிரவைத்து மதுர மலர்போல களிப்புறச் செய்ததெல்லாம் பத்மநாதன் தன் கானமழு தானே! ஆனந்த நடனமதை வேலானந்தன் தந்திடுவார். பாரத திடுவீர் - களித்திடுவீர். தலையான கலை தந்த நம் கண்ணர் யாவருக்கும் இதயக் கமலங்கள் நன்றி பகர்கின்றன:

★ கூட்டுறவுச் சின்னமதாய் வானளாவ வளர்ந்து நிற்கும் வீரசிங்க மண்டபத்தை சுருக்கெழுத்தின் தந்தையவர் இராமலிங்கப் பெரியாருக்கு விழாவெடுக்கத் தந்தமைக்கு எம் நன்றி.

★ எம் விழாக் சிறப்பித்த எல்லோர்க்கும் எம் நன்றி. அன்பு கொண்ட அணவர்க்கும் எம் நன்றி.

29-3-1976.

வணக்கம்.

249823

விழாக்குழுவினர்-

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
புறவும் தமபோற் செய்யின்

— குறள்

வேள்ளி விழா சிறப்புற இவ்
உலகேலாம் போற்றிப் புகழ்
அன்னித் தந்த சுருக்கெழுத்து என்றும்
நிலவுலை வரவேண்டியே வாழ்த்துகிறோம்



மீப்பிள்ளீ ட்ரேட் & சப்ளை

143, மேலியன் வீதி, கொழும்பு-11 &

112, 4ம் குறுக்குத்தெரு, கொழும்பு-11

தொல்லேபேசி: 25389, 23509

பலவகை உள்ளுரி விளைபொருட்கள், உற்பத்திப்
பொருட்கள், குறைந்த வீத விற்பனைக் கழிவு
(குமிழ்ண) முறையில் சந்தைப்படுத்துபவர்கள்

வர்த்தக தொடர்பாளர்கள்:

வேலைண மல்லி ட்ரேட்ஸ் - வேலைண

காந்தன் ஸ்டோர்ஸ் - பண்டத்தரிப்பு



மாணவர் கலன் கருதிய
தானைத் தளபதி கருக்-
கேழுத்தின் தங்கை தீரு
இராம லிங்கம்
தானவர் வெள்ளிவிழா
கண்டார் வெற்றி பல
கொண்டார்
இன்று போல்
என்றும் வாழ!

School of Accountancy

57, Hospital Road,
JAFFNA.

FOR

★ G. C. E O/L & A./L

★ N. C. G. E

★ INSTITUTE OF BOOKKEEPERS

★ CHARTED ACCOUNTANCY

★ I. C. M. A